MRD CHECKLIST

| PARTICULARS    Ping   Particular   Particula | YES  | 2.1.00 |
|--|------|--------|
| IP Number allocated to each i atlent   | 7 73 | NO     |
| - Name, Age & Sex of Patient   |      |        |
| - General Admission Consent  | . /  |        |
| - Initial Assessment of Patient / Diagnosis  |      |        |
| - Nutritional Assessment by Consultant   | /    |        |
| Plan of care counter signed by the Consultant  |      |        |
| Treatment Orders - Date, Time, Name & Sign   |      |        |
| Medication Order / Drug Chart - Date, Time Name & Sign   |      |        |
| vital orgins Chaft (TPR Chart)   |      |        |
| Intake Output Chart  |      |        |
| Drug Chart (Duly filled)   |      |        |
| Anesthesia Consent - (8 thing) - Date, Time, Name & Sign, of both Patient & Anesthetist Anesthesia Assessment Sheet  | (    |        |
| The state of the s |      |        |
| Surgery Consent - (8 things) - Date, Time, Name & Sign of both Patient & Surgeon Surgery Notes - Post Operation Dis  |      |        |
| Surgery Notes - Post Operative Plan  |      |        |
| Pain Scoring System  |      |        |
| Blood Transfusion if done  |      |        |
| High Risk Procedures   |      |        |
| A copy of the Discharge Summary  |      |        |
|  |      |        |



# (A) NABR

# Mr.RAVI KUMAR J

47/Malc/MHI202481736 19/01/2024/IPH2024000143

Dr.G. GNANAVELU





Every heart beat counts

## Medway Hospitals

The way to better health (A Unit of United Alliance Healthcare Pvt Ltd)

# **ADMISSION SLIP**

|                                |  |  | _            | <u> </u> |
|--------------------------------|--|--|--------------|----------|
| Admitting Doctor:(             | Branavelu. Of                                    | Speciality: Cardie                     | logu         |          |
|                                | 7-1-24   |  | 05           |          |
| Provisional Diagnosis:         | <del>(                                    </del> | <del></del>                            |              | -        |
|                                | CAG- DVD   |  |              |          |
|                                | CHOIL DID.                                       |  |              |          |
|                                |  |  |              |          |
| Reason for Admission:          | Medical Management                               | Surgical Management                    |              | _        |
| Ī                              | Others (please specify details)                  | DICA                                   | <del>}</del> |          |
| Admission Type:                | ☐ Day Care ☐ ER                                  | Ward                                   |              |          |
| Į į                            |  | (Specify details)                      |              |          |
| Surgery / Procedure Name       | (if planned):                                    |  |              | ·—       |
|                                |  | DTCA                                   |              |          |
| Blood Product Requirement      | t: No Yes (Kindly specify                        | details of components required in s    | pace below)  |          |
|                                | <u></u>  |  |              |          |
|                                | •  | -                                      |              | ı        |
| Expected Duration of Stay:     | 3 Days   |  |              |          |
| Expected Cost of Treatment     | (as per Financial Counseling Form                | n):                                    |              |          |
| Payer: Self Insurance          | Others:  | 5/                                     |              |          |
|                                |  | '                                      |              |          |
| Instructions to Nurse (if any) | •  | 10 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 |              |          |
| Ţ                              | _ Investigati                                    | ins                                    | ,            |          |
|                                | V  | . 1. 5.00                              |              |          |
|                                | - vitals m                                       | کی معور برمع                           |              |          |
| {                              |  |  |              |          |
|                                |  |  |              |          |
|                                | <del></del> -                                    |  |              |          |
| Any other Instructions (if an  | y):  |  |              |          |
|                                |  |  | `            |          |
|                                |  |  |              |          |
|                                |  |  |              |          |
| Doctor's Signature             | Name   | Reg. No.                               | Date         | Time     |
| Olev                           | Dr. Unanavelu                                    | 39469                                  | 19/1124      | 11:08    |
| _ //                           |  |  | L\           |          |

| For admission desk staff of  | only:   |              |               |
|------------------------------|---|--------------|---------------|
|                              | General Ward Single Room Twin Sharing Deluxe Room Suite Room Others |              |               |
| Admission intimation         | Receipt Details   | Admission Ti | me in HIS     |
| Date                         | Time  | Date         | Time          |
| 19-1-24                      | 11:08AM   | 19-1-24      | 11:08.AM.     |
| To be filled only if Blood   | OPD ER Direct requirement specified by the                          |              | ₩ No          |
| Front office Staff Signature | Name  | Emp. No.     | Date Time     |
| Kur                          | gandhiya  | M+10285      | 14(1)24 11:08 |
| ·                            | r with  |              |               |



# Medway Hospitals®

(A Unit of United Alliance Healthcare Pvt Ltd)


The way to better health



#### Mr.RAVI KUMAR J

47/Male/MHI202481736 19/01/2024/IPH2024000143

Dr.G. GNANAVELU





MHI/HOSP/2022/129

## **ADMISSION FORM**

| Marital Statu   | us Full Add      | Iress No: E5, MPT         | QUARTERS                |                     | Telephone Number     |
|---|------------------|---------------------------|-------------------------|---------------------|----------------------|
| M   |                  | KAMARAJAR                 | Salai,                  |                     | 9566170605           |
| Occupation  | Note of          | CHENNAI - E               | 000009                  |                     |                      |
| Referred fro  |                  | Date of Time of Admission |                         | - I                 | al No. of Days       |
| D8-0  | <b>ર</b> ા<br>—— | 19/11/2011                | 21 1/24                 | 3                   | days.                |
| Cong  | iology           |                           | √No if Yo               |                     | 0                    |
| <u> </u>  |                  | FINAL DIAGNO              | SIS                     |                     | ICD Code             |
| ATYPI   | upl Ang          | ind, cap-no               | TEMS, CAMP.             | S EUNITHNY          | 207.4                |
| Dvp   | of LAD L         | X -(30.1223',             | STAWLEY HOSP            | PLTIAL)             | J25.1, J21.4         |
| NORFU   | P2 120           | IN FUNCTION               | IN 1 BYSTE              | MT C HYPE BIENIN    | TO.1                 |
| AB  | 3 AU -           | positive , syp            | RIGHT B                 | ELOW ELLON          | TIO                  |
|   | puthque          |                           |                         |                     | B 19.1               |
|   |                  | <i>,</i>                  |                         |                     |                      |
|   |                  |                           | -                       |                     | _                    |
| DATE  |                  | OPERATION /               | PROCEDURES              |                     | ICPM Code            |
|   | Successe         | OL PITCH + STENT          | TO LAD IDON             | E US 174 2.5 x      |                      |
| ا<br>ام ام  | 18 mm            | DNYX TRULOR S             | 2-PTCA +STENT           | To Lex              | 60.66                |
|   | DONE 1           | UIN42.5 X18               | mm DLTIMAS              | STER DESDONE        |                      |
|   | - 0              | <u> </u>                  | 19.1.2024.<br>Nesthesia |                     |                      |
| DATE  |                  |                           |                         |                     |                      |
| 19-1-29   | GENERA           | L SPINAL                  | ☐ LOCAL                 | ☐ REGIONAL          | ☐ EPIDURAL           |
| -   |                  | DISC                      | CHARGE STATUS           |                     |                      |
| Cured   |                  | ☐ Discharge at Red        | •                       | □E                  | xpired < 48 hours    |
| ☐ Against Medical Advice☐ Improved☐ Expired > 48 hours☐ Expired > |                  |                           |                         | xpired > 48 hours   |                      |
| ☐ Absconded ☐ Post-Operative Death  |                  |                           |                         | ost-Operative Death |                      |
| EDY'  | 1 200. 505       | 7)                        |                         | S. Alem             | 1091 - 200           |
| \/<br>Signature   | e of the Consul  | tant                      |                         | O +                 | ical Records Officer |

#### **AUTHORISATION FOR TREATMENT I PAYMENT**

However, in case I fail to pay the charges due to the hospital as agreed above, I hereby authorise the hospital to transfer me/the patient to any other hospital/institution for further treatment as deemed fit and proper by the hospital authorities.

I also acknowledge having been informed if the General Rules and Regulations of the Hospital and that all cash, jewellery and valuables belonging to the patient or their attendants have been removed to a place of safety / handed over to the next of kin and I absolve the hospital of any responsibility with regard to any loss.

I have read out and explained the contents of the above to the Signatory in his vernacular . கிக்ச்சை, பணம் செலுத்துதல் முதலியவை செய்ய அதிகாரம் வழங்குதல்

மேல் கூறியது போல் வேளை நான் தங்கள் மருத்துவத்திற்கான செலவுகளை கட்டத் தவறினால் என்னை நோயாளியை வேறொரு மருத்துவமனைக்கு, பிற சிகீச்சை / அறுவை சிகீச்சை செய்ய இடமாற்ற ஒப்புதலை எனது உறவினர்கள் மூலமாக பெற நான் அதிகாரம் அளிக்கீறேன்.

மருத்துவமனையின் பொது சட்ட திட்டங்கள் பற்றி தெரிவிக்கிப்பட்டிருக்கிறேன்.

நோயாளிக்கு உரிமையான எல்லா பணம், நகை மதீப்பிடக்கூடி பொருட்கள் யாவும் பாதுகாப்பான இடத்திற்கு மாறுபட்டுவிட்டன / அல்லு நெருங்கிய உறவினரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை எனது/நோயாளியின் எந்தவித நஷ்டத்திற்கு பொறுப்பில்லை என உறுதி செய்கிறேன்.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் எனக்கு விவரிக்கப்பட்ட பிறகுதான் கையொப்பமிட்டேன்.

**சെவிலியர் கையொ'பம்** 

Signature of Admitting Nurse

(SES) [4] 1/2024

Date 11 0 8AM

எனது/உறவினர்/காப்பாளர் கையொப்பம்

Signature of the Patient / Relative / Gurdian

**உ**ற்வுருமை \_

Nature of Relationship











#### GENERAL CONSENT FOR ADMISSION

| Ι, _   | Ravikumou ti  | he 🖫 Patient or       | ☐ Representative of patient have       |
|--------|---|-----------------------|--|
| (p     | please tick the correct option above and below)   |                       | •                                      |
| $\Box$ | Read  |                       |  |
|        | Been explained this consent form in English, which I fully  | y understand.         |  |
| •      | I give my full consent and authorization for admission a plan has been explained to me.   | and treatment at this | s hospital. The proposed treatment     |
| •      | I consent and authorize the hospital, treating doctors relevant care and to conduct diagnostic as deemed necessity  |                       |  |
| •      | l also consent to use of assistants such as resident docto<br>by the hospital and treating doctor/ team.  | ors, other doctors, n | urses, and other healthcare workers    |
| •      | l consent for clinical consultation, admission, disclosure<br>confidence), routine medical examination (physical exa<br>lab and imaging investigations, general nursing care, dis | ımination, palpation  | n, percussion, auscultation), routine  |
| •      | I have been explained about the proposed care plan, ecost of treatment/ hospital stay.  | expected result(s),   | possible outcome(s) and expected       |
|        | I understand that the hospital will take due care of me   | / my patient but, the | at there is always a possibility of an |

• I declare that, I have and will inform the doctor of my medical history including previous illnesses, allergies, drug reaction(s), surgical procedure, relevant medical family history and all other facts relevant to my treatment. I shall not hold the hospital/ doctor responsible for any consequences which may arise due to non-disclosure of relevant information on my part.

unexpected complication(s) which may necessitate longer stay and / or use of intensive care services. In such cases, procedure different from those contemplated and other intervention(s) may sometimes be needed.

- I declare that I have been explained about my rights and responsibilities.
- I have been made aware of the rules and regulations of the hospital including those related to security and I
  promise to abide by them.
- I understand that in case of some unexpected event occurring during the course of my stay I may be suggested a transfer to another hospital / healthcare organization, as considered appropriate by my treating doctor.
- I understand that, drugs, consumables and devices will be charged on an 'as actual' basis as per the hospital
  tariff. I have been informed and I understand that there can be usage of certain reprocessed items during the
  course of the treatment. I also understand that only full strips of medicines shall be issued and returned. I
  declare that I take full responsibility of settling the bill before leaving the hospital premises at the time of
  discharge.

- I further declare that I have been given an opportunity to ask question(s) related to my admission, care plan and proposed hospital stay, and that such questions have been answered to my satisfaction.
- I declare that I have received and fully understood the information provided in this consent form, that I have been
  given an opportunity to ask questions relating to my admission, care plan and proposed hospital stay, and that
  all my questions have been answered to my entire satisfaction and there are no misconceptions or false hopes
  in my mind. I further declare that all fields (of this form) requiring insertion or completion were filled in my
  presence at the time of my signing this form.
- I, the above-named Patient / named patient's representative, do further hereby declare that I am above 18 years
  of age as on the date of signing this form, mentally sound and am giving consent without any fear, threat or false
  misconception.

|   | Signature / Thumb Impression*     | Name                                       | Date    | Time   |
|---|-----------------------------------|--|---------|--------|
| Patient                                 | J. RAVI KUMAR                     | I RAY KOMAR                                | 19(1)24 | 11:08  |
| Surrogate/Guardian<br>(if applicable #) | R. TRISHA                         | (Write name and relationship with patient) | 19/1/24 | 11,08  |
| Reason for surrogate consent            | Patient is unable to give consent |  |         |        |
| Witness                                 | R. MALATHY                        | · RUHOR                                    | वितिश्व | 11'.08 |
| Interpreter<br>(if applicable)          |                                   |  |         |        |

<sup>\*</sup> Right Hand for Males & Left Hand for Females | # Only if Patient is a minor or unable to give consent







Every heart beat counts (A Unit of United Alliance Healthcare Pvt Ltd)

#### DISCHARGE SUMMARY

IP No. **UHID** 

IPH2024000143

MHI202481736

Name

Mr. RAVI KUMAR. J

Age / Gender

47 Years /MALE

Consultant

: Dr. G. Gnanavelu. MD., DM., (cardio) FACC

Chief Cardiologist

D.O.A

: 19/01/2024

D.O.P

: 19/01/2024

Room No. : GN

D.O.D

: 21/01/2024



#### DIAGNOSIS:

ATYPICAL ANGINA

**CAD- NSTEMI** 

CAG – SIGNIFICANT DVD OF LAD / LCX – (30.12.2023 ,STANLEY HOSPITAL)

NORMAL LV FUNCTION

SYSTEMIC HYPERTENSION

HBSAg - POSITIVE

S/P RIGHT BELOW ELBOW AMPUTATION

#### PROCEDURE:

SUCCESSFUL PTCA + STENT TO LAD DONE USING 2.5 X 18 MM ONYX TRUCOR & PTCA + STENT TO LCX DONE USING 2.5 X 18 MM ULTIMASTER DES DES DONE ON 19.01.2024.

#### **BRIEF HISTORY:**

Mr. Ravi Kumar J, 47 years old male, presented with complaints of chest pain left sided and chest heaviness since 6 months. He initially went to Stanley hospital and underwent Coronary angiogram which revealed SIGNIFICANT DOUBLE VESSEL DISEASE of LAD/LCX on 30.12.2023. He came to Medway heart institute and advised for PTCA to LAD & LCX for which he has been admitted.

No H/O fever, vomiting, diarrhea.

Known case of systemic hypertension on medication.

N/K/C/O Type II Diabetes mellitus, Dyslipidemia, and hypothyroidism.

#### ON EXAMINATION:

Patient Conscious, Oriented and afebrile.

PICCLE NIL

HR

70bpm

BP

164/70 mmHg

 $SPO_2$ 

97% in room air

#9, 1st Main Road, United India Colony, Kodambakkam, Chennai - 600024. Tel : 044 - 4310 8959

**★**@MedwayHospitals

(C) @medwayhospitals

in @medway-hospitals

@medwayhospitals

94557 94557 1800 572 3003

**Medway Group of Hospitals** 

Medway Centre of Excellence (Chennai)

Kodambakkam 044-2473 4455 | 044-26530011 | 044-27426829 | 04146-242000 | 044-2473 4455 | 0884-2333367

Модарраіг

Chengalpattu

Villupuram

Kakinada

**Heart Institute** 044 - 4310 8959 Institute of Pulmonology 044-2473 4451

E-mail: info@medwayhospitals.com | Website: www.medwayhospitals.com | CIN: U74900TN2011PTC088665



UHID: MHI202481736



Every heart beat counts
(A Unit of United Alliance Healthcare Pvt Ltd)

CVS - S1S2 (+) RS - BAE (+) Abdomen - Soft

CNS - NFND

#### **INVESTIGATIONS:**

BLOOD(05.01.2024): Hb- 15.8gm/dl, TWBC – 9220cells/cumm, PLT – 406000cells/cumm, Urea – 14.91mg/dl, Creatinine – 0.67mg/dl, Sodium – 139mg/dl, Potassium – 5.10mg/dl, PT / INR – 11.3/1.0.

ECG: sinus rhythm HR @ 93bpm.

**ECHO**: No RWMA. Normal LV systolic function. EF – 60%. No MR/TR.

#### POST PCI INVESTIGATIONS:

#### BLOOD(13.01.2024):

| Test Name  | Result | Reference Value   | Units |
|------------|--------|-------------------|-------|
| UREA       | 13     | 14 - 40           | mg/dl |
| CREATININE | 0.74   | Male: 0.7 - 1.2   | mg/dl |
|            |        | Female: 0.5 - 1.0 |       |
|            |        | Child: 0.2 - 0.8  |       |

ECG: sinus rhythm, HR - 68 bpm., No fresh ischemic changes.

SCREENING ECHO(20.01.2024): S/P PTCA. Mild concentric LVH. All chambers normal sized. No RWMA. Normal LV systolic function. EF – 62%. Grade I diastolic dysfunction. Normal RV systolic function. All valves structurally normal. Trivial MR. Trivial TR. No PAH. No clot / vegetation / effusion.

#### **COURSE IN THE HOSPITAL:**

Mr. Ravi Kumar.J, 47years old male, admitted with above mentioned complaints. Basic investigation was done. After obtaining consent, he underwent SUCCESSFUL PTCA + STENT TO LAD DONE USING 2.5 X 18 MM ONYX TRUCOR DES & SUCCESSFUL PTCA + STENT TO LCX DONE USING 2.5 X 18 MM ULTIMASTER DES DONE ON 19.01.2024 by Right femoral artery approach. Post procedure was uneventful and shifted to CCU. Post procedure ECG shown no fresh ischemic changes. He was treated with dual anti-platelets, statin, nitrates and other supportive measures. His general condition improved. He got shifted to ward, RFT within normal limits, maintained adequate fluid balance. His medications are optimized and he is being discharged in a stable clinical condition.

#9, 1st Main Road, United India Colony, Kodambakkam, Chennai - 600024. Tel: 044 - 4310 8959

Villupuram

(C) @medwayhospitals

Chengalpattu

† @MedwayHospitals

Mogappair

Kodambakkam

Marian (Marian) (Mari

Kumbakonam

**medwayhospitals** 

Kakinada



Medway Centre of Excellence (Chennai)

Medway Group of Hospitals

Heart Institute 044 - 4310 8959



UHID: MHI202481736



Every heart beat counts (A Unit of United Alliance Healthcare Pvt Ltd)

#### **CONDITION ON DISCHARGE:**

Patient Conscious / Oriented / Afebrile

General condition Stable

**GCS** 

15/15

Temp

98.6°F

BP

176/86mmHg

PR

76/min

SPO<sub>2</sub>

98% in room air

#### ADVICE MEDICATIONS:

|   | Sl. | NAME OF THE DRUGS WITH | DOSAGE   | DOSAGE FREQUENCY |   |   | ROUTE | RELATION       | DURATION    |
|---|-----|------------------------|----------|------------------|---|---|-------|----------------|-------------|
|   | NO  | GENERIC NAME           |          | M                | A | N |       | SHIP WITH MEAL |             |
| ı | 1   | TAB. PRAX – A          | 10/75 MG | 1                | 0 | 0 | ORAL  | AFTER FOOD     | TO CONTINUE |
|   | 2   | TAB. ATORVASTATIN      | 40 MG    | 0                | 0 | I | ORAL  | AFTER FOOD     | TO CONTINUE |
|   | 3   | TAB. ENVAS             | 2.5 MG   | 1                | 0 | 1 | ORAL  | AFTER FOOD     | TO CONTINUE |
|   | 4   | TAB. MET XL            | 25 MG    | 1                | 0 | 1 | ORAL  | AFTER FOOD     | TO CONTINUE |
|   | 5   | TAB. NIKORAN           | 5 MG     | 1                | 0 | I | ORAL  | AFTER FOOD     | TO CONTINUE |
|   | 6.  | TAB. PAN               | 40 MG    | 1                | 0 | 0 | ORAL  | BEFORE FOOD    | TO CONTINUE |
|   | 7.  | TAB. FLAVEDON MR       | 35 MG    | 1                | 0 | 1 | ORAL  | AFTER FOOD     | TO CONTINUE |
|   | 8   | TAB. ALPRAX            | 0.25 MG  | 0                | 0 | 1 | ORAL  | AFTER FOOD     | TO CONTINUE |

| DISCHARGE ADVICE       |  |  |  |
|------------------------|--|--|--|
| DIET                   | LOW FAT & SALT DIET.   |  |  |
| PHYSICAL<br>ACTIVITIES | AS TOLERATED & AVOID STRENUOUS ACTIVITIES                      |  |  |
| REVIEW                 | REVIEW WITH DR. GNANAVELU AFTER 1 WEEK WITH RFT & ECG REPORTS. |  |  |

If temp > 101 'F / Difficulty in breathing / chest pain / Giddiness/ palpitations. Any other significant symptoms. In case of emergency Contact: Medway Hospitals @ 4310 8959.

R. Tonsha "I understood the Contain of 410 discharge summary."

Dr. G. Gnanavelu MD, DM (cardio), FACC

Chief Cardiologist Reg. No: 39469

**CONSULTANT SIGNATURE** 

Dr. G. Gnanavelu. MD., DM., (cardio) FACC Chief Cardiologist

Typed by: Ezhilarasi.

#9, 1st Main Road, United India Colony, Kodambakkam, Chennai - 600024. Tel: 044 - 4310 8959

@MedwayHospitals

(a) @medwayhospitals

In @medway-hospitals

@medwayhospitals

94557 94557 1800 572 3003

Medway Group of Hospitals

Medway Centre of Excellence (Chennai)

Kodambakkam Mogappair 044-2473 4455 | 044-26530011 | 044-27426829 | 04146-242000 | 044-2473 4455 | 0884-2333367

Chengalpattu

Villupuram E-mail: info@medwayhospitals.com | Website: www.medwayhospitals.com | CIN: U74900TN2011PTC083665

Kumbakonam

Kakinada

Heart Institute 044 - 4310 8959 Institute of Pulmonology 044-2473 4451

MHI/HOSP/2022/118





#### Mr.RAVI KUMAR J

47/Malc/MHi202481736 19/01/2024/IPH2024000143

Dr.G. GNANAVELU



MHI/IP/2022/107

Medway

Heart

Institute

Every heart beat counts

# **INPATIENT INITIAL ASSESSMENT**

|  | · • •   |
|--|---|
| Date: 19/1/24  | Time of arrival in ward: // 23 7  |
| Allergies (if Yes, sp  | ecify details):   |
| Drugs  | ☐ Yes ☐ 176   |
| Blood Transfusion  | ☐ Yes ☐ No  |
| Food   | □Yes ☑No  |
| Others NI  | - Hbs Ag tre  |
| Vital Signs: Temp:   | <u>C8 €</u> °F)   Pulse / HR: <u>+ H</u> (beats/min)   BP: <u>(20 (90</u> (mmHg)  |
| Respiration: 20 (  | oreaths/min)   SpO <sub>2</sub> : 96 (%)   Height: 162 (cms)   Weight: 101 (kgs)   BMI: 26.9 cg [m <sup>2</sup> ]   |
| Pain Scale Used: Duration: Pain Character:                       | If Yes, Score:  |
| chief complaints shoultles in omand further  A A DILCX consulted | This HI   M presented with  on on east sharp class pain radicating to D  since to months. He was initially evaluated  ce and started on conservative management.  Inderwent Aggio in stanley belowling DVD of  I was suggested lasti. Patient further  in FSLC I now came here for feether  management  STORY (with duration of illness): |
|  | STORY (with duration of illness):  Yes 日から If Yes, duration:Hypertension: 口Xes □No. If Yes, duration:   |
| Past Surgical Histo  | ry: Bos Press machine -injury - prostheri   |
|  | Press machine injuly - prostholis hand R  Royx back.  |

| S.<br>No. |  | econcilia   | uon).  |             |                                       |                                      |
|-----------|--|-------------|--------|-------------|---------------------------------------|--------------------------------------|
|           | Current Medication .   | Dose        | Route  | Frequency   | Date & Time<br>of last dose           | To be continued during hospital stay |
| 1         | T. ASPIRIN   | 150 mg      | Plo    | 0-1-0       | 1                                     | ☐ Yes ☐ No                           |
| 2         | T' CLOPIDOGRELY  | 75 m        | , Plo  | 0-1-0       |                                       | ☐ Yes ☐ No                           |
| 3         | 7. ATORVASTATION ~   | bmg         | Plo    | 0-0-1       |                                       | ☐ Yes ☐ No                           |
|           | TO MET OPROLOLYL   | 25ma        | flo    | 101         | 1910/24                               | ☐ Yes ☐ No                           |
|           | TISDA  | Smg         | .01    | L=4 .       |                                       | ☐ Yes ☐ No                           |
| 4         | T. ENVAS   | 250         | Plo    | 0-0-1       |                                       | ☐ Yes ☐ No                           |
| 5         | T' NITROCONTIN   | 2.6mg       |        | 1-0-1       |                                       | ☐ Yes ☐ No                           |
| 6         | T. NET XL  | 25mg        | Plo    | 1001        |                                       | ☐ Yes ☐ No                           |
|           |  |             | _      |             |                                       | ☐ Yes ☐ No                           |
|           | •  |             |        |             |                                       | ☐ Yes ☐ No                           |
| Li:<br>Sr | rsonal / Social History (Tick which festyle:  Sedentary  Active moking:  Yes  No Alcohol | •           | ation: | Petrol b    | unk koe pen<br>ni Drug Use: ☐ Yes ☐   |                                      |
|           | nstrual and Obstetric History (to b  | o filled ur |        |             | · · · · · · · · · · · · · · · · · · · |                                      |
| IVIE      | XII L SIGNI  |             |        | ie pauemoj. | .,                                    | • •                                  |
|           |  |             |        |             | •                                     |                                      |
|           |  |             |        |             |                                       |                                      |

| And the second second second          | the state of the first of the state of the s |
|---------------------------------------|--|
| SYSTEMIC EXAMINA                      |  |
| CVS:                                  | S,Sa+  |
|                                       | •  |
|                                       |  |
| Respiratory System:                   | BAt + , Chest Clear  |
|                                       | pire / / - /   |
| <b>.</b>                              |  |
| Gastrointestinal System:              | Cold and by the day  |
|                                       | Soft, non tendes   |
|                                       |  |
| Central Nervous System                |  |
| Central Nervous System                | MEND!  |
|                                       |  |
| Urinary / Reproductive /              | Locomotor System:  |
|                                       |  |
|                                       |  |
| Skin / Opthalmic / ENT                | $c_{0}$  |
|                                       |  |
| Suspected of contagious               | · · · · · · · · · · · · · · · · · · ·  |
| Isolation required:                   | ☐ Yes ☐ No, if yes, ☐ Contact ☐ Airborne ☐ Droplet   |
| Psychological Evaluation              |  |
| ☐ Normal ☐ Anxious☐                   | Depressed $\square$ Others:  |
| Nutritional Screening (ES             | SPEN Guidelines for Nutritional Screening - NRS 2002):   |
| Weight loss within the last           | 3 months? ☐ Yes ☐ No Is the patient severely ill? (e.g. in Intensive Therapy) ☐ Yes ☑ No   |
| Reduced dietary intake in             | the last week? ☐ Yes ☐No   Is the BMI < 20.5? ☐ Yes ☐No  |
| Interpretation: Yes: If the answe     | r is "YES" to any 2 questions, the patient is at nutritional risk  |
| No: If the answer                     | is "NO" to all questions, the patient is at Normal and not at risk   |
| Provisional Diagnosis:                | UNSTABLE ANGINA- DVD.  |
|                                       | SHIN.  |
|                                       | DVD of LAD/LOX.  |
| Plan of Care:                         | CAGI ~ DVD of TADIZOX.   |
|                                       | PTCA to LAP & LCX  |
|                                       | NPO from 10 AN<br>Shiff On Call.   |
|                                       | alors and  |
| · · · · · · · · · · · · · · · · · · · | Shipa an cace.   |
|                                       |  |

.

į

| _   |   |                     |  |             |                 | , , , , , , |  |
|---|---|---------------------|--|-------------|-----------------|-------------|--|
| Investigations Ac                               | ivised:   |                     |  |             |                 | -           |  |
|   |   | •                   |  |             |                 | ,           |  |
|   |   |                     |  |             |                 |             |  |
|   | . enclosed  | 1                   |  |             |                 |             |  |
|   |   |                     |  |             |                 |             |  |
|   |   |                     |  |             |                 |             |  |
|   |   |                     |  |             |                 |             |  |
| Diet Advice:                                    | •   |                     |  |             |                 |             |  |
| ☐ Nil per Oral                                  | Clear liquid diet                                     |                     | d diet   | Diabetic l  | liquid diet     |             |  |
| Semisolid diet                                  | Soft solid diet                                       | South Indian        |  | ☐ North Ind | lian normal d   | iet         |  |
| Neutropenic liquid                              | diet Others:  | w salt d            | iet ·  |             |                 | _           |  |
| Early Discharge Plan                            | ning (fill in those which are a                       | appropriate at this | s stage):  | PFE: Pa     | itient Family L | Education   |  |
| Special support need                            | led at home   | ☐ Yes ☐ No          | If Yes, PF   | E done      | _               |             |  |
| Home equipment ant                              | icipated  | ☐ Yes ☑ No          | If Yes, PFE done and equipment advised   |             |                 |             |  |
| Physiotherapy at hon                            | ne anticipated  | ☐ Yes ☑ No          | If Yes, educated on physical limitations, if any                               |             |                 |             |  |
| Wound care needs a                              | nticipated at home                                    | ☐ Yes ☐ No          | If Yes, educated on signs on infection   |             |                 |             |  |
| Pain Management                                 |   | ☐ Yes ☐ No          | If Yes, PFE done and medication advised  |             |                 |             |  |
| Special Dietary needs                           | s   | □ Yes □ ⊀ໂo         | If Yes, educated on dietary restrictions, food drug interactions and allergies |             |                 |             |  |
| Continuous / ongoing                            | g care anticipated                                    | ☐ Yes ☑ No          | If Yes, educated on various aspects of ongoing care required                   |             |                 |             |  |
| Other special educati                           | ion need, i.e.:                                       | ☐ Yes ☑ No          | If Yes, PFI  | E done      |                 | -           |  |
| Nature of post hospit infection control, fall i | al needs like patient safety,<br>risk, etc, addressed | ☐ Yes ☑ No          | If Yes, specific education given   |             |                 |             |  |
| Others:   |   |                     |  |             |                 |             |  |
|   |   |                     | ,  |             |                 |             |  |
| •   | · •   | <del></del> ·       |  |             |                 |             |  |
|   |   |                     | ī  | •           |                 |             |  |
|   | Signature   | Name                |  | Reg. No.    | Date            | Time        |  |
| Resident Doctor                                 |   | Dr. G. L            | zeshmi   | 122068      | 19(1/24         | 11 ISOPA    |  |
| Consultant                                      | 1201 14 DN 13 12001                                   | Dr- ana             |  | 34164.      | 19/1/20         | 1860        |  |
| Patient Attendant                               | & Toosha  | Relationship her    | 7  | -           | 19/1/24         | 1) roper    |  |

U



The way to better health
(A Unit of United Alliance Healthcare Pvt Ltd)

Mr.RAVI KUMAR J
47/Malc/MHI202481736
19/01/2024/IPH2024000143
Dr.G. GNANAVELU



## **CONSENT FORM FOR CRITICAL CARE (ICU)**

| 1, Ma · Rawi Kama the Patient or Representative of patient have (please tick the correct option above and below):   |
|---|
| Head Thave been explained in detail by the treating doctor and I understand about the condition of me / and my patient or my patient's illness and I am aware of the all the possible outcomes. |
| Been explained this consent form in English / (ami), which I fully understand and understood the information provided about ICU Treatment   |

I acknowledge that, I had the opportunity to discuss with the doctor about the condition of myself or my patient, treatment options, procedures needed to improve the patient's condition. I hereby give consent to treat the illness of myself or my patient and to do emergency procedures like Endotracheal Intubation including other methods of securing airway, mechanical ventilation, central venous access, arterial lines and further methods of monitoring which are needed to improve or treat my condition.

#### CENTRAL VENOUS CATHETER INSERTION

#### Brief description of the Procedure:

A Central venous catheter or central line is a long, soft, thin, hollow tube placed into a large vein (blood vessel). Compared to a peripheral line, central line is larger, longer and is placed into a large vein in the neck, upper chest or groin.

#### Intended benefits:

Common reasons for having a central line include:

- To give IV medications over a long period of time because a large vein can tolerate an IV catheter for a longer time than a small vein. Examples of such medications are antibiotics and chemotherapy.
- To rapidly deliver large amounts of fluid or blood, for example when a person is in shock.
- To give multiple drug infusions in critically ill patients
- To directly measure blood pressure in a large or central vein. This can help determine how much fluid a person needs.
- For patients who require frequent blood draws to be sent to the laboratory, the central line allows for blood to be drawn without repeatedly pricking the patient.
  - To deliver nutrition directly into the blood when food or liquids cannot be given through the mouth, stomach, or intestine.
- To give vasopressors (Blood pressure increasing drugs) for a patient in shock, as giving vasopressors through peripheral line can cause injury to the small blood vessels.
- In some cases, two of the lumens on the central line can be used to perform dialysis, with one lumen used to take blood out of the vascular system and another lumen used to return the dialyzed blood to the body.

#### Possible risks and complications:

- Discomfort during placement: Discomfort can result from the needle stick and placement of the catheter at the time it is inserted.
- · Bleeding: Bleeding can occur at the time the catheter is inserted. The bleeding is usually mild and stops by itself
- Infection: Any tube (catheter) entering the body can make it easier for bacteria from the skin to get into the bloodstream. Special care in cleaning and bandaging the skin at the catheter site can decrease the risk of infection.
- Thrombosis
- · Arrythmia
- Pneumothorax (Collapsed lung): When a central venous catheter is placed in the chest area, if the needle passes through or misses the
  vein, the needle could pierce the lung causing the lung to collapse. If this happens, lung will be reflated by placing a tube between the ribs to
  remove the air that has leaked from the lung.

#### I have been explained the implications of not undergoing this procedure like:

- · Worsening of clinical condition of the patient.
- · Repeated pricking for blood samples.
- Difficulty in getting peripheral venous access.
- When high dose vasopressors are needed, ischemia to the distal part of the limb.

Alternative Forms of Treatment: Peripheral Venous Access

#### **ENDOTRACHEAL INTUBATION**

#### Brief description of the Procedure:

Endotracheal Intubation is often an emergency procedure that's performed on people who are unconscious or who can't breathe on their own. Endotracheal Intubation maintains an open airway and helps prevent suffocation. A flexible plastic tube is placed into your / your patient's trachea through the mouth to help you breathe. The trachea, also known as the windpipe, is a tube that carries oxygen to the lungs.

The size of the breathing tube is matched to the age and throat size. The tube is kept in place by a small cuff of air that inflates around the tube after it is inserted. The trachea begins just below the larynx, or voice box, and extends down behind the breastbone, or sternum. Trachea then divides and becomes two smaller tubes: the right and left main bronchi. Each tube connects to one of the lungs. The bronchi then continue to divide into smaller and smaller air passages within the lung. The trachea is made up of tough cartilage, muscle, and connective tissue. Its lining is composed of smooth tissue. Each time you / your patient breathes in, the windpipe gets slightly longer and wider. It returns to its relaxed size as you breathe out. You can have difficulty breathing or may not be able to breathe at all if any path along the airway is blocked or damaged. This is when Endotracheal Intubation can be necessary. Endotracheal Intubation keeps your airway open. This allows oxygen to pass freely to and from your lungs as you breathe.

#### Intended benefits:

The procedure might be needed for you/your patient for any of the following reasons:

- · to open airways so that patient can receive anaesthesia, medication, or oxygen
- to protect your / your patient's lungs
- when patient has stopped breathing or is having difficulty breathing
- when patient needs help to breathe
- · when patient has a head injury and cannot breathe on his/her own
- · when patient needs to be sedated for a period of time in order to recover from a serious injury or illness

#### Possible risks and complications:

- Injury to teeth or dental work
- · Injury to the throat or trachea
- Bleeding
- Lung complications or injury
- Aspiration (stomach contents and acids that end up in the lungs)
- Other Risks (if any):

#### Possible alternatives:

Non invasive ventilation can be helpful in a few situations. But when Endotracheal Intubation is required, there can be no alternative treatment offered.

I am now aware of the intended benefits, possible risks and complications, and available alternatives to the said procedure. I am also aware that results of any procedure can vary from patient to patient; and I declare that no guarantees have been made to me regarding success of this procedure. I am aware that while majority of patients have an uneventful prosedure and recovery, few cases may be associated with complications. I am aware of the common risks and complications associated with this procedure as listed above, and understand that it is not possible to list all possible risks and complications of any procedure.

For the above-mentioned procedures that I have been made aware of, I give my consent voluntarily to doctor for carrying out the said procedure on myself or my above-named patient being fully aware of the nature, potential risks and complications, intended benefits and possible alternatives.

I, the above-named Patient / named patient's representative, do further hereby declare that I am above 18 years of age as on the date of signing this form, mentally sound and am giving consent without any fear, threat or false misconception.

|   | Signature / Thumb Impression*              | Name  | Date    | Time  |
|---|--|---|---------|-------|
| Patient                                 |  |   |         |       |
| Surrogate/Guardian<br>(if applicable #) | RUTTONS                                    | Molathi will (Write name and relationship with patient) | 19/1/24 | 16:30 |
| Reason for surrogate consent            | Patient is unable to give consent because: |   |         |       |
| Witness                                 | D. him                                     | Cearenn,<br>DAN JANI                                    | 19/1/24 | 16:30 |
| Interpreter<br>(if applicable)          |  |   |         |       |

<sup>\*</sup> Right Hand for Males & Left Hand for Females | # Only if Patient is a minor or unable to give consent

I, the undersigned doctor, have explained the nature, potential risks and complications, intended benefits, expected post-procedure course, and possible alternatives to the planned procedure, to the patient / patient representative. I am confident that he / she has understood the information fully as described in this document.

|        | Signature | Name  | Reg. No. | Date    | Time  |
|--------|-----------|-------|----------|---------|-------|
| Doctor | V         | Bolep | 123118   | 19/1/24 | 16030 |



Patient Details (Affix Label here)
Name:
UHID:
DOB: Sex:
DOA:
Consultant:



#### உயிர்காப்பு சிகிச்சைக்கான (அவசர சிகிச்சைப் பிரிவு / ஐசியு) ஒப்புதல் படிவம்

|        |       | என்ற | பெயர் கொ  | ாண்ட⊐ நோ | സ്വലുന്ന | ன அல்    | லது 🗆 | ) நோயாளியின் | பிரதிநிதி | щител           |            |     |
|--------|-------|------|-----------|----------|----------|----------|-------|--------------|-----------|-----------------|------------|-----|
|        | நான், | இந்த | ஒத்திசைவு | படிவத்தை | (மேலே    | ហ្វេញប្រ | கீழே  | உள்ளவற்றில்  | சரியான    | விருப்பத்தேர்வை | தயவுசெய்து | ழக் |
| செய்க) |       |      |           |          |          |          |       |              |           |                 |            |     |

#### 🗆 வாசித்திருக்கிறேன்

🗆 சிகிச்சையளிக்கும் மருத்துவரால் எனக்கு விளக்கி கூறப்பட்டிருக்கிறது மற்றும் எனது / எனது நோயாளியின் தற்போதைய நிலைமை அல்லது எனது நோயாளியின் நோய் பாதிப்பையும் மற்றும் ஏற்பட சாத்தியமுள்ள அனைத்து விளைவுகளையும் நான் அறிந்திருக்கிறேன் மற்றும் புரிந்து கொண்டிருக்கிரேன்.

🗆 நான் முழுமையாகப் புரிந்து கொள்கின்ற தமிழ் மொழியில் இந்த ஒப்புதல் படிவம் விளக்கப்பட்டிருக்கிறது மற்றும் ஐசியு சிகிச்சை பற்றி தரப்பட்ட தகவலை நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.

எனது அல்லது எனது நோயாளியின் உடல்நிலை, சிகிச்சை விருப்பத்தேர்வுகள், நோயாளியின் நிலையை மேம்படுத்துவதற்கு தேவைப்படும் மருத்துவ சேவைகள் பற்றி மருத்துவநிடம் விவாதிக்க எனக்கு வாய்ப்பிருந்தது என்று நான் உறுதியளிக்கிறேன். எனது / எனது நோயாளியின் நோய்க்கு சிகிச்சையளிக்கவும் சுவாசப்பாதையை பாதுகாக்க / உருவாக்குவதற்கான பிற வழிமுறையை செயற்கை சுவாச வழிமுறை, மத்திய சிரை அணுகுவசதி இதய தமனி தமனிக்குழல்கள் உட்பாட முச்சுப் பெருங்குழுலுக்குள் குழாய் செருகுதல் போன்ற அவசரநிலை மருத்துவ செயல்முறைகளை செய்யவும் இதன்வழியாக நான் ஒப்புதல் அளிக்கிறேன். மேலும் எனது நிலைமைக்கு சிகிச்சையளிக்க அல்லது அதனை மேம்படுத்த தேவைப்படும் கண்காணிப்பு வழிமுறைகளை மேற்கொள்ளவும் ஒப்புதல் அளிக்கிறேன்.

#### மைய சிரையில் கதீட்டர் உட்செருகல்

#### மருத்துவ செயல்முறையின் சுருக்க விவரணை:

ஒரு மைய சிரை கதீட்டர் அல்லது மைய லைன் என்பது, ஒரு நீளமான, மென்மையான, மெல்லிய, துவாரமுள்ள குழாய் ஒரு பெரிய நாளத்திற்குள் (இரத்த நாளத்திற்குள்) செலுத்தப்படக்கூடியதாகும். மையத்திற்கு அப்பாலுள்ள புற லைனோடு ஒப்பீடுகையில், மைய லைன் என்பது பெரியது மற்றும் நீளமானது; கழுத்து, மேற்புற மார்பு அல்லது இடுப்பு கவட்டையில் உள்ள பெரிய நாளத்திற்குள் வைக்கப்படுவதற்குரியது.

#### அடைய திட்டமிடப்படும் பலன்கள்;

மைய லைனை பொருத்துவதற்கான போது காரணங்களுள் கீழ்க்கண்டவை உள்ளடங்கும்:

- ஒரு சிறீய நாளத்தைவிட, ஒரு பெரிய நாளமானது நீண்ட காலஅளவிற்கு ஒரு IV கதீட்டரை தாங்கும் என்பதால், நீண்ட காலஅளவிற்கு IV மருந்துகளை வழங்குவதற்காக. ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் மற்றும் கீமோதெரபி போன்றவை இதற்கான மருந்துகளின் எடுத்துக்காட்டுகளாகும்.
- அதிக அளவிற்கு திரவம் அல்லது இரத்தத்தை அதிவேகமாக வழங்குவதற்கு; எடுத்துக்காட்டாக ஒரு நபர் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கும்போது.
- உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள நோயாளிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பல மருந்து உட்செலுத்தல்களை வழங்குவதற்கு.
- ஒரு பெரிய அல்லது மைய சிரை / நாளத்தில் நேரடியாக இரத்தஅழுத்தத்தை அளவிடுவதற்கு. ஒரு நபருக்கு எந்தஅளவு திரவம் தேவைப்படுகிறது என்பதை தீரமானிக்க இது உதவக்கடும்.
- பரிசோதனையகத்திற்கு அடிக்கடி இரத்த மாதிரிகளை அனுப்ப வேண்டிய தேவையுள்ள நோயாளிகளுக்கு திரும்பத்திரும்ப நோயாளிக்கு
   ஊசிகுத்தி இரத்தம் எடுப்பதற்கு பதிலாக, எளிதாக இரத்தம் எடுக்க மைய லைன் வகை செய்கிறது.
- வாய், வயிறு அல்லது குடல் வழியாக தர இயலாதபோது ஊட்டச்சத்துகளை நேரடியாக இரத்தத்திற்குள் கலக்குமாறு வழங்குலதற்கு.
- புறவெளி லைன் வழியாக வாசோயிரேசர்ஸ் ஐ வழங்குவது சிறிய இரத்த நாளங்களுக்கு சேதத்தை விளைவிக்கும் என்பதால்,
   அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள ஒரு நோயாளிக்கு வாசோயிரெசர்ஸ்களை (இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதற்கான மருந்துகள்) வழங்குவதற்கு.
- சில நேர்வுகளில், டயலாலிசிஸ் செய்வதற்கு மைய லைன் மீது இரண்டு குழல்களைப் பயன்படுத்தலாம். இரத்தநாள அமைப்பிலிருந்து இரத்தத்தை எடுப்பதற்கு ஒரு குழலையும், டயலாசிஸ் செய்யப்பட்ட இரத்தத்தை உடலுக்கு திரும்ப அனுப்புவதற்கு மற்றோரு குழலையும் பயன்படுத்தலாம்.

#### சாத்தியமுள்ள இடர்கள் மற்றும் சிக்கல்கள்:

- பொருத்தப்படும்போது அசௌகரியம்: ஊசியால் குத்தும்போது மற்றும் கதீட்டரைப் பொருத்தும் நேரத்தில் அதனை உட்செலுத்துகின்ற நேரத்தில் அசௌகரியம் ஏற்படக்கடும்.
- இரத்தக்கசிவு: கதீட்டர் உட்செலுத்தப்படும் நேரத்தில் இரத்தக்கசிவு நிகழக்கூடும். இந்த இரத்தக்கசிவு வழக்கமாக மிகச்சிறிய அளவில் லேசாக இருக்கும் மற்றும் அது தானாகவே நின்றுவிடும்.
- தொற்று: உடலுக்குள் நுழைக்கப்படும் எந்தவொரு குழாயும் (கதீட்டர்), சருமத்திலிருந்து பாக்டீரியா இரத்த ஓட்டத்திற்குள் கலப்பதற்கு இதனை எளிதானதாக ஆக்கிவிடும். கதீட்டர் பொருத்தப்படும் இடத்தை தூய்மைப்படுத்துவது மற்றும் பேண்டேஜ் செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுவது தொற்றுக்கான இடர்வாய்ப்பைக் குறைக்கக்கூடும்.
- இரத்தஉறைவு
- ஒழுங்கற்ற இதயத்துடிப்பு
- நுனைரயீரல் உறைக்காற்று நோய் (நுரையீரல் துவண்டு மடிதல்): மார்பு பகுதியில் ஒரு மைய சிரைகதீட்டர் பொருத்தப்படும்போது ஊசி சிரை / நாளத்தின் வழியாக கடந்து செல்லுமானால் அல்லது அதை தவறவிடுமானால் அந்த ஊசி நுரையீரலுக்குள் ஊடுருவி, நுரையீரல் துவண்டு மடிவதை விளைவிக்கும். இது நிகழுமானால், நுரையீரலிலிருந்து வெளியே கசிந்திருக்கின்ற காற்றை அகற்றுவதற்கு விலாக்களுக்கு இடையே ஒரு குழாயை வைப்பதன் மூலம் நுரையீரல் மீண்டும் மீட்பு வீக்கம் பெறுமாறு செய்யப்படும்.

இந்த மருத்துவ செயல்முறையை மேற்கொள்ளவில்லை எனில், கீழ்க்கண்டவை போன்ற விளைவுகள் நிகழலாம் என்று எனக்கு விளக்கிக் கூறப்பட்டிருக்கின்றன:

- நோயாளியின் மருத்துவ / உடல்நிலை மோசமடைதல்.
- இரத்த மாதிரிகளுக்காக திரும்பத்திரும்ப ஊசி குத்துவது.
- புறவெளி இரத்தநாள அணுகுவசதியை பெறுவதில் சிரமம்.
- அதிக அளவிலான வாசோபிரேசஸர்ஸ் தேவைப்படும்போது உறுப்பின் தொலைதூரப் பகுதிக்கு இரத்தஒட்டத்தடை

சிகிச்சையின் மாற்று வழிமுறை வடிவங்கள்: புறவெளி சிரை / நாளத்திற்கு அணுகுவசதி

#### மூச்சுப் பெருங்குழலுள் குழாய் செருகுதல்

மருத்துவ செயல்முறையின் சுருக்கமான விவரணை:

முச்சுப் பெருங்குழலுள் குழாய் செருகுதல் (Endotracheal Intubation) என்பது, தாங்களே சுயமாக சுவாசிக்க இயலாத அல்லது நினைவிழந்துவிட்ட நபர்களுக்கு செய்யப்படும் ஒரு அவசரநிலை சிகிச்சை செயல்முறையாகும். இது, ஒரு திறந்தநிலை முச்சுப்பாதையை பராமரிக்க வகை செய்கிறது மற்றும் முச்சுத்தினால் நிகழாமல் தடுக்கிறது. நீங்கள் சுவாசிப்பதற்கு உதவ, உங்களது /உங்களது நோயாளியின் முச்சுக்குழலுக்குள் ஒரு நெகிழ்வுத்திறன் கொண்ட பிளாஸ்டிக் குழாய் வாய் வழியாகப் பொருத்தப்படுகிறது. முச்சுக்குழாய் என்றும் அழைக்கப்படுகின்ற இந்த முச்சுக்குழல், ஆக்சிஜனை நுரையீரல்களுக்கு எடுத்துச்செல்லும் ஒரு குழாயாகும். கவாசிப்பதற்களை இந்த குழாயின் அளவு நோயாளியின் வயது மற்றும் தொண்டை அளவிற்குப் பொருத்தமானதாக தேர்வு செய்யப்படும். உட்செலுத்தப்பட்டதற்குப் பிறகு குழல்வலைக்கு சற்றுக்கிறது காற்றின் ஒரு சிறிய சுற்றப்பட்டையின் மூலம் உட்செலுத்தப்பட்ட குறம்ப் அதே இடத்தில் இருக்குமாறு வைக்கப்படும். முச்சுக்குழாய், குரல்வலைக்கு சற்றுக்கும் தொடங்குகிறது மற்றும் மார்பு எலும்பிற்கு பின்னே வரை அது நீள்கிறது. அதன்பிறகு மூச்சுக்குழாய் இரு சிறு குழல்களாக பிறிகிறது. வலது மற்றும் இடது பிரதான முச்சு சிறுகுழாய்கள் ஒவ்வொரு சிறுகுறாயும், ஒவ்வொரு துரையிக்குற்காடு இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த முச்சு சிறுதுறாம். அதன்பிறகு முச்சுக்குமாய் இடித்த விறுக்குற்கள் சிறு சிறு காற்றுப் பாதைகளாக தொடர்ந்து பிரிகின்றன. முச்சுக்குமாய் என்பது, கடினமான குருத்தெலும்பு, தசை மற்றும் இகையைப்பத்திக்களால் ஆனது. ஒவ்வொரு முச்சுக்குமாய் என்பது, கடியவளதாக மற்றும் விறிவானதாக ஆகிறது. முச்சுக்குமான விடும்பதில் சிறமம் சேத்கலாம் சிற்கும் சேதமடைந்திருக்குமானால் அல்லது தடைபடிருகுழலுள் குறாம் செருகுதல் அவசியமாக இருக்கக்கடும். இந்த செயல்முறை உங்களது முச்சு / காற்றுப்பாதையை அடைபடிரிறி திறந்த நிலையில் கைக்கிறது. நீங்கள் சுவாசிக்கும்போது உங்களது நுனியிலாக சென்று வருவதை இது அனுமதிக்கிறது.

#### அடையத் திட்டமிடப்பட்டுள்ள பலன்கள்:

கிழ்வரும் ஏதாவதொரு காரணத்திற்காக இந்த மருத்துவ செயல்முறை உங்களுக்கு / உங்களது நோயாளிக்குத் தேவைப்படக்கூடும்:

- உணர்விழப்பு மருந்து, பிற மருந்துகள் அல்லது ஆக்சிஜன் போன்றவற்னறப் பெறுவதற்காக முச்சுப்பாதையை திறந்த நிலையில் வைப்பது.
- உங்களது /உங்களது நோயாளியின் நுரையீரலைப் பாதுகாப்பது
  - சுவாசிக்க உதவ:
- சுவாசிப்பதை நோயாளி நிறுத்திவிட்டபோது அல்லது சுவாசிப்பதில் சிரமம் இருக்கும்போது
- சுவாசிப்பதற்கு நோயாளிக்கு உதவி தேவைப்படும்போது
- நோயாளிக்கு தலைக்காயம் ஏற்பட்டிருக்கும்போது மற்றும் தானாகவே அவரால் சுவாசிக்க இயலாதபோது
- ஒரு கடுமையான காயம் அல்லது நோயிலிருந்து மீண்டு வருவதற்காக நீண்ட காலஅளவிற்கு ஒரு நோயாளி உணர்விழப்பு மருந்தின் கீழ் அல்லது மயக்க நிலையின் கீழ் வைக்கப்படுவது அவசியமாக இருக்கும்போது.

#### சாத்தியமுள்ள இடர்கள் மற்றும் சிக்கல்கள்:

- பற்கள் அல்லது பற்கட்டமைப்பிற்கு காயம்
- தொண்டை அல்லது மூச்சுக்குழாயில் காயம்
- இரத்தக்கசிவு
- நுரையீரல் சிக்கல்கள் அல்லது காயம்
- உறிஞ்சி வெளியிழுத்தல் (வயிற்றிலுள்ள உணவுப்பொருட்களும், அமிலங்களும் நுரையீரல்களில் சேர்ந்திருக்கும்போது)
- பிற இடர்கள் (ஏதும் இருக்குமானால்):

#### சாத்தியமுள்ள மாற்று வழிமுறைகள்:

உடலுக்குள் ஊடுருவாத சுவாச ஏதுவாக்கல் முறைபானது, சில சூழ்நிலைகளில் உதவிகரமாக இருக்கக்கூடும். ஆனால், மூச்சுப் பெருங்குழலுள் குழாய் செருகுதல் அவசியப்படும்போது, வேறு மாற்று சிகிச்சை முறைகள் வழங்கப்படுவதற்கு வழியில்லை.

மேற்குறிப்பிடப்பட்ட மருத்துன செயல்முறையின் மூலம் அடைய திட்டமிடப்பட்டுள்ள பலன்கள், சாத்தியமுள்ள இடர்கள் மற்றும் சிக்கல்கள், இந்த செயல்முறைக்கு கிடைக்கக்கூடிய பிற மாற்று வழிமுறைகள் பற்றி இப்போது நான் அறிந்திருக்கிறேன். எந்தவொரு மருத்துவ செயல்முறையிலும் அதன் முடிவுகள் நோயாளிக்கு நோயாளி வேறுபடக்கூடும் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன்; மற்றும் இந்த மருத்துவ செயல்முறையின் வெற்றி குறித்து எனக்கு எந்தவித உத்தரவாதங்களும் அளிக்கப்படவில்லை என்பதையும் நான் உறுதியட தெரிவித்துக்கொள்கிறேன். பேரும்பான்மையான நோயாளிகளுக்கு அசம்பாவிதம் இல்லாமல் அறுவைசிகிச்சை மற்றும் மீண்டு குணமடைதல் நிகழ்கின்ற நேர்வில், சில நேர்வுகளில் சிக்கல்களை ஏற்படக்கூடும் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த மருத்துவ செயல்முறையாகு தொடர்புடைய பொதுவான இடர்கள் மற்றும் சிக்கல்களை நான் அறிந்திருக்கிறேன். எந்தவொரு மருத்துல செயல்முறையிலும் ஏற்பட சாத்தியமுள்ள ஆபுத்துகள் மற்றும் சிக்கல்கள் அனைத்தையும் பட்டியலிட சாத்தியமில்லை என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்.

இந்த மருத்துவ செயல்முறையின் தன்மை மற்றும் சாத்தியமுள்ள இடர்கள் மற்றும் சிக்கல்கள் மற்றும் உத்தேசிக்கப்படும் நன்மைகள் மற்றும் சாத்தியமுள்ள மாற்றுமுறைகள் பற்றி நான் அல்லது மேலே பெயர் குறிப்பிடப்பட்டுள்ள எனது நோயாளி முழுமையாக அறிந்திருக்கும் நிலையில் எனக்கு விளக்கப்பட்ட மேற்கண்ட மருத்துவ செயல்முறைக்கு சுயவிருப்பத்துடன் எனது ஒப்புதலை நான் அளிக்கிறேன்.

மேலே பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நோயாளியான / நோயாளியின் பிரதிநிதியான நான், இப்படிவத்தில் கையொப்பமிடும் தேதியில் 18 ஆண்டுகள் வயதுக்கு மேற்பட்ட, சீரான நல்ல மனநலம் கொண்ட நபராக இருக்கிறேன் மற்றும் எந்தவித அச்சம், அச்சுறுத்தல் அல்லது தவறான கண்ணோட்டம் இல்லாமல் இச்செயல்முறைக்கு வட்டிகள் அவிக்கிறேன் என்று தென் அலைம் நான் மேலும் உறுகியொழியனிக்கிறேன்

|   | கைபொப்பம் / கட்டைவிரல் ரேகை*      | <b>G</b> LJUJ                     | தேதி | நேரம் |
|---|-----------------------------------|-----------------------------------|------|-------|
| நோயானி                                  |                                   |                                   |      |       |
| பதிலாள் / பாதுகாவலர்                    |                                   |                                   |      | +     |
| (பொருந்துமானால் <sup>#</sup> )          |                                   | (பெயர் & நோயாளிக்கு என்ன உறவுமுறை |      | - 1   |
|   |                                   | என்பதை எழுதவும்)                  |      |       |
|   | நோபாளியால் ஒப்புதல் வழங்க இயலவில் | හ; ஏ <b>ශ</b> ක්කාර:              |      |       |
| பதிலாள் ஒப்புதல்<br>வழங்குவதற்கு காரணம் |                                   |                                   |      | _     |
| சாட்சி                                  |                                   |                                   |      |       |
| மொழிபெயர்ப்பாளர்                        |                                   | <u>-</u>                          |      |       |
| (பொருந்துமானால்)                        |                                   |                                   |      |       |

<sup>\*</sup>ஆண்களுக்கு வலது பெருவிரல் மற்றும் பெண்களுக்கு இடது பெருவிரல் ரேகை பதிவு | # உரிய வயது வராதவராக அல்லது ஒப்புதல் கொடுக்க இயலாதவராக நோயாளி இருந்தால் மட்டுமே.

கீழே, கையொப்பமிட்டுள்ள மருத்துவராகிய நான். திட்டமிடப்பட்ட ஆபரேஷன் / நடைமுறை குறித்த தன்மை, ஏற்பட சாத்தியமுள்ள ஆபத்துகள் மற்றும் சிக்கல்கள், கிடைக்கும்என்று கருதப்படும் நன்மைகள், எதிர்பார்க்கப்படும் நடைமுறைக்குப் பின் சிகிச்சை, மற்றும் சாத்தியமுள்ள மாற்று வழிமுறைகள் பற்றி நோயாளியிடம் / நோயாளியின் பிரதிநிதியிடம் எடுத்துக்கூறி விளக்கியுள்ளேன். மேலும் அவர், இந்த ஆவணத்தில் விவரிக்கப்பட்டபடி, தகவலை முழுமையாக புரிந்துகொண்டுள்ளார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

| மரு <b>த்து</b> வர் | கையோப்பம் | Quuit | பதிவு எண். | தேதி | நேரம் |
|---------------------|-----------|-------|------------|------|-------|
|                     | -         |       |            |      |       |
|                     |           |       |            |      |       |





MHI/IP/2022/041

Medivay
Heart
Institute

Every heart beat counts

**DOCTOR'S PROGRESS NOTES** TERUMO Ultimaster™ **NOTES** DATE 2.5-18 DE-RD2518KSM to CAD Lev [o] 230518 19/1/2 18am 10, Medtronic Onyx TruCor™ 2.5 mm x 18 mm as per chart REF TRCR25018X 0011919146 2026-08-21

| DATE  | NOTES                           |
|-------|---------------------------------|
|       | C/4/B: Dr-h. Aleshi             |
| 11/24 |                                 |
| 2000  | Case frewn from Catherbut       |
| 4.    |                                 |
|       | SIR Pez Lo LAD 4 Les            |
| -     | HR 23/m .                       |
|       | Sto- 93 m 'Sto. 216 cen: 5152 D |
|       | M 1                             |
|       | $\overline{\rho}$               |
|       | an=16/25 Cho: News)-            |
|       | hesz 5/5°                       |
|       |                                 |
| , ,   | # i                             |
|       | Drug as per chut                |
|       | go V Church                     |
|       | With man m                      |
|       |                                 |
|       | to Do Acq / B. Weig / S-ceeat   |
|       | tomore Clamy                    |
|       |                                 |
|       | Noto                            |
|       |                                 |
|       | ·                               |
|       |                                 |
|       |                                 |
|       |                                 |
|       |                                 |
| L     |                                 |







# Mr.RAVI KUMAR J

47/Male/MHI202481736 19/01/2024/IPH2024000143

Dr.G. GNANAVELU





Date: 19/1/2023

# **ICU PROGRESS NOTES**

Bilirubin

Others

**INR** 

**AST** 

**ALT** 

Doctor's Name: Dr-VununyanP

|   | ICU SCORES CLIF ACLF / AD score: (as Appropriate) SOFA score:   | MELD score: AARC score: SAPS II score: APACHE II score:                                    |
|---|---|--|
|   | ICU Day Background  | Issues last 24 hours   |
| • | 40 CAR-DVD STLAD/CC   | - Port PC1   |
| I | Central nervous system Conscious oriented sedated with  | Cardiovascular system HR - 879 M Rhythm TC Cardiac Output -                                |
|   | Sedation score  GCS - E V M Pupils  Pain score  Drains  | BP - 130 CVP - Cardiac Medications:  |
|   | Respiratory system Oxygen supplementation – Saturation / PaO2- Ventilator : Spontaneous / Controlled  Last C x R - Drains - | GIT P/A do   1 Bowels - Y / N Loose stools / Melena Drains NG tube : Y / N Day NGA- USG CT |
| I | Nutrition & Eluids  | Microbiology   |
| Ĭ | Oral fæds / NG feeds<br>TPN – formula used  | Invasive lines  1. 2.  |
| l | Supplements   | Foley's Yes / No   |
|   | Calories / Proteins achieved :  | ET Tube / Tracheostomy tube - Y / N Day  Culture reports                                   |
| l | 24 hour Urine output  |  |
| l |   | Antimicrobials with days  1.   |
| l | Creatinine clearance Acidosis Lactate   | 2.   |
| I | RRT – SLED / IHD / CRRT   | 3.   |
| Ī | Labs  | DVT prophylaxis – Y/N  |
|   | Hb A TC Platelets   | Drugs: Mechanical – TEDS / SCD   |
|   | Urea Creatinine   | Stress Ulcer Prophylaxis – Y/M   |
| ı | Na K  | T griess offer Liphthiavis – Tha   |

Drugs

Pressure sore Y / N\_

Alpha bed Y / N-

| Plan for | r the day                             |               |          |         | •    |
|----------|---------------------------------------|---------------|----------|---------|------|
|          | Ifo Work                              | 7             |          |         | ,    |
|          | Une of was                            | Run / Doct Pf | iam)     |         |      |
|          | 5 ca MG                               | and           |          |         |      |
|          | · · · · · · · · · · · · · · · · · · · |               |          |         |      |
|          |                                       |               |          |         | ***a |
|          |                                       |               |          |         |      |
|          |                                       |               |          |         |      |
|          |                                       |               |          |         | χ    |
|          |                                       |               | :        |         |      |
|          |                                       |               |          |         |      |
|          |                                       |               | ;        |         |      |
| Doctor   | Signature                             | Name          | Reg. No. | Date    | Time |
| 20001    | W                                     | Dr-Vel        | 91468    | 79/1/my | om.  |



(A Unit of United Alliance Healthcare Pvt Ltd)





#### Mr.RAVI KUMAR J

47/Malc/MHI202481736 19/01/2024/IPH2024000143

Dr.G. GNANAVELU





Date: 201

Time: 8:00

**ICU PROGRESS NOTES** 

Doctor's Name : De Bola

**ICU SCORES** (as Appropriate) CLIF ACLF / AD score:

SOFA score:

MELD score:

AARC score:

SAPS II score:

APACHE II score:

Cardiac Output -

**ICU Day** Background

SIP PCI to LAD.

Issues last 24 hours

port CCI stable

Ceptral nervous system

Conscious / oriented / sedated with

Sedation score

GCS-E V M

Pain score

**Pupils** 

**Drains** 

Cardiovascular system

HR - 94. Rhythm -

BP-130/10, CVP-

Cardiac Medications:

Respiratory system

Oxygen supplementation -

Saturation / PaO2-

Spor-100

Ventilator: Spontaneous / Controlled Last C x R -

Drains -

GIT P/A

Bowels - Y / N Loose stools / Melena

Drains

NG tube: Y/N

Dav NGA-

USG CT

1.

**Nutrition & Fluids** 

Oral feeds / NG feeds

TPN - formula used

Supplements

Calories / Proteins achieved:

IV fluids -

24 hour Urine output

Fluid balance

Creatinine clearance

RRT - SLED / IHD / CRRT

Acidosis

Lactate

Microbiology

Invasive lines

P.L

Foley's Yes / No

ET Tube / Tracheostomy tube - Y / N Day

Culture reports

Antimicrobials with days

1.

2.

3.

Labs

Hb

TC

**Platelets** 

**ALT** 

Drugs:

Mechanical - TEDS / SCD

Urea

Creatinine

Na

Κ

Bilirubin

35

**AST** 

Drugs

Pressure sore Y / N

DVT prophylaxis ~X/N

Stress Ulcer Prophylaxis - X/N

INR


Others

Alpha bed Y / N

| Plan for | the day                                 |                                       |   |           |           |      |
|----------|---|---------------------------------------|---|-----------|-----------|------|
|          |   | · · · · · · · · · · · · · · · · · · · |   | M         |           |      |
|          |   |                                       | P | In want s | Lju.      |      |
|          |   |                                       |   |           | <u></u>   |      |
|          |   |                                       |   |           |           | _    |
|          | 000000000000000000000000000000000000000 |                                       | _ |           |           |      |
|          |   |                                       |   |           |           |      |
|          |   |                                       |   |           |           |      |
|          |   |                                       |   |           |           |      |
|          |   |                                       |   |           |           |      |
|          |   |                                       |   |           |           |      |
|          | <u>-</u>                                |                                       |   |           |           |      |
|          | · · · · · · · · · · · · · · · · · · ·   |                                       |   |           |           |      |
|          |   |                                       |   |           | _         |      |
|          |   | <del></del>                           |   |           |           |      |
|          |   |                                       | - | -         |           |      |
|          |   |                                       |   |           |           |      |
|          |   |                                       |   |           |           |      |
|          |   |                                       |   | ·         |           |      |
|          |   |                                       |   |           |           |      |
| <u> </u> | Signature                               | Name                                  |   | Reg. No.  | Date      | Time |
| Doctor   | W.                                      | DR. DALATI                            |   | 121415.   | 20/01/234 | 1ime |

ı









Every heart beat counts

|  | DOCTOR'S PROGRESS NOTES                |
|--|--|
| DATE   | NOTES                                  |
| · · ·  |  |
| 20/1/2   | S/2 Dr. Gnanavelu fear                 |
| - Q.R.   |  |
|  | Pt neniemed                            |
|  | - No Bresh Complents                   |
|  | no pentire vite issue                  |
|  | 0/E2 Comotou, onewed:                  |
|  | arfeith -                              |
|  | \$11040 .pre-84mi, 450-124/86(ga).     |
|  | 200 Spor 95% ELA                       |
|  | Justin - Chai Silme                    |
| E  | - Chair Silane                         |
|  |  |
|  | CBa-120 Union-13/0.74- Adv             |
|  | - Cont the same.                       |
|  | - Screening Eesto                      |
|  | 1 Bruss 2-1 7 - Mobilise & Shift to Ox |
|  | after rounds.                          |
|  | AN NIKORAN SON 1-0-1                   |
| <u>.                                      </u> | 9721                                   |
|  |  |
|  | zsuti                                  |
|  |  |
|  |  |
|  |  |
|  |  |

| DATE         | NOTES   |
|--------------|---|
| 2011/24.     | S/B Dr. Gr. Lakshmi   |
| IIAM         | pt. decienced   |
|              | 1   |
|              | POD-1 press No new complaints.  |
|              | 'OJE-Consuocis  |
|              | Oriented  |
|              | apprile BP. 20/80   |
|              |   |
| motion asset | DE CUSSISET T- AGO JE   |
| not pas      | PR . 63  PR . 63 |
| por por      | ed PA Soft  |
| Jaco )       | -Aar  |
|              | - follow dieng chaet  - nobilise patient  |
| 1            | - Mobilise patient  |
|              | Apple Dr. Salai -> plan de tornorror  RIO monitor vitals OAM                                      |
|              | m months  |
|              |   |
|              | 1220  |
|              | ,   |
|              |   |
|              |   |
|              |   |
|              |   |
|              |   |
|              |   |
| · .          |   |
|              |   |
|              |   |
|              |   |

.-,

|                    | <u> </u>    |
|--------------------|-------------|
|                    |             |
| -a48               |             |
|                    |             |
| NAN                |             |
|                    |             |
| ,                  |             |
|                    |             |
| <del>' ; ; '</del> |             |
| - '                | • •         |
|                    |             |
|                    | rule!       |
|                    | 000         |
|                    | holil of    |
| ŧ.                 | <u></u> _   |
|                    |             |
|                    |             |
|                    |             |
|                    | orals orals |

| DATE                                  | NOTES   |
|---------------------------------------|---|
| 21/1/24                               | SB Dr. Salai Sudhan (caxdio)                    |
| 9.30                                  |   |
| 90                                    | clo' construction x 2 days.                     |
| -                                     | clo' constitution x 2 days.                     |
|                                       | continue the days asperchant                    |
|                                       | - to give sup exempting 5m/stab                 |
|                                       | C) DIW Dr. gnarally                             |
| 101 1                                 | patient boks comportable, feeling belling.      |
| 3,400                                 | 8 patient can be discharged today.              |
| (39)                                  |   |
|                                       |   |
| 21/1/24                               | 8/B Do Anusuya                                  |
| 10.80                                 | patient reviewe                                 |
|                                       | Dougle At Looks complexitable, Feeling better - |
| \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ | vitals stable                                   |
| JUNATA                                | patient can be discharged today.                |
| 130111                                |   |
|                                       |   |
|                                       |   |
|                                       |   |
|                                       |   |
|                                       |   |
|                                       |   |
|                                       |   |
|                                       |   |



Mr.RAVI KUMAR J





PRE/POST OPERATIVE ECHO

| Dr.G. GNANAVELU |  |   |
|-----------------|--|---|
| Date & Time     | Soreening Echo Re                      | pert  |
| 20/01/2023      | -S/P PTCA.                             |   |
| (0.03am         | - Mild concentric EVH. (183:11 mon, pr | v:11mm).                                      |
|                 | - All chambers normal esped.           | Juind: 43 mm                                  |
|                 |  | "LV 103; 29 mm                                |
|                 | -NO RWNADI                             | F:621.  |
|                 | - Normal LN Lystolic function.         | SIMPSON'S ME                                  |
|                 | V                                      | EAV: 73 m                                     |
|                 | - Grande I diastolic des function      | GSV; 29 m                                     |
| •               |  | ff; 594.                                      |
|                 | - vronal Ru cystolia function.         | b. (-fail 1 c.                                |
|                 | - All values stenefereally normal.     | RV 761:15 am                                  |
|                 | - All values steneteredly wormal.      | 14pse:22.                                     |
|                 | - Todvin MR.                           | MARAtio: 0                                    |
|                 |  | med ele: 8                                    |
|                 | -Toivial TR. NO PAH.                   | (attle: 6.                                    |
|                 | -No clot Vegetation/effusion           | TR Gdt; 28m                                   |
|                 |  | Rusp: 38m                                     |
|                 | -HR: 73 5pm.                           | <u> </u>                                      |
|                 |  |   |
|                 |  | Done by,<br>Rogan (cardiac)<br>MNAC/2278/TGE. |







Every heart beat counts

| Mr.R. | AVI | KUM | Al | ₹J |
|-------|-----|-----|----|----|
|-------|-----|-----|----|----|

P. 47/Malc/MHJ202481736

N 19/01/2024/IPH2024000143

Dr.G. GNANAVELU

THE WAY THE PART OF THE PART O

# **DIABETIC CHART**

| ACTUAL WE | EIGHT      | 70.6 Hg HbA,c | 6.1 4.        | zonan und enkonk | 270 A THEIL 11 TH THUIL 1400 I MARIA HINK ES |
|-----------|------------|---------------|---------------|------------------|--|
| PREVIOUS  | DIABETIC I | MEDICATIONS   |               |                  |  |
| DATE      | TIME       | BLOOD SUGAR   | DIABETIC DRUG | Sign.            | ENDORSED BY                                  |
| 19/1/24   | 11:30      | 97 mg(dl.     | Npo           | Hayoro           | Br. Lakelini                                 |
| · 11/24   | 16:30      | 103 mg/de     |               | Domin Of         | Dr. Jakshmi<br>DR. AKILON<br>So VELHURUSAN   |
| 20/124    | #;o        | 120 mgld      |               | 0                | So VELHURUSAN                                |
| , ,       |            |               |               |                  | <u> </u>                                     |
| ·         |            |               |               |                  |  |
|           |            |               |               |                  |  |
|           |            |               |               |                  |  |
|           |            |               |               |                  |  |
|           |            |               |               |                  |  |
|           |            |               |               |                  |  |
|           |            |               |               |                  |  |
|           |            |               |               |                  |  |

#### **INSTRUCTIONS FOR INSULIN INFUSIONS**

| * | Mix 40u short acting Insulin in 40 ml. of   | mg / dl | INSULIN INFUSION   |  |  |
|---|---|---------|--|--|--|
| * | normal Saline (IU - 1 ml.)  Start Insulin Infusion 1-2 u / hr (1-2 ml / hr.).     | < 100   | Stop Infusion for 30 mins, recheck Glucose level, if B.S. is still <100 give Glucose and recheck B.S. every 30 mins, until the level is above 150. Then restart infusion with rate 1 u / hour. |  |  |
| * | Monitor Blood Glucose hourly (every 2nd   | 150-200 | Adjust Infusion rate to 2u / hr.   |  |  |
|   | hourly when stable) and adjust Insulin rate according to the following Algorithm. | 201-250 | Adjust Infusion rate to 4u / hr.   |  |  |
|   | associating to the following Augoritania  | 251-300 | Adjust Infusion rate to 6u / hr.   |  |  |
| * | Target Blood Sugar 150-200 mgs.   | 301-350 | Adjust Infusion rate to 8u / hr.   |  |  |
| * | To monitor K+ separately.   | 351-400 | Adjust Infusion rate to 10u / hr.  |  |  |
|   | Urine Acetone   | >400    | Adjust Infusion rate to 20u / hr.  |  |  |





Every heart beat counts

| Mr.RAVI KUMAR J          |
|--------------------------|
| 47/Malc/MHI202481736     |
| 19/01/2024/IPH2024000143 |

Dr.G. Gnanavelu

## URINE ROUTINE ANALYSIS MICROBIOLOGY SHEET

#### MICROBIOLOGY-CULTURE REPORTS

| DATE | SPECIMEN/SITE | GROWTH- 24h, 48h, ORGANISM | SENSITIVITY |
|------|---------------|----------------------------|-------------|
| 1    |               | _                          |             |
|      |               |                            |             |
|      |               |                            |             |
|      |               |                            |             |
|      |               |                            |             |
|      |               |                            |             |
|      |               |                            |             |
|      |               |                            |             |







Mr.RAVI KUMAR J

47/Male/MHI202481736 19/01/2024/IPH2024000143

Dr.G. GNANAVELU



# BLOOD GROUP INVESTIGATION SHEET

| HAEMATOLOGY   Hb   |                  | -1.1.     | , t T        |     | <u> </u> | T - |   |
|--|------------------|-----------|--------------|-----|----------|-----|---|
| Hb   | Date             | 6/1/24    | 201124       |     | <u> </u> |     |   |
| P.C.V  | l .              | _         | 1            |     |          | •   |   |
| TLC  |                  | 15.8      | _            |     |          |     |   |
| TLC  |                  | 47.8      |              |     |          |     |   |
| Polymorphs   63.5   1  | Platelets        | 406000    |              |     |          |     |   |
| Lymphocytes   P  |                  | 9220      |              |     |          |     |   |
| Lymphocytes   P. G     Eosinophils   Ar. (4 Ar9     Mono / Basophils   P. I Ar. 9     E.S.R     BIO-CHEMISTRY     Urea   (H. 9   13     Creatinine   E. 64     Bodium   13     Potassium   E. I D     Bicarbonate     Chloride     Magnesium     Calcium     Phosphorus     LFT     T.Bilirubin   1 · 6 9 0     D.Bilirubin   1 · 3 + G     S.G.O.T   2 + 7     S.G.P.T   2 9     ALP   GGT     Total Protien     S.Albumin     CARDIAC ENZYMES     Troponin     CKNAC - CPK   | Polymorphs       | 68.5      |              |     |          |     |   |
| Bio-Chemistry  |                  | 13.5      |              |     |          | _   |   |
| Bio-Chemistry  |                  | 76-14 h-9 |              |     |          |     |   |
| Bio-Chemistry  | Mono / Basophils | 0.1/4-9   |              |     |          |     |   |
| Urea         (h · 9   13           Creatinine         e · 6 ₹         b · 7 µ           Sodium         [3 9]         l · 10           Potassium         f · 10         l · 10           Bicarbonate         l · 10         l · 10           Chloride         l · 10         l · 10           Magnesium         l · 10         l · 10           Calcium         l · 10         l · 10           Phosphorus         l · 10         l · 10           LFT         T. Billirubin         l · 10           LBillirubin         l · 10         l · 10           LBillirubin         l · 10         l · 10           S.G.O.T         2 ₹         l · 10           S.G.P.T         2 9         l · 10           ALP         l · 20         l · 10           GGT         l · 10         l · 10           Total Protien         s. Albumin         l · 10           CARDIAC ENZYMES         l · 10           Troponin I         c · 10           CKNAC - CPK         l · 10   | E.S.R            |           |              |     |          |     |   |
| Sodium   13   F  | BIO-CHEMISTRY    |           |              |     |          | _   |   |
| Sodium   13   10   10   10   10   10   10   10   | Urea             | 14.91     | 13           |     |          | ·   |   |
| Sodium   13   10   10   10   10   10   10   10   | Creatinine       | 0.67      | <b>В.7</b> Д | - " |          | _   |   |
| Potassium   5 - 10   | Sodium           | 139       | 1-1          |     |          |     |   |
| Bicarbonate   Chloride   Magnesium   Mag | Potassium        | 5.10      |              |     |          |     |   |
| Magnesium       Calcium         Phosphorus   | Bicarbonate      |           |              |     |          |     |   |
| Calcium       Phosphorus         LFT       1.690         T.Bilirubin       0.315         I.Bilirubin       1.375         S.G.O.T       27         S.G.P.T       29         ALP       120         GGT       Total Protien         S.Albumin       CARDIAC ENZYMES         Troponin I       CKNAC - CPK  | Chloride         | _         |              |     |          |     |   |
| Phosphorus         1.690           D.Bilirubin         0.315           I.Bilirubin         1.375           S.G.O.T         27           S.G.P.T         29           ALP         120           GGT         Total Protien           S.Albumin         CARDIAC ENZYMES           Troponin I         CKNAC - CPK  | Magnesium        |           |              |     |          |     |   |
| LFT       T.Bilirubin       1 · 6 9 Ø         D.Bilirubin       0 · 315       I.Bilirubin         I.Bilirubin       1 · 375       I.Bilirubin         S.G.O.T       27       I.B. I.B. I.B. I.B. I.B. I.B. I.B. I.B.   | Calcium          |           |              |     |          |     |   |
| T.Bilirubin       1 · 6 9 0         D.Bilirubin       0 · 315         I.Bilirubin       1 · 3 75         S.G.O.T       27         S.G.P.T       29         ALP       12 0         GGT       0         Total Protien       0         S.Albumin       0         CARDIAC ENZYMES       0         Troponin I       0         CKNAC - CPK       0   | Phosphorus       |           | _            |     |          |     |   |
| D.Bilirubin   0.315  | LFT              |           |              |     |          |     | - |
| I.Bilirubin  | T.Bilirubin      | 1.690     |              |     |          | [   |   |
| I.Bilirubin  | D.Bilirubin      | 0.315     |              | •   |          |     |   |
| S.G.O.T       27         S.G.P.T       29         ALP       120         GGT       120         Total Protien       100         S.Albumin       100         CARDIAC ENZYMES       100         Troponin I       100         CKNAC - CPK       100   | I.Bilirubin      | 1.375     |              |     |          |     |   |
| S.G.P.T       29 <t< td=""><td>S.G.O.T</td><td></td><td></td><td></td><td></td><td></td><td></td></t<>   | S.G.O.T          |           |              |     |          |     |   |
| ALP       120         GGT       (a) (b) (c) (c) (c) (c) (c) (c) (c) (c) (c) (c   | S.G.P.T          |           |              |     |          |     |   |
| GGT  | ALP              |           |              |     |          |     |   |
| S.Albumin  CARDIAC ENZYMES  Troponin I  CKNAC - CPK  | GGT              |           |              |     |          |     |   |
| CARDIAC ENZYMES Troponin I CKNAC - CPK   | Total Protien    | _         |              |     |          |     |   |
| Troponin I CKNAC - CPK   | S.Albumin        |           |              |     |          |     |   |
| CKNAC - CPK  | CARDIAC ENZYMES  |           | $\Box$       |     |          |     |   |
| CKNAC - CPK  | Troponin I       |           |              |     |          |     |   |
| CK - MB MASS   |                  |           |              |     |          |     |   |
| 01. 11.0. 11.00  | CK - M.B. MASS   |           |              |     |          |     |   |
| LDH  | LDH              |           |              |     |          |     |   |
| Ntpro bnp  | Ntpro bnp        |           |              |     |          |     |   |

|                   | <del></del>  |          |   |          |            | •       |
|-------------------|--------------|----------|---|----------|------------|---------|
| Date              | 5/1/24       | i        |   |          |            |         |
| COAGULATION       | 11.3/11.5    |          |   |          |            | _       |
| PT/INR            | 1.0          |          |   |          |            |         |
| Fibrinegen ApTT   | 4000 26.3    |          |   |          | - <u>-</u> | •       |
| D Dimer           | 70-1-0-2     |          |   | -        |            | -       |
| LIPID PROFILE     |              |          |   |          |            |         |
| Total Cholesterol |              |          |   |          | -          |         |
| Triglyceride      |              |          |   |          | _          |         |
| H,D,L             |              |          |   |          |            |         |
| L.D.L             |              |          |   |          | <u> </u>   |         |
| VLDV              |              |          |   |          |            |         |
| THYROID FUNCTION  |              |          |   |          |            |         |
| T.S.H             |              |          |   |          |            |         |
| T.3               |              |          |   |          |            |         |
|                   |              |          |   |          |            |         |
| T.4               | 17.18.5      |          |   |          |            |         |
| SEROLORY          | 6174         |          |   |          |            | <u></u> |
| HIV               | non reactive | <u> </u> |   |          |            | _       |
| HBsAg             | Reactive.    | -        |   |          |            |         |
| V.D.R.L           | won reactive | 2        |   | -        |            |         |
| COVID 19          |              |          |   |          |            |         |
| RT- PCR           |              |          |   |          |            |         |
| lgM               | İ            |          |   |          |            |         |
| lg                |              |          |   |          |            |         |
| HBA1C             | 6.1          |          |   |          |            |         |
| FBS/PPBS          | q.H          |          | • |          |            |         |
| RBS               | 9",          |          | , |          |            |         |
| S.AMYLASE         |              |          |   |          |            |         |
| S.LIPASE          |              |          |   |          |            |         |
| C.R.P             |              |          |   |          |            |         |
| PROCALCITONIN     |              |          |   |          |            |         |
| DDIMER            | -            |          |   |          |            | ·       |
| S.Osmolality      |              |          |   |          |            |         |
| <u>URINE</u>      |              |          |   |          |            |         |
| Osmolality        |              |          |   |          |            |         |
| Spot - Na         |              |          | - | -        |            |         |
|                   | <u> </u>     |          |   |          |            |         |
|                   |              |          |   |          |            |         |
|                   |              |          |   |          |            |         |
|                   | _            |          |   |          |            |         |
|                   | <del> </del> |          |   | <u> </u> |            |         |
|                   | 1            |          |   |          |            |         |
| <del></del> .     |              |          |   |          |            |         |
|                   |              |          |   |          |            | <u></u> |
|                   | <u> </u>     |          |   |          |            |         |
|                   |              |          |   |          |            |         |
|                   |              |          |   |          | <u> </u>   |         |
|                   |              |          |   |          |            |         |
| <u> </u>          |              |          |   |          |            |         |
|                   |              |          |   |          |            |         |
|                   |              |          |   |          |            |         |
|                   | <u> </u>     |          |   |          |            |         |
|                   | <u> </u>     |          |   |          |            |         |




The way to better health

Mr.RAVI KUMAR J

47/Malc/MHI202481736 19/01/2024/IPH2024000143

Dr.G. GNANAVELU







Every heart beat counts

# **VITAL INFORMATION SHEET**

| BLOOD GROUP  |               |
|--------------|---------------|
| ON AD        | MISSION       |
| Height in CM | Weight in Kg. |
| 162cm        | 70.6/24       |

| D. OF DAYS        |                     |                    |         |               |  | 2,        |            |            |          |               |           |    |       |         |           |      |              | $\neg$ |               |              |              |          |          |              |      |                          |              | Τ       | _        |          |          |           |          |           |           |              |      | T            |           |              | _     |         |    |          |               |     |          |          |          |           | -            |    |   |
|-------------------|---------------------|--------------------|---------|---------------|--|-----------|------------|------------|----------|---------------|-----------|----|-------|---------|-----------|------|--------------|--------|---------------|--------------|--------------|----------|----------|--------------|------|--------------------------|--------------|---------|----------|----------|----------|-----------|----------|-----------|-----------|--------------|------|--------------|-----------|--------------|-------|---------|----|----------|---------------|-----|----------|----------|----------|-----------|--------------|----|---|
|                   | +                   | 9                  | <b></b> |               |  | DA        | 77         |            | _        | 2             | ay        |    | 3     | $\perp$ |           |      |              |        |               |              |              |          | $ \bot $ | _            |      |                          |              | $\perp$ |          | _        |          | $\bot$    |          |           |           |              |      | $\perp$      |           |              |       |         | _  |          |               |     |          | _        | _        |           |              |    | L |
| DATE              | 15                  | 11                 | 13      | 4             | L  | 90 l      | $I_II_I$   | 24         | ┙        | 2             | Цí        | 10 | 4     | _       |           |      |              | ┙      | _             | ,            |              |          |          |              |      |                          |              |         |          |          |          |           |          |           |           |              |      |              |           |              |       |         | L  |          |               |     |          | L.       |          | _         |              |    | L |
| HOUR              | 2                   | 6 10               | 2       | 6 1           | 2  | 6 1       | (0 2       | 6          | hol      | 2             | 6 10      | 2  | 6 1   | 3 2     | 6         | 10 2 | 2 6          | 10     | 2             | 6 1          | 0 2          | 9        | 10       | 2 6          | 6 10 | 2                        | 6 1          | 0 2     | 6        | 10       | 2   6    | 10        | 2        | 6 1       | 10        | 2   6        | 6 10 | 2            | 6         | 10           | 2   1 | 3 10    | 2  | 6        | 10            | 2 0 | 3 10     | 2        | 6        | 10        | 2 6          | 10 | 2 |
| 40.5°             | ${f H}$             | _                  | $\prod$ | Ŧ             | $\Box$   | \         | Ŧ          | $\perp$    | $\prod$  | Ţ             | Ţ         | П  | $\mp$ | I       | Ц         | 7    | 1            | П      | _             | Ŧ            | Ŧ            | $\vdash$ | П        | $\downarrow$ | Ŧ    | П                        | 4            | $\perp$ | П        | $\dashv$ | 1        | П         |          | _         | 4         | 7            | T    | $oxed{\Box}$ | П         | 7            | Ŧ     | Ŧ       |    |          | $\Box$        | Ŧ   | Ŧ        |          |          | 7         | $\perp$      | L  | F |
| 40°               |                     | #                  |         | #             |  |           | $\pm$      | t          | #        | $\pm$         | #         |    | #     | 士       |           | #    | $^{\dagger}$ |        | $\Rightarrow$ | $\pm$        | $^{\dagger}$ | t        |          | $\pm$        | ┇    |                          | $^{\dagger}$ | 上       | $\Box$   |          | #        | Ħ         |          |           | #         | $^{\dagger}$ | 上    |              |           | #            | $\pm$ | ‡       |    |          |               | #   | $^{\pm}$ |          |          | コ         | $^{\dagger}$ | L  | t |
|                   | $\vdash$            | +                  | ╀┤      | +             | -  | $\vdash$  | +          | +-         | ╫        | +             | +-        | H  | +     | ╁╴      | Н         | +    | ╀            | Н      | ┥             | +            | +            | ╀        | H        | +            | ╁    | $\left\{ \cdot \right\}$ | +            | ╀       | $\dashv$ | ┥        | ╁        | ╀┨        | {        | +         | ╫         | ╀            | ╀    | +            | Н         | +            | +     | +       | ├- | $\vdash$ | ${\mathbb H}$ | ╁   | ╁        | Н        |          | $\dashv$  | ╁            | ├  | ╁ |
| 39.5°             | 口                   | 1                  |         | 1             |  |           | 1          | T          | $\Box$   | $\Box$        | T         |    | 1     | Ţ       |           | ].   | ľ            | 口      | $\Box$        | 1            | ļ            | 匚        | Ц        | 1            | 1    |                          | 1            | 上       | $\Box$   | 1        | #        | П         |          | 1         | 4         | 丰            | 丰    |              |           | 1            | 1     | 1       |    |          |               | 7   | 1        |          |          | 7         | ļ            | L  | ļ |
| 39⁰               | H                   | +                  | ╁┼      | +             | $\vdash$   | $\vdash$  | ╁          | +          | ╫        | +             | +         | Н  | +     | ╀       | $\vdash$  | +    | +            | H      | +             | +            | ╁            | ╀        | H        | +            | ╁    | Н                        | +            | ╁       | H        | $\dashv$ | +        | ╫         | $\dashv$ | $\dashv$  | +         | +            | ╀    | ╁            | ╁         | $\dashv$     | +     | ╁       | ├  | ╁        | ${\mathbb H}$ | +   | +,       | Н        | $\dashv$ | $\dashv$  | ╁            | ┢  | t |
| 38.5°             | H                   | Ŧ                  |         | +             |  | H         | 7          | ‡          | $\Box$   | 7             | +         | H  | 1     | T       | H         | +    | F            | Ħ      | 7             | 1            | Ŧ            | F        | H        | #            | Ŧ    | $\Box$                   | 7            | Ŧ       | $\Box$   | 7        | #        | $\Box$    |          | 1         | Ŧ         | Ŧ            | Ŧ    | F            | Ħ         | 7            | Ŧ     | ‡       | F  | F        | H             | 7   | Ŧ        |          | $\Box$   | 7         | Ŧ            | F  | Ŧ |
| 38°               | H                   |                    |         | #             |  |           | 1          | t          | $\Box$   | $\downarrow$  | t         |    | #     | ‡       |           | 1    |              | Ħ      | ⇉             | $\downarrow$ | #            | 上        | Ħ        | $\downarrow$ | 1    |                          | $\downarrow$ | 1       | $\Box$   | #        | $^{\pm}$ | $\coprod$ |          |           | #         | #            | 土    | t            | $\square$ | #            | #     | 士       |    |          | Ħ             | #   |          |          |          | コ         | #            |    | † |
| 27 50             | H                   | +                  | ╁┼      | +             | $\vdash$   | ╁         | +          | ╀          | ╁┼       | +             | +         | H  | ╬     | ╁╴      | $\vdash$  | +    | +            | H      | $\dashv$      | +            | +-           | ╁        | ┟┤       | +            | ╁    | $\vdash$                 | +            | +-      | Н        | -+       | +        | H         | $\dashv$ | +         | +         | +            | ╀    | ╁            | $\vdash$  | +            | ╫     | +       | ├  | ├-       | Н             | +   | ╁        | -        | H        | $\dashv$  | ╁            | ╁  | ╁ |
| 37.5°             | $\vdash \downarrow$ | 1                  | $\prod$ |               |  |           | Ŧ          | Ţ          | $\prod$  | $\downarrow$  | 1         | П  | Į     | 1       | П         | 1    | 1            | П      | Į             | 1            | Ţ            | 1        | П        | 1            | 1    | $\Box$                   | 7            | Ţ       | $\Box$   | Į        | Ţ        | П         |          | 1         | 1         | 1            | Ţ    | I            | $\square$ | $\downarrow$ | 1     | Ŧ       | L  | L        | П             | 7   | Ţ        |          | П        | $\exists$ | 1            | L  | Į |
| 37°               | ┝┽                  | +                  | -       | <del>er</del> | C  |           | ┿          | ╁          | ♦┤       | <del>-</del>  | ┿         | ╁  | ┿     | ┿       |           | ╅    | +            | ╁┤     | ۲,            | +            | +            | ╁        | Н        | +            | +    | -                        | +            | ╁       | +        | $\dashv$ | ┿        | Н         | Н        | _         | +         | +            | +    | 十            | $\forall$ | +            | +     | 十       | ┢  | +        | ╁             | +   | ┿        | ┢        | H        | ┥         | ┿            | ╁  | t |
| 36.54             | 4                   | 7                  | П       | 7             | $\vdash$   | П         | 7          | T          | П        | 7             | Ŧ         | П  | 7     | 1       | $\square$ | 1    | $\bot$       | П      |               | 1            | 1            | $\vdash$ | П        | 7            | Ŧ    | $\Box$                   | $\top$       | 1       | $\Box$   | $\dashv$ | $\top$   | П         | $\Box$   | 7         | 7         | $\mp$        | Ŧ    | $\mp$        | П         | 7            | 7     | Ŧ       | -  |          | П             | 7   | Ŧ        |          | П        | 7         | Ŧ            | F  | Ŧ |
| 36°               | H                   | +                  | H       | $\dagger$     | <del>                                     </del> | H         | +          | $\vdash$   | ╫        | +             | $\dagger$ | H  | +     | ╁╴      | H         | +    | +            | ╁┤     | $\dagger$     | +            | $\dagger$    | +        | H        | +            | ╁    | H                        | +            | ╁╌      | +        | $\dashv$ | +        | H         |          | $\dagger$ | $\dagger$ | $^{+}$       | 十    | ╁            | H         | $\dagger$    | ╁     | 十       | ╁╴ | -        | H             | +   | +        | $\vdash$ | H        | 十         | +            | ╁  | t |
|                   | $\perp$             | Ţ                  |         |               |  |           | Ŧ          | Ţ          | Ц        | Ţ             | Ţ         |    | 1     | 1       |           | 7    |              | Ц      |               |              | 1            | 1_       | Ц        | I            |      |                          |              | $\perp$ |          | 4        |          | Ц         |          | I         | 7         | 1            |      | $\bot$       |           | $\dashv$     |       | $\perp$ |    |          |               | _   |          | Γ.       |          | $\exists$ | 1            | 1  | ļ |
| PULSE             |                     | 4                  | 7       |               | <i>:</i>   | #_        |            | <u>۽</u>   | 14       | 4             | <u> </u>  |    |       | ╂-      | _         | -    |              |        |               | _            |              |          | 4        |              |      | <u> </u>                 |              | ╀       |          | $\dashv$ |          | _         |          |           | +         |              |      | ┾            |           | 4            |       |         | ┼  |          | _             |     |          | -        |          | $\dashv$  | :            | ٠. | ‡ |
| RESP<br>B.P.      | 134                 | a<br>Ico           | 2       |               | 12   | 3<br>13/8 | 2 1        | <u>9 3</u> | 2        |               | 2<br>     | _  |       | ╁╴      |           | +    |              |        |               |              |              |          | $\dashv$ |              |      | -                        |              | +       |          | $\dashv$ |          |           |          |           | +         |              |      | ╁            |           | +            |       |         | ╀  |          | _             |     |          | ┢        |          | ┥         |              |    | + |
| SPO2              | 9                   |                    |         | <u> </u>      | 4  | 6-1       | ŗ (<br>517 | 3 6        | 20       | 92            | 10 X      |    |       | $t^{-}$ |           | \_   |              | 7      |               |              | _            | _        | $\dashv$ |              | _    | L                        |              | ╀       | _        |          |          | _         | 一        |           |           |              |      | 十            | _         |              |       |         | +  |          |               |     |          | T        | _        |           | _            |    | t |
| ILY WEIGHT        | П                   | <u>-</u>           | 7       | , 61          | 17   | 8.G       | Kg         | _          |          | μς            | <u></u>   |    |       |         |           |      |              |        |               |              |              |          | 亅        |              |      |                          |              | T       |          |          |          |           |          |           |           |              |      | 1            | _         |              |       | _       | L  |          |               |     |          | L        |          | _         |              |    | 1 |
| HRS INTAKE        |                     | 104                | m       | 2             |  | <u>کړ</u> |            |            | 2        |               |           |    |       |         |           |      |              |        |               |              |              |          | $\Box$   |              |      |                          |              | $\prod$ |          |          |          |           |          |           |           |              |      |              |           |              |       |         |    |          |               |     |          |          |          |           |              | `- | 1 |
| IRS OUTPUT        |                     | 210                | o m     | Ļ             | 17   | 30        | 0          | <u>~/</u>  | 2        |               |           | _  |       | ↓_      |           |      |              |        |               |              | _            |          | _        |              |      |                          |              | 1_      |          |          |          | Ц         | <u> </u> |           |           |              | _    | $\perp$      |           |              |       |         | ┡  |          |               |     |          | ↓_       | _        |           |              |    | 1 |
| BALANCE<br>MOTION | ╀                   | <i> \( \lambda</i> | 260     | n.L           |  | <u> 2</u> | 00         | <u>n</u>   | <u>/</u> | <b>&gt;</b> 0 |           |    |       | 1       |           |      |              |        |               | _            |              |          | _        |              |      |                          |              | $\perp$ |          |          |          |           | L-       |           |           |              |      | 4            |           |              |       |         | ╀  |          |               | _   |          | $\vdash$ |          |           |              |    | 4 |





#### EARLY WARNING SCORE MONITORING CHART

| To Canygas ?  A co Canygas ?   | DATE ()  IMME 525 71-24 18-20 15-17 12-14 18-21 18-29 19-6 14-95 12-93 19-96 on oxygen 15-96 on ozygen 15-96 on ozygen 15-96 1  | 11-30  |          | lock | 10 0     | $r_{\nu \sqrt{1/2}}$ | /Sex: | 1 2 2 1 1 1 1 1                                  |  |              |  |              |                  |  | TIME >25 21-24 18-20 15-17 12-14 9-11 -3 >96 94-95 92-93 -91 >96 on oxygen               |
|--|---|--|----------|------|----------|----------------------|-------|--|--|--------------|--|--------------|------------------|--|--|
| And Congress 7   25 (1.24 M) 18-20 (15-17 M) 18  | 0  |          | 0    | •        | 18.0                 | 790\\ | 1 2 2 1  |  |              |  |              |                  |  | >25 21-24 18-20 15-17 12-14 9-11 -3 >96 94-95 92-93 -91 >96 on oxygen                    |
| A Cor Omygan 7   25 (1.24 M) 18-20 (15-17 M) 18  | 0  |          | 0    | •        |                      |       | 1 2 2 1  |  |              |  |              |                  |  | >25 21-24 18-20 15-17 12-14 9-11 -3 >96 94-95 92-93 -91 >96 on oxygen                    |
| is oz Scale 1 oz Scale 1 oz Scale 1 oygen Saturación (%) oz scale 2 congene 2 oz cone 2 congene 2 oz cone 0 oz cone  | 18-20 13-17 12-14 1-11 18 18 19-6 14-95 12-93 13-96 on caygen 15-96 on c2 13-3-9 on O2 13-3 on alf 18-92 16-87 14-85 14-85 14-85 14-85 14-85 14-85 14-85 14-85 14-85 14-85 14-85 14-85 14-85 14-86 14-  | 0  |          | ٥    |          |                      |       | 1 2 2 1  |  |              |  |              |                  |  | 18-20<br>15-17<br>12-14<br>9-11<br><8<br>>-96<br>94-95<br>92-93<br><91<br>>-96 on oxygen |
| 15 12 12 9- 16 17 18 18 19 19 19 19 19 19 19 19 19 19 19 19 19   | 5-17<br> 2-14  <br> -11   38<br> -96   495  <br> 2-93   391  <br> 96 on oxygen  <br> 97 on oxygen  <br> 5-96 on oxygen  <br> 5-96 on oxygen  <br> 5-96 on oxygen  <br> 5-96 on oxygen  <br> 5-97 on oxygen  <br> 5-97 on oxygen  <br> 5-97 oxygen  <br> 5-98 oxyg | 0  |          | ٥    |          |                      |       | 1 2 2 1  |  |              |  |              |                  |  | 15-17<br>12-14<br>9-11<br>9-8<br>>96<br>94-95<br>92-93<br>-91<br>>96 on oxygen           |
| 12 9- 9- 9- 9- 9- 9- 9- 9- 9- 9- 9- 9- 9-  | 12-14 -11 -13 -15 -96 -14-95 -12-93 -91 -96 on az -13-94 on az -13-94 on az -13-94 on az -13-94 -14-85 -14-86 -14-  |  |          |      |          |                      |       | 2 1  |  |              |  |              |                  |  | 12-14 9-11   |
| 9  | 11  |  |          |      |          | = 3                  |       | 2 1  |  |              |  |              |                  |  | 9-11 -(8) >96 94-95 92-93 -(91) >96 on oxygen  |
| oz Scale 1 yean Saturación (%) 92 scale 2 compano 92 scale 2 compano 93 scale 2 compano 95 scale 2 compano 96 scale 2 scale 2 % 199 scale 2 scale 2 % 199 scale 16 stale 2 % 199 scale 16 stale 2 % 199 scale 16 scale 3 % 100 scale 3 % | \$ 96 4-95 14-95 12-93 19-96 on anygen 15-96 on a2 13-94 on 02 19-3 on alf 18-92 16-87 14-85 16-87 14-85 16-87 16-87 16-87 16-87 16-87  |  |          |      |          | = 3                  |       | 2 1  |  |              |  |              |                  |  | >96<br>94-95<br>92-93<br><91<br>>96 on oxygen<br>95-96 on o2                             |
| of Scale 1 94 year Saturation (%) 92 of Scale 2 congeno consider (%) one scale 2 angle, range is 80 42 % hyperospate story fallurs only iile 2 unaler the other of qualified claim  or Ounges ?  A  or Ounges ?  A  or Ounges ?  A  or Ounges ?  A  11  12  14  15  16  16  16  16  16  16  16  16  16   | 14-95 12-93 13-96 on az 15-96 on az 13-94 on Oz 13-93 on air 18-92 16-87 14-85 14-85 12-93 14-85 14-85 14-85  |  |          |      |          |                      |       | 2 1  |  |              |  |              |                  |  | 94-95<br>92-93<br>-91<br>>96 on oxygen<br>95-96 on o2                                    |
| yegen Saturachen (%) 92  92 seele 2 omygen  100 seele 2 omygen  10 | 12-93<br>19-196 on oxygen<br>19-96 on oxygen<br>19-96 on oz<br>19-3-94 on Oz<br>19-3 on air<br>18-92<br>16-87<br>14-85<br>12-3%   |  |          |      |          |                      |       | 2 1  |  |              |  |              |                  |  | 92-93<br>-91<br>>96 on oxygen<br>95-96 on o2   |
| oZ scale 2 organo coz scale 2 organo coz scale 2 organo condition ( %) mas acole 2 regist range is 80-92 % hypercopicic stacy fallurs only iile 2 under the ction of qualified ction  or Organo?  A  or Organo?  A  acod Pressure  20 116 126 121 121 122 123 124 125 125 126 126 127 127 128 128 128 128 128 128 128 128 128 128  | 91 96 on oxygen 15-96 on o2 13-94 on O2 93 on air 18-92 16-87 14-85 183%  |  |          |      |          |                      |       | 1  |  |              |  |              |                  |  | <91 >96 on oxygen 95-96 on o2  |
| of 2 scale 2 congruents and 2 congruents (%) and a scale 2 congruent (%) and a scale 2 congruent (%) and only | 95 on anygen 95-96 on a2 93-94 on 02 93 on atr 18-92 15-87 1  | •  |          |      |          |                      |       | 1  |  |              |  |              |                  |  | >96 on oxygen 95-96 on o2  |
| 10   2   unaint time   95     cition of quantified   93     cition of quantified   39     88     86     84     48     65     70     7   | 13-94 on O2<br>93 on air<br>18-92<br>16-87<br>14-85<br>183%   | •  |          |      |          |                      |       | 1  |  |              |  |              |                  |  |  |
| 20   20   20   20   20   20   20   20  | -93 on air<br>18-92<br>16-87<br>14-85<br>-033%<br>  |  |          |      |          |                      |       | 1  |  |              |  |              |                  |  |  |
| 88 86 86 84 88 88 88 88 88 88 88 88 88 88 88 88  | 88-92<br>16-87<br>14-85<br>183%<br>4= Air<br>22fitre/ min   |  |          |      |          |                      |       |  |  | <u> </u>     | [  | 1            | 1                |  | 93-94 on O2  |
| 86<br>  34<br>  48<br>  48<br>  49<br>  52<br>  52<br>  53<br>  54<br>  54<br>  54<br>  54<br>  54<br>  54<br>  54<br>  54   | 16-87<br>14-85<br>14:3%<br>N= Ak<br>D2litre/ min<br>Device  |  |          |      |          |                      |       |  | <del>                                     </del> |              |  | T            | †                | <del>                                     </del> | >93 on air<br>88-92  |
| 20 Processive 2 20 114 125 126 126 126 126 126 126 126 126 126 126   | 14-85<br>dR3%<br>A= Air<br>D2lktre/ min<br>Device   | •  |          |      |          | _                    |       |  |  |              | <del>                                     </del> |              |                  |  | 86-87  |
| or Onygan ? A- OO OO Pressure 20 116 146 12  | N= Air<br>)28tre/ min<br>Device   | •  |          |      |          |                      |       | 2  |  |              |  |              |                  |  | 84-85  |
| OX<br>  Dec<br>  >0<br>  >0<br>  20<br>  18<br>  18<br>  14<br>  12  | )2fitre/ min<br>Device  |  |          | -    |          |                      |       |  |  |              |  |              |                  |  | <83%   |
| >2 20 18 19 19 19 19 19 19 19 19 19 19 19 19 19  | Device  |  |          | 6    | J        |                      |       |  |  | 1            | Ī  |              |                  |  | A= Air   |
| 20 11 12 12 12 12 12 12 12 12 12 12 12 12  | >220  | 1  |          |      |          |                      |       | 2  |  |              |  |              |                  |  | O2litre/ min<br>Device   |
| 18<br>16<br>14   |   |  | 0        |      | ļ        |                      |       |  | ļ  | _            | <u> </u>   |              |                  |  | >220   |
| 16<br>14<br>12   | 201-219   | Ī  | S        |      |          |                      |       |  |  |              |  | 1            |                  |  | 201-219  |
| 14   | L81-200   |  | J        |      |          |                      |       | 2  |  | ļ            |  |              |                  |  | 181-200  |
| 12   | 161-180   | <del>                                     </del> | <u> </u> |      |          |                      |       |  | ļ  | <u> </u>     |  |              |                  |  | 151-180  |
|  | 41-160<br>121-140   | ├──┼   |          |      |          | _                    |       | <del> </del>                                     | <del>                                     </del> |              |  | 1            | +                |  | 141-150<br>121-140   |
|  | 111-120   | •  | 7        | •    |          |                      |       |  | -  | <del> </del> |  |              |                  |  | 111-120  |
|  | 1-100   |  | 9        |      |          |                      |       | 1  |  |              |  | <del></del>  |                  |  | 91-100   |
| 81   | 1-90  |  | ဂ        |      |          |                      |       | 2  |  |              |  | 1            |                  |  | 81-90  |
|  | 1-80  |  |          |      |          |                      |       |  |  |              |  |              |                  |  | 71-80  |
|  | 1-70<br>1-60  | · - ·  |          |      |          |                      |       |  |  |              |  |              |                  |  | 61-70<br>31-60   |
|  | 50  | -  |          | -    |          |                      |       |  |  |              |  |              |                  |  | <50  |
|  | ninHg   | Ī  |          |      |          | 80                   | 186   | 86   | Ţ  |              |  |              | 1                |  | mmHg   |
| 3 >1   | 131   |  |          |      |          | į                    |       |  |  |              |  |              |                  |  | >131   |
|  | 21-130  |  |          |      |          |                      |       | Z.   |  | <del> </del> | <b>!</b>   |              | <del> </del>     |  | 121-130  |
|  | 11-120  | -  | i.       |      |          |                      |       | 1  | 1  | -            |  |              | -                |  | 111-120<br>101-110   |
|  | 1-100   | <del>                                     </del> | <b>3</b> |      |          |                      |       | 1  |  |              |  |              |                  |  | 91-100   |
|  | 1-90  |  | <u> </u> |      |          |                      |       |  |  |              |  |              |                  |  | 81-90  |
|  | 1-80  |  |          | 3    | <u> </u> | w                    | -     | -  |  | ļ            |  |              | <del></del>      |  | 71-80  |
| 01   | 51-70   | <b>!</b> ──-                                     |          |      |          | <u> </u>             |       | <del>                                     </del> | 1  | +            | -  | <del> </del> | <del> </del>     | <del>                                     </del> | 51-70<br>51-60   |
|  | i160<br>11-50   | <del>                                     </del> |          |      |          |                      |       | 1  |  | +            | <del>                                     </del> | -            | <del>  -</del> - | <del>                                     </del> | 41-50  |
| 31   | 1-40  |  |          |      |          |                      |       |  |  |              |  |              |                  |  | 31-40  |
|  | 30  |  |          |      | ,        |                      |       |  |  |              |  |              | ,                |  | <30  |
|  | liert   |  |          | 0    | J        |                      | _     |  |  | <u> </u>     | <u></u>  |              |                  |  | Alert  |
|  | Confusion   |  |          |      |          | -                    |       |  | -  |              |  |              |                  |  | Confusion<br>V   |
| Legistra speed of A  |   |  |          |      |          |                      |       |  |  | ,            |  | -            |                  |  | P  |
| de la  |   |  |          |      |          |                      |       |  |  |              |  |              |                  |  | Ü  |
| arking at a c  | 39.1 degree<br>Jelskus<br>8.1-39.0  |  |          |      |          |                      |       | 2,   |  |              |  |              |                  |  | >39.1 degree Calalus<br>38.1-39.0  |
|  | 7.1-38.0  |  |          |      |          |                      |       | <del>                                     </del> |  | +            |  |              | 1                | <del>                                     </del> | 37.1-38.0  |
| - 3 Sept 1 - A. C. 36  | 6.1-37.0  | -  |          | 5    |          |                      | _     | صـ   |  | t            | <u> </u>   |              |                  |  | 36.1-37.0  |
| San Company of the Co | \$.1-96.0   |  |          |      |          |                      |       | 1  |  |              |  |              |                  |  | 35.1-36.0  |
| and the second   | 99.0  |  |          |      |          |                      |       | ·6   |  |              |  |              | Ţ                |  | < 35.0   |
| WS Total   | Note: Nurses a  | Action 1   |          | 14.  | (f)      | ALA                  | 1 0 m | 1.12   | -  | 1            |  | -            | 1                | 1  | <del>                                     </del>   |
| nitoring Frequency<br>aintion of Care Y/N  |   | Com  |          | 107  | 1        | 40                   | -46   | <del>(%)</del>                                   | <del>                                     </del> | +            | <del>                                     </del> | 1            | +                | <del>                                     </del> | <del>                                     </del>   |
| fals by RN   |   | iat l  |          | 200  | L Com    | Ha                   | Pol   | ak.  | <del> </del>                                     | <del> </del> |  |              | <b>†</b>         |  | 1  |
| dals by 5r. RN   |   | ادور   |          | 92.  | 1.2      | 100                  | Yor   | 1100   |  |              | i  |              |                  | 1  | 77 77 7  |

| Score and monitoring | 4 | Every Hourly                 |
|----------------------|---|------------------------------|
| frequency            | 3 | Every 2 <sup>nd</sup> Hourly |
|                      | 2 | Every 4th Hourly             |



# MI.RAVI KUMAR J 47/Male/MHI202481736 19/01/2024/IPH2024000143 Dr.G. GNANAVELU





1 14

| Date    | Fro   | om:   9/1  | 24              | To       | 1)) GC:C   | λφ Be        | ed No: 🗸     | <del>ر ۲</del> | e ]          |  |  |              | INITA           | VE 0   |  | 'DUT   |  |  |  |  |  |  |  |  |
|---------|-------|--|-----------------|----------|--|--------------|--------------|----------------|--------------|--|--|--------------|-----------------|--|--|--|--|--|--|--|--|--|--|--|
|         |       | arted Tim  |                 |          |  |              | Γime : ≠     |                |              |  |  |              | INTAKE & OUTPUT |  |  |  |  |  |  |  |  |  |  |  |
|         |       | ed at :  |                 |          |  | 1            | PO Over a    |                |              |  |  |              | CHART           |  |  |  |  |  |  |  |  |  |  |  |
| SHIF    | Γ     |  | Mornin          | g        |  | After        | noon         |                |              | Rest   | ricted F   | luid (R      | F)              |  |  |  |  |  |  |  |  |  |  |  |
| INTAI   | KE    |  |                 |          |  | lmoon        |              |                |              |  |  |              |                 |  |  |  |  |  |  |  |  |  |  |  |
| OUTF    | דטי   |  | 3001            | rl.      |  | mood         |              |                |              |  |  |              |                 |  |  |  |  |  |  |  |  |  |  |  |
| Total I | ntake | 1  |                 |          |  | Total Outpo  | ut:          |                |              |  | Difference                                       |              |                 |  | _  |  |  |  |  |  |  |  |  |  |
|         |       |  |                 | NTAKE    | (ml)   |              |              | OUTPUT (ml)    |              |  |  |              |                 |  |  |  |  |  |  |  |  |  |  |  |
| Time    | Oral  | Tube   |                 |          | nous Infusi                                      |              | Total        | Time           | Urine        | Vomitus  | N/G  | Drain        | Others          | ीळी.   | D/N 81   | Endorsed   |  |  |  |  |  |  |  |  |
|         | Jiai  | Feedin   | g Type          | of Fluid | Additions  | s Amount     | iorai        | inne           | Otine        | Vomitus  | Aspirate   | Tube         | Uthers          | infals,  | ivis aigil                                       | by   |  |  |  |  |  |  |  |  |
|         |       |  |                 |          |  |              |              | 2530           | 300          |  | <u> </u>   |              |                 | 300  |  |  |  |  |  |  |  |  |  |  |
|         |       | , 0  | (               | Certh    | <b>.</b> ,                                       | 1 1          | 1            |                |              |  |  |              |                 |  |  |  |  |  |  |  |  |  |  |  |
|         | Do.   | # 1  | ) Hako          | Left     | 1 Cab  | (loom)       | loom         | <del> </del>   |              | <del></del>                                      | <del></del>                                      | <u> </u>     | +               | <del>                                     </del> | <del> </del>                                     | <del>                                     </del> |  |  |  |  |  |  |  |  |
| 13.80   | 200   | <u> </u>   |                 |          | <u></u>  |              | Boom         | 13.30          | 2001         |  | L  |              | <u> </u>        | 300  |  | <u> </u>   |  |  |  |  |  |  |  |  |
| (b) So  | 100   |  |                 |          |  |              | Hoom         | M. L           | ೨-೧೮         |  |  |              |                 | 300  |  |  |  |  |  |  |  |  |  |  |
| 1620    |       |  |                 |          |  |              | Ι`.          | 1#.30          |              | -  | <u> </u>   | •            |                 | 100  |  |  |  |  |  |  |  |  |  |  |
|         |       | 1  |                 |          | i  |              | TANKET .     | 1              |              | i i  |  | Ţ            |                 | 1  | Join   |  |  |  |  |  |  |  |  |  |
|         |       | <del>                                     </del> | +               |          | 1  | $\top$       | +            |                |              | <del>                                     </del> | <del>                                     </del> |              | $\top$          | <del>                                     </del> | TOIT   | 91 -   |  |  |  |  |  |  |  |  |
|         |       | <del></del>                                      | +               |          | +  | +            | <del> </del> | +              |              | <del>                                     </del> | <del></del>                                      | <del></del>  | +               | <del></del>                                      | 100  | mel  |  |  |  |  |  |  |  |  |
|         |       |  |                 |          |  |              |              |                |              |  |  |              | <u></u>         | <del></del>                                      | <u></u>  |  |  |  |  |  |  |  |  |  |
|         |       |  |                 |          |  |              |              |                |              | 1  |  | •            |                 |  |  |  |  |  |  |  |  |  |  |  |
|         |       | $\top$   | 1               |          |  |              |              |                |              | <del></del>                                      | <del></del>                                      |              | <del> </del>    |  |  | 1  |  |  |  |  |  |  |  |  |
|         |       | +  | +               |          | +  |              | +            | <del></del>    | <del> </del> | <del></del>                                      | <del></del>                                      | <del> </del> | +               | +  | <del> </del>                                     | <del> </del>                                     |  |  |  |  |  |  |  |  |
|         |       | <del></del>                                      |                 |          | <u></u>  |              |              | <u> </u>       |              |  |  |              |                 | <del></del>                                      |  | <b></b>  |  |  |  |  |  |  |  |  |
|         |       |  |                 |          |  |              |              |                |              | i  |  |              |                 |  |  |  |  |  |  |  |  |  |  |  |
|         |       | <del>                                     </del> | <del>  `_</del> |          |  | 1            |              |                |              |  |  |              |                 |  |  |  |  |  |  |  |  |  |  |  |
|         |       | +  | +               |          | <del>                                     </del> | <del> </del> | +            |                |              |  | <del> </del>                                     |              | 1               | <del>                                     </del> | <del>                                     </del> | 1  |  |  |  |  |  |  |  |  |





47/Male/MHI202481736 19/01/2024/IPH2024000143

Dr.G. GNANAVELU





Bed No: つい (ん) Date From: 20/1/24 To: 2-1), **INTAKE & OUTPUT** 24 Hrs: Started Time: & : 00 Ended Time: プログ **CHART** NPO Over at: NPO Started at: Restricted Fluid (RF) Night SHIFT Morning Afternoon 500m INTAKE **OUTPUT** 300M 1300mg Difference: 200ml **Total Output: Total Intake:** 1800m **OUTPUT (ml) INTAKE** (ml) Intravenous Infusion Tube N/G Drain **Endorsed** Time | Oral **Others** R/N Slan Time Urine Vomitus Feeding Type of Fluid Aspirate Tube bv Additions | Amount 8:00 Total 8:00 800 Durt CCIV 10.40 1976 100 XOU D 1280 300 M 300 130 11.20 Ind മാം 500 12.00 7.00 dos These 900 800 4400 1000 100 1000 5,00 300 1300 1100 1300 2100 260 1350 21.30 Lotal intake 1500ml 1500 5.00 1500 poore Sodmi Raldin co



1 1 1 1 G




1-1,4



### Every heart heat s Mr.RAVI KUMAR J

47/Male/MHI202481736 19/01/2024/IPH2024000143

Dr.G. GNANAVELU



### **Department of Dietetics**

### NUTRITION ASSESSMENT AND CARE PLAN FORM

| Diag  | nosis:           | MALA  | A ALL - KUIL   | 1-DH 14-                                      | N 150                     | 560/          |               | CAD-BUD            |                                 |
|-------|------------------|---|--|---|---------------------------|---------------|---------------|--------------------|---------------------------------|
| Heig  | ht:q             | cms   | Weight:Kgs   |   | s: Yes/ Norify            |               |               |                    |                                 |
| Relig | ious Beliefs:    |   | Vegetarian   | Non Vege                                      | etarian                   | · · ·         | · 🗆           | Eggetarian         | Jain                            |
| Diet  | Prescription:    |   |  |   | · ·                       |               | <del>_</del>  | Α >.               | <u> </u>                        |
|       |                  |   | calour, 6  |   | war                       | بيات ر        | abi           | tu: Ohit           | •                               |
| SUE   | BJECTIVE         | GLOBA   | AL ASSESSMENT  | (AQULTS)                                      |                           | •             |               |                    |                                 |
|       |                  |   |  |   |                           |               |               |                    |                                 |
|       |                  | (A) ·   | Patient's related Medical History  | <b>y</b>                                      |                           | • -1          |               | 3 }                |                                 |
|       |                  | 1)  | Weight Change (overall change i  | <u> </u>                                      |                           | -             |               |                    | <del></del>                     |
|       |                  | _   |  |   | <u>₹</u>                  | <del> </del>  |               | <u> </u>           |                                 |
|       |                  |   | No weight change/<br>gain  | <5%   | 5 - 10%                   | -             | , 1,          | 0-15%              | >15%                            |
|       | 2) -             | Dietary Intake  | Duration:  |   |                           | <u> </u>      |               |                    |                                 |
|       | ,                |   |  | □ 2   | 1 3                       |               | , 1           | 4                  |                                 |
|       | 1                | Oral  | Md change  | Sub - optimal                                 | Full liquid die           |               |               | Hypo - caloric     | Starvation                      |
|       |                  | . '   |  | solid diet                                    | moderate - overall decre. | sse ,         |               | Iquid diet         |                                 |
|       | <del></del>      | Enteral/  |  | Sub - optimal                                 | Inadequate                | ` `           |               | Typo - calorie a   | Starvation                      |
|       |                  | Parenteral<br>Nutrition                                 | Excessive  | , <u>, , , , , , , , , , , , , , , , , , </u> |                           |               |               | feeds              |                                 |
|       | 3)               | Gastrointestin  | al Symptoms Odrátion:  |   |                           | • •           |               |                    |                                 |
|       |                  | •   | 9/   | <b>□</b> 2                                    | □ 3                       |               |               | <i>,</i>           | □ 5                             |
|       |                  |   | No symptoms  | Nausea  | Vomiting/                 | •             |               | Diarrhoea          | severe anorexia                 |
|       |                  |   |  | 1   | moderate Gi<br>symptoms   |               |               |                    |                                 |
|       | 4)               | 4) Functional Capacity (Nutrition related functional im |  | irment) Duration:                             |                           | · -           |               | ,                  |                                 |
|       | ,,,,,            |   |  | □ 2   | 3                         | •             |               |                    | , D s                           |
|       |                  |   | None /Improved   | , Difficulty with ambulation /                | Difficulty<br>normal a    |               |               | Light activity     | Bed / chair -<br>ridden with po |
|       |                  | ,   |  |   |                           | · · · · · ·   |               | ·                  | or little activity              |
|       | 5)               | Co - morbidity  | Disease and its relationship to nutrition r  |   |                           | <u> </u>      |               |                    |                                 |
|       |                  |   | ☐ 1<br>Healthy   | □ 2<br>Mild co -                              |                           | trate co -    |               | Sevene co-         | ☐ 5<br>Very severe              |
|       |                  |   | The same of the sa | morbidity                                     | mon                       | oldity/age    | 1             | morbidity          | multiple co -                   |
|       |                  |   | 1  |   | >75                       | years         |               |                    | morbidity                       |
|       | B)               | Physical exam   | <del></del>  | 37 1 1 1 1                                    |                           |               |               |                    | <u> </u>                        |
|       | 1}               | Decreased lat   | stores or loss of subcutaneous fat   | · · · · · · · · · · · · · · · · · · ·         | 1                         | , į           | • •           | □ 4 ½ Å            | □ s <sub>1</sub> ?              |
|       | -                | <del> </del>  | <u></u>  | 2   | 3                         |               |               | □ • ; <u>'</u>     | <del>,  </del>                  |
|       | 2)               | Sign of muscle v  | Normal  / .  | Mild  | Moderate                  |               | <del></del> - | L                  | Severe                          |
|       |                  | aign or muscie v  | vasing   |   |                           |               | •             | □4, <sup>7</sup> ; |                                 |
|       | -                | 1   | Normal   | Mild  | · Moderate                |               |               |                    | . Severe                        |
|       | Total Score = St | ım fabove 7 comp  | eonents  | 1   |                           | +             |               | <del></del>        |                                 |
|       |                  |   |  |   |                           | · · · · · · · |               | <u> </u>           | • • •                           |
|       | Nutritional Stat | us : Based on this                                      | patient is   |   |                           |               |               |                    |                                 |
|       | ;                | Well Nourished  |  |   | 17 to 14)                 |               | 5             | \                  |                                 |
|       | ``',             | Moderately Mai  | nourished  |   | (15 to 18)                | ۲.            | (A)           |                    |                                 |
|       |                  | Severely Malnot   | urished  |   | (19 to 35)                |               |               |                    |                                 |
|       | B(1.0.24-2 4     |   | · ·  |   | 1 .                       |               | t .           |                    | <del></del>                     |
|       | Nutrition interv |   |  | 1   | П г!                      |               | In            |                    |                                 |
|       | Diet counselling | novided:  | A  | * !   | ☐ Enteral                 |               | Parente       | rai                | ·                               |
|       | Frequency of re  |   | Weekly   | <u>!</u>                                      | □ no                      | Fort - night  | <u>.</u>      | Monthly.           |                                 |
|       | Enteral / Parent |   | Daily  | •   |                           |               | ☐ Yes         | 90 No              |                                 |
|       |                  |   | , <del></del> ,  |   |                           |               |               |                    | ·                               |

19 you 18ryo Dietitian Signature / Name / Date / Tim

| DATE AND TIME   | DIETITIAN NOTES  | SIGNATURE                                |
|-----------------|--|--|
| 19/1/24,        | A Hoyean ord mase came & do churt  |  |
| - (Areo         | paul (a 10/4) en arrive premu  |  |
|                 | rounded as evident by sers.  | ,  |
| 1 13 <b>5</b>   | HO Alec - Great,   | Jež<br>V v v v v v                       |
|                 | Plant dited b cathlab for provider PTON) and kept or NOOH. Patrick         |  |
|                 | und bow. Howare. Patrick bend<br>dealson, lind dit. Con instation          | Collins (seps)                           |
|                 | dialistu, soft solid dut.  | Maria Catherine John Senior Dietitian    |
| 20hlau,         | Patient wind be would but notificated to eat                               | Collan                                   |
| . <i>(11,00</i> | and claim cation down protisated to eat                                    | Maria Catherine John<br>Senior Dietitian |
| 21/1/24,        | Oal intalu & good. Educated the  | . د.                                     |
| C0/00           | patient and family on the calour, to  fat, to some diabeter dut on discher | <u>e.</u>                                |
|                 | Empfid or made gut cation and clarif cat                                   | 1 / // 11/1                              |
|                 | der. Dut dart gin on durhage.  |  |

170 € 45. • • • • • • •









# **FAMILY COUNSELLING FORM**

| CONSU   | LTANT- DR           | Ginanavel         | u. DIAGNOSIS- Cerestable a som    | -DVD                |                     |                |
|---------|---------------------|-------------------|-----------------------------------|---------------------|---------------------|----------------|
| DATE    | HOSPITAL<br>MEMBERS | FAMILY<br>MEMBERS | MEDICAL UPDATE                    | FINANCIAL<br>UPDATE | PATIENT<br>REP-SIGN | DOCTOR<br>SIGN |
| 19st/ou | Doctou              | wife.             | pt conclition updated to attendu. |                     | RIGHT               | e G            |
| zolila  | Sactor              |                   | Cuti explot                       |                     |                     | A sook         |
|         |                     |                   |                                   |                     |                     |                |



47/Male/MHI202481736 19/01/2024/IPH2024000143

Dr.G. GNANAVELU





# PATIENT TRANSFER FORM DIAGNOSTICS / PROCEDURES

| Diagnosis:                |  | CAD -DI  | /D                |             | Allergie     | es if any:             | NKOP_                           |            |            |
|---------------------------|--|--|-------------------|-------------|--------------|------------------------|---------------------------------|------------|------------|
| From (Area                | 1)   | To (Area   | )                 | Date        | Time         | Reaso                  | n for Transfer / N              | ame of Pro | cedure     |
| Clost or                  | floor  | Cathle   | <b>W</b>          | popular     | 13%          | 50                     | PTCA                            |            |            |
| Method of Tra             | nsfer:                                       | On Bed Mon   | Wheelc            | hair 🗌 On   | Stretch      | ier                    |                                 |            |            |
| ASSESSMEN<br>General cond |  | TIENT:<br>Patient: Q Cons                                | scious [          | ☐ Semi-con  | scious       | ☐ Un-cons              | cious                           |            | -          |
| Language Bar              | rier: 🗌                                      | Yes, □√No □ If   | Yes, spe          | cify:       |              |                        | <del></del>                     |            |            |
| Fall Risk Cate            | gory: 🗌                                      | Low Risk Med   | dium Ris          | k 🗌 High f  | Risk         |                        |                                 |            | <u>-</u>   |
| Vital Signs (to t         | e docur                                      | nented at the tim  | e of shift        | ing):       |              |                        |                                 |            |            |
| Temp (°F)                 | RR (t  | oreaths/min)   | Puls              | e (beats/mi | n)           | SpO <sub>2</sub> (%)   | BP (mmHg)                       | Pain       | Score      |
| 97-8                      | _ 6  | 20   | 8                 | 32          |              | 98                     | 110/70                          | 0/1        | <i>T</i> O |
| ☐ FLACC Scal              | e (2 mor<br>ating Sc                         | PPS (28 weeks to<br>hths - 7 years)                      | ☐ Wong-<br>☐ CPOT | Baker FACE  | ES Pain      | n Rating Scale<br>ose) | months)<br>e (7 years - 12 year | rs)        |            |
| Any critical inf          |  |  |                   |             | _            | _                      |                                 |            |            |
| <u> </u>                  |  |  | bs <del>n</del> g | Posta       | ive,         | Right                  | Land Amp                        | Hated      |            |
|                           | Sign   | ature  | Nan               | ne          |              |                        | Emp. No.                        | Date       | Time       |
| Handover by               | <u>'</u>                                     | Hay  |                   | Hanna       | h E          | roole_                 | 0105                            | 19/1/24    | 13:50      |
| Handed over to            | <u> </u>                                     |  |                   | Javalba     | 33°~         |                        | 0176                            | 19/1/24    | 13.00      |
|                           | pleted:                                      | Yes   Yes  |                   |             | tion:        | nil_                   |                                 |            |            |
| Temp (°F)                 |  | oreaths/min)   |                   | e (beats/mi | n)           | SpO <sub>2</sub> (%)   | BP (mmHg)                       | Pain       | Score      |
| 98.6                      | 22   | melmt  | 90                | Stini       | <del>-</del> | 100%                   | 154/94(11                       | 4) 0/1     | <u>σ</u> _ |
| ☐ FLACC Scal              | e (2 mor                                     | PPS (28 weeks to<br>oths - 7 years)<br>ale (>12 years) [ | ☐Wong-            | Baker FACE  | ES Pain      | Rating Scale           | months)<br>e (7 years - 12 year | s)         |            |
|                           | <b>€</b> ign                                 | ature  | Nan               | ne tr       |              |                        | Emp. No.                        | Date       | Time       |
| Handover by               | <del></del>                                  | ap   |                   | gysto       | 185-7        | )<br>                  | 0176                            | 19/1/24    | 16-20      |
| Handed over to            | <u>,                                    </u> |  |                   | Konny       | a-5          |                        | 020                             | 111/24     | 16 137     |



MHI/CRD/2022/026 Every heart beat counts

### Mr.RAVI KUMAR J

47/Malc/MHI202481736 19/01/2024/IPH2024000143

Patient Na

Consultan

Dr.G. GNANAVELU

### ANGIOGRAM / CORONARY ANGIOPLASTY

Sex: M/F

No: UHID

### CONDITION AND PROCEDURE

Dr Cirlan Mulz Pohas explained that I have the following condition:

Fat (cholesterol) and calcium can build up in the arteries like rust in old pipes. It can stop the flow of blood to the heart. This can cause angina or a heart attack. The Coronary Angiography procedure is performed to show up the amount of disease in the coronary arteries, the blood vessels that supply the heart with bleed. After an injection of local anaesthetic, a fine tube (catheter) is put into the artery in the groin/hand. The tube is carefully passed into each coronary artery in turn. A series of video pictures are taken using xrays and an iodine containing contrast medium (x-ray dye). The contrast medium may be injected into the main pumping chamber of the heart (left ventricle). This helps us to find out whether you have any narrowing or blockage of your coronary arteries. The doctor can then tell you which treatment is best for you after carefully studying and discussing your pictures. This may be an operation such as a coronary by-pass or a procedure called an angioplasty (the arteries are widened using a small sausage shaped balloon). Sometimes, drugs alone may be a suitable option.

#### RISKS OF THIS PROCEDURE

The risk of coronary angiography depends on:

(i) The nature of coronary artery disease (ii) The pumping status of the heart (iii) Your age and general health These are some of the more serious risks that can happen, but are not the only risks:

| Less than 1 in 10,000 (0.0001%) | (a) skin injury from radiation, causing, reddening of the skin  |
|---------------------------------|---|
| 1 in 1000 people (0.001%)       | <ul> <li>(b) A stroke. This can cause paralysis and long term disability</li> <li>(c) Heart attack.</li> <li>(d) A dangerous reaction to the x-ray contrast medium (dye). If this happens, you may have severe reactions such as asthma, shock and convulsions. Death in extremely rare cases about 1 in 2,50,000 to 4,00,000 injections.</li> <li>(e) Need for major surgery to the leg at the puncture site.</li> <li>(f) Need for emergency heart surgery or angioplasty.</li> <li>(g) A higher lifetime risk from x-ray exposure.</li> <li>(h) Death</li> </ul> |
| 1 in 100 people (0.01%)         | <ul><li>(I)the heart may not beat in a proper rhythm which will need urgent treatment</li><li>(j) Surgical repair of the groin puncture site. This may need a longer stay in hospital.</li><li>(k) Minor reaction to contrast medium such as hives.</li><li>(l) Loss/impairment of kidney function due to the contrast medium</li></ul>   |
| 1 in 20 people (0.05%)          | (m) Major bruising or swelling at the groin punture site  |
| Most People                     | (n) Minor bruising  |

Packnowledge that Dr. Calpalaus Lui has explained my medical condition and the proposed procedure. I understand the risks of the procedure, the anaesthetic including the risks that are specific to me and the likely outcomes if complications occur. The Doctor has explained other relevant treatment options their risks and my right to refuse the treatment. He has explained my prognosis and the risks of not having the procedure. I was able to ask questions and raise concerns with the doctor about my condition, the procedure and its risks, and my treatment options. My questions and converns have been discussed and answered to my satisfaction. I understand that in the unlikely event of complications, I may require a blood transfusion, an additional procedure or surgery. The doctor has explained to me that if immediate life-threatening events happen during the procedure, they will be treated accordingly. I understand that no guarantee has been made that the procedure will improve the condition On the basis of the above statements,

### I REQUEST TO HAVE THE PROCEDURE

|                                    | Signature     | Name                | Date     | Time  |
|------------------------------------|---------------|---------------------|----------|---|
| Patient/Guardian with relationship | 26 MON SIGNAL | J. R'AVI RUMVMAP    | 1911 /24 | 12:00   |
| witness                            | R. Jansha     | R. TRISHA (Daughtée |          | 12:00   |
| Doctor                             | (3/1024(1)    | 8/10 Sun            | 101/124  | 18.00   |
| Interpreter                        |               |                     |          | <del>, , , , , , , , , , , , , , , , , , , </del> |





#### இருதய ஆன்னியோகீராம் பரிசோதனைக்கான ஒப்பம்

| நோயாளியின் பெயர்: | வயது:               | பாலினம்: ஆண் / பெண் |
|-------------------|---------------------|---------------------|
| மருத்துவ ஆனோசகர்: | வார்டு படுக்கை எண்: | யுஹெச்ஐடி (UHID) :  |

#### நிலை மற்றும் செயல்முறை

பழைய இரும்புக் குழாய்களில் துருபிடிப்பதைப் போல். தமனிகளில் கொழுப்பு மற்றும் கால்சியம் சேரும். இது ஆன்ஜினா அல்லது மாரடைப்பினை ஏற்படுத்துகிறது. இதயத்திற்கு ரத்தத்தினை வழங்கும் ரத்தக்குழாயான இதயச்சுவர் சிரை தமனிகளில் நோயின் அளவினை கண்டறிய கரோனரி ஆஞ்சியரேகிராஃபி செயல்முறை மேற்கொள்ளப்படும். ஒரு சேறிய கழானாரி ஆஞ்சியரேகிராஃபி செயல்முறை மேற்கொள்ளப்படும். ஒரு சேறிய கழானானது (கதீட்டர்) கவட்டை/கையிலுள்ள தமனியில் செனுத்தப்படும். இந்த குழாய் ஒவ்வொரு இதயச்சுவர் சிரை தமனிகளிலும் மாற்றி மாற்றி கவனமாக வரிசையாக செலுத்தப்படும். எக்ஸ்ரே மற்றும் பிற அயோடின் கொண்டுள்ளன கான்ட்ராஸ்ட் மீடியத்தினை (எண்ஸ்ரே டை) பயன்படுத்தி, பல வீடியோ படங்கள் வரிசையாக எடுக்கப்படும். இதயத்தின் முக்கிய ஏற்றியிறைத்தல் அறையில் (இடதுயக்க இருதய கீழறை) இந்த கான்ட்ராஸ்ட் மீடியம் உட்செலுத்தப்படலாம். இது இதயத்தின் அளவினை மதிப்படவும் மற்றும் அது எவ்வாறு பம்ப் செய்கிறது என்பதை மதிப்படவும் மேற்கொள்ளப்படும். இப்படங்கள் நமக்கு இதயச்சுவர்சிரை தமனிகள் குறித்த ஒரு படத்தினை வழங்கும். இது உங்களுக்கு ஏதேனும் அடைப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய உதவும். பின்னர் உங்கள் படங்களை கவனமாக பார்த்த பின் மருத்துவரால் உங்களுக்கு ஏற்ற சிகிட்சையை மேற்கொள்ள முடியும். இவை பை-பாள் அறுவை சிகிட்சையாகவும் இருக்கலாம் அல்லது ஆன்ஐயோபிளாள்மு (பனுன் வடிவம் கொண்டதொரு சிறிய சாசேஜ் கொண்டு தமனியை அகலப்படுத்துகள் மட்டுமே போதுமானதாக இருக்கலாம்.

#### **கெச்செய**ல்முறையிலுள்ள கிடர்பாடுகள்

இதயச்சுவர் சிரை ஆன்ஜியோகிராஃபியிலுள்ள இடர்பாடுகள் பின்வருபவைகளையே சார்ந்திருக்கும்

(i) இதயச்சுவர் சிரை தமனி நோயின் தன்மை (ii) இதயத்தின் ஏற்றியிறைத்தல் நிலை (iii) இதயத்தின் வயது மற்றும் பொது ஆரோக்கியம் ஏற்பட வாய்ப்புள்ள சில தீவிர கிடர்பாடுகள் பின்வருமாறு. ஆனால் இவைகள் மட்டுமே முழுமையான கிடர்பாடுகள் அல்ல

| 10,00-ல் ஒருவருக்கும் கீழ்<br>(0,0001 சதவிகீதம்) | (a) கதிர்வீச்சின் காரணமாக ஏற்படும் தோல் பாதிப்பு, சருமம் சிவந்து போதல்   |
|--|--|
| 1000-ல் ஒருவருக்கு (0.001 சதவிகிதம்)             | <ul> <li>(b) வலிப்பு. இது பக்கவாதம் மற்றும் நீண்டநாள் ஊனத்தை ஏற்படுத்தலாம்</li> <li>(c) மாரடைப்பு</li> <li>(d) எக்ஸ்-ரே காண்ட்ராஸ்ட் மீடியத்தீன் (டை) ஆபத்தான விளைவுகள் . இவை ஏற்பட்டால்<br/>உங்களுக்கு ஆள்துமா, அதீர்ச்சி மற்றும் வலிப்பு போன்றவைகள் ஏற்படலாம். 2,50,000<br/>முதல் 4,00,000 ஊசிகளில் ஒன்று மரணத்தையும் விளைவிக்கலாம்.</li> <li>(e) குத்தப்பட்ட இடத்தீல் பெரிய அறுவை சிகீச்சை மேற்கொள்ள வேண்டியது வரலாம்.</li> <li>(f) அவசரகால இதய அறுவை சிகீச்சை அல்லது ஆன்ஜியோபிளாள்டிக் தேவைப்படலாம்.</li> <li>(g) எக்ஸ்ரே கதீர் பாதீப்பு காரணமாக அதீக வாழ்நாள் அச்சுறுத்தல் இடர்பாடு.</li> <li>(h) இறப்பு</li> </ul> |
| 100-ல் ஒருவருக்கு (0.01 சதவிகீதம்)               | <ul> <li>(I)இதயம் சரியான முறையில் துடிக்காமல் இருக்கலாம். அதற்கு அவசரமாக சிகீச்சை தேவைப்படும்</li> <li>(j) குத்தப்பட்ட கவட்டை பகுதியில் அறுவை சிகீச்சை சரிபாடு. இதனால் மருத்துவமனையில் நீண்ட நாட்கள் தங்கியிருக்க வேண்டியது வரலாம்</li> <li>(k) தோல் அரிப்பு போன்ற சிறு விளைவுகள்</li> <li>(l) கான்ட்ராஸ்ட் மீடியம் காரணமாக சிறுநீரகம் செயல்படாமை அல்லது அதன் வனுகுறைதல்</li> </ul>  |
| 20-ல் ஒருவருக்கு (0.01 சதவிகிதம்)                | (m) குத்தப்பட்ட இடத்தில் பெரிய அளவிலான சிராய்ப்பு அல்லது வீக்கம்   |
| பெரும்பாலான மக்களுக்கு                           | (n) சிறிய அளவிலான சிராய்ப்பு   |

#### நோயாளி ஒப்புதல்

#### செயல்முறையை எனக்கு மேற்கொள்ளமாறு கேட்டுக்கொள்கிறேன்

|                                 | கையெழுத்து | பெயர்    | தேதி | நேரம் |
|---------------------------------|------------|----------|------|-------|
| நோயானி (பாதுகாவலர்)<br>உறவுமுறை |            |          | ,    |       |
| சாட்சி                          | •          |          |      |       |
| <b>மருத்துவ</b> ர்              | •          | 3. * . * |      |       |
| மொழிபெயர்ப்பாளர்.               |            |          |      |       |









# TRANSFEMORAL PERCUTANEOUS CORONARY INTERVENTION REPORT

Patient name

MR. RAVIKUMAR.J.

ID:

MHI202481736

Age/Gender

47 M

IPH:

IPH2024000143

Cath No.

3630

D.O.P.

19.1.2024

Done by DR,G.GNANAVELU/DR.KARTHICK

Technician: Mr. Pandian

Scrub nurse: Ms. Sathya

DIAGNOSIS: ATYPICAL ANGINA; NSTEMI; NO RWMA; NORMAL LV FUNCTION; HBsAg POSITIVE;

HBP; S/P RIGHT BELOW ELBOW AMPUTATION (OLD)

CAG: 12-2023: RIGHT DOMINANT; TWO VESSEL DISEASE - SIGNIFICANT LAD & LCx DISEASE

PLAN:

PTCA X LAD & LCx

**APPROACH:** Right Femoral Artery

Total exposure time: 1867"

HARDWARE: 6F sheath, 6F EBU 3.5 guide

Total RAK: 358 mGy

CONTRAST : OMNIPAQUE 200 ml

Total DAP: 178 Gy.cm2

MEDICATIONS: Inj. Heparin 7500 IU IA; Inj Fentanyl 25 mcg; Inj Emeset 4 mg IV

HEMODYNAMIC DATA: ABP 134/97 (121); HR 90 bpm; SPO2 100%

| ARTERY     | LESION                        | GUIDE | PRE<br>DILATATION    | STENT                                   | POST<br>DILATATION               | RESULT                       |
|------------|-------------------------------|-------|----------------------|---|----------------------------------|------------------------------|
| MID<br>LAD | 80-90%<br>TUBULAR<br>STENOSIS | BMW   | 2 X 10<br>SC balloon | 2.5 x 18<br>ONYX TRUCOR<br>10 atms 20s  | 2.5 X 8<br>NC BALLOON<br>18 atms | TIMI III<br>FLOW;<br>MPG III |
| DISTAL     | 80-90%<br>TUBULAR<br>STENOSIS | BMW   | 2 X 10<br>SC balloon | 2.5 x 18<br>ULTIMASTER<br>9 atms 15 sec | 2.5 X 8<br>NC BALLOON<br>18 atms | TIMI III<br>FLOW;<br>MPG III |

REMARKS: Uneventful. Inj Nikoran 2 mg given intracoronary after post dilatation. ACT was 261 sec. at the end of the procedure

Dr.G.GNANAVELU, MD, DM

Dr. G. Gnariavelu MD, DM (cardio), FACC

Chief Cardiologist Reg. No: 39469

#9, 1st Main Road, United India Colony, Kodambakkam, Chennai - 600024. Tel: 044 - 4310 8959

MedwayHospitals

@medwayhospitals

(medway-hospitals

medwayhospitals

94557 94557 1800 572 3003

**Medway Group of Hospitals** 

E-mail: info@medwayhospitals.com | Website: www.medwayhospitals.com | CIN: U74900TN2011PTC083665

Medway Centre of Excellence (Chennai)

Kodambakkam Mogappair 044-2473 4455 | 044-26530011 | 044-27426829 | 04146-242000 | 044-2473 4455 | 0884-2333367

Chengalpattu

Villupuram

Kumbakonam

Kakinada **Heart Institute** 044 - 4310 8959

Institute of Pulmonology 044-2473 4451

MHI/HOSP/2022/118

|                      | NURSES PROGRESS NOTES                   |  |
|----------------------|---|--|
| Date & Time          | Observations / Action                   | Signature with Emp. No.                          |
| raliby               | eath day                                |  |
| 13.45                | SIPH Received from I rd floor to        |  |
|                      | Corth Jab. Cone abus and oriented.      |  |
|                      | alvibale stable or line left lide       | L CAR  |
|                      | Patent. VIP score 015                   | 10146  |
| 17. 30               |   |  |
| [4-30                | => Stelle obsapping offe. PTCA to CAL   |  |
|                      | and sup stapped.                        | - NR   |
| 14.45                | l ,                                     | 1 Work   |
|                      | ander Local analythesia                 | 1  |
| 14-45                | => Iti: Footany/ 25 mg + Iti: Emget     | <del>                                     </del> |
|                      | Fins Tr given OD DO-016 (Bir)           |  |
| 14.80                | Janj: Heparin 5000 Sta given            | A Aligh  |
| 10                   | O/B Do-Gibr (rev)                       | 09190  |
| 15-00                | = JBP: Molas(114) mmHa, HR: byn+ MA     | \  |
| 100-                 | 6PO2: (00-)- VITALE Step LE.            |  |
| 70,72                | Jui: Heparin 2500 EV given              | 1 / 6/176-                                       |
| 111.22               | OJR Pr-HUCCIVI.                         |  |
| 15-30                | =313P: 148 90 (100) mm45, HR! 90 6/101/ | $+ \alpha$                                       |
| ) E 10 C             | bPoa! 100%. Vital Stable.               | - White  |
| <u> </u>             | > ACI - 26/ Secs Checked                | 101  |
| 16.00                | 2 Pro Cedulo Prus Las Dand              | 1  |
| 10.00                |   | (You)  |
|                      | sheath luture applied, kept in          | 700196   |
|                      | Position playfor bandage applied        | <u> </u>   |
|                      | no opine & hemstome                     | $\sim$   |
| 16.20                | > Pt chiffed to cw all                  | Meso   |
|                      | neporte hand over to Plat               | 10/4   |
|                      | Reining                                 |  |
|                      | Signature Name Emp. N                   | o. Date Time                                     |
| Document endorsed by | & Jathiya 00                            | 19 19/124/16.20                                  |

| ate & Time  |            | Observations / Action |   | Signat   | ure with E    | mp. No.     |
|-------------|------------|-----------------------|---|--|---------------|-------------|
|             |            |                       |   | }  |               |             |
|             |            |                       |   |  |               | ,           |
|             |            |                       |   | <del></del>  |               |             |
|             |            |                       |   |  | <del></del> - |             |
|             |            | <u> </u>              | <u>,                                     </u> | <u></u>  |               |             |
| <del></del> |            |                       |   | <del>\                                    </del>   |               |             |
|             |            | _ <del></del>         |   | <del>                                     </del>   |               |             |
|             |            |                       |   |  | <del></del>   |             |
|             |            |                       |   |  | <u> </u>      |             |
| _           |            | _ · ·                 |   | 1  |               |             |
|             |            |                       |   |  |               |             |
|             |            |                       |   | <u> </u>   |               | -           |
|             |            |                       | /.  |  |               |             |
|             |            | /                     | <del>/</del>                                  | <del> </del>                                       | <u></u>       |             |
| <del></del> | ,          |                       | · · ·   |  |               |             |
|             |            |                       |   | ,,   | - <del></del> |             |
|             |            |                       | · · · ·                                       | <u> </u>   | <del></del>   | <del></del> |
|             |            |                       |   | <b> </b>   |               |             |
|             |            |                       |   | <u> </u>   |               |             |
|             |            |                       | •   |  | ,<br>a        |             |
|             |            |                       | •   | ·  |               |             |
|             |            |                       |   |  |               |             |
|             |            |                       |   |  | _ <del></del> |             |
|             |            | <del>/</del>          | · ·   | <del>                                     </del>   |               | <del></del> |
| -           |            | <del></del>           |   | <del> </del>                                       |               |             |
|             |            | _/                    |   | <del>                                       </del> |               |             |
|             |            | <del>/</del>          |   | <u> </u>   |               |             |
|             | <b> </b> / |                       |   | <del> </del>                                       |               |             |
| ,·          | /          |                       | <u> </u>                                      | <u> </u>   |               |             |
|             |            |                       |   | <u> </u>   | 1             |             |
|             |            |                       |   |  |               |             |
|             |            |                       |   |  |               |             |
|             |            |                       |   | <u> </u>   | <del></del> : |             |
|             | Signature  | Name                  | Emp. No                                       | <del></del><br>),                                  | Date          | Time        |
| Document    |            |                       | <b>,</b>                                      |  | [             |             |





### SAFE PROCEDURE CHECKLIST **Adapted from WHO Safe Surgery Checklist**

MT. Ravi Kumal MHI/OT/2022/086 HT You IM **Medway** m #1202981736 pr. angnavely Every heart beat counts

Date & Time : 19 / 1 Name of the Procedure : Location: PATIENT LABEL Does the Procedure involve Procedural Sedation: Yes No. SIGN OUT 6.00 TIME OUT ME OUT Y TO Sedation and before procedure SIGN IN レインク When Doctor indicates that the Procedure is completed Before Induction of Procedural Sedation (Anaesthetist or Qualified Physician administering Procedural Sedation + Nurse + Technician + Doctor (Anaesthetist / Qualified Physician administering Procedural Sedation + Nurse + Technician + Doctor performing the procedure) performing the Procedure All team members introduce themselves by Name and Role To be done for each procedure in case of multiple Patient Confirmation procedures 1 Yes Identity by two identifiers Identity by two identifiers Name of the Procedure done written down √⊒Yes Name and site of all specimens / investigations Yes NA Procedure Z Yes. 1∐ Yes Procedures confirms labeling and sent to lab artena ☑Kt □Lt □NA ☑Rt □Lt □NA Side mora Side OUP POOR NA Expected Blood loss ∡ Yes Position Supino //yes Any recovery concerns: ☐ Yes ☐ None Consent If Yes, Pls. specify: /TYes Known Alleray □ Yes⊿⊑No Consent If yes, plaese specify Required equipment and implants available ZTYes □NA Essential Imaging displayed ✓Yes □NA Difficult airway / aspiration risk No 🔲 Yes, equipment and assistance available / dentures Antibiotic prophylaxis within last 60 minutes ☐ Yes ☐ MÃ ☑ No ☐ Yes, warmer in place Any Equipment / instrument problem that needs to be Possibility of hypothermia Name of the Antibiotic given addressed: ☐ Yes ☐ None Venous Thromboembolism Prophylaxis Provided ☐ Yes ☐ NA If Yes, Pls. specify: All concerned anesthesia equipment and medication check complete ₽Yes Anticipated duration briefed Others pls. specify ZÍXe≶ □NA Anticipated blood loss briefed □Yes □X/o 4TTYes, □ NA Pre OP medication taken Adequate fluids and blood available Team briefed on any critical or unexpected steps □\**y**'es Corrective action Required equipment for □Yes □NA For procedural sedation cases ☐Yes ☑ None procedure available Any patient specific concerns: ☐Yes ZIMA Intra procedure glycemic control Any concerns about sterility ☐Yes ☑ None Technician: Par - Paroliya Others Please Specify: Anaesthetist / Doctor giving Doctor performing the Procedural Sedation Procedure: Date: Time: Time: Time:





(A Unit of United Alliance Healthcare Pvt Ltd)

**Procedure Monitoring Sheet (Cath Lab)** 

Every heart beat counts

|           | Mr.RAVI KUMA |
|-----------|--------------|
| ationt Na |              |

47/Malc/MHI202481736

19/01/2024/IPH2024000143

UHID / IP:

Dr.G. GNANAVELU

Consultant \_

Age / Sex:

Ward Unit:

Diagnosis:

# Pre Procedure Checklist (Please tick appropriately - To be filled by the Ward Nurse)

| PARAMETERS  | YES         | NO     | NA          |
|---|-------------|--------|-------------|
| Vital signs: BP:39(99Temp: 92.6. Pulse: 74. RR: 90 SPO2: 96 |             |        |             |
| Urine voided  | V           |        |             |
| Bowel preparation   |             | V      |             |
| Pre-procedure medication administered                       |             | /      |             |
| Procedure site marked                                       |             |        |             |
| Skin preparation done                                       | · V.        |        |             |
| NPO (0)50   | " A         |        | ✓           |
| Loose Tooth removed   |             |        | ~           |
| Contact lenses / Eye glasses removed                        |             |        |             |
| Prosthesis present  |             |        |             |
| Jewellery/Nail polish removed                               | <b>/</b>    | , ,    |             |
| Checked for Allergies (Drug / food)                         |             |        |             |
| IV line/In-situ   |             |        |             |
| Consent taken   |             |        |             |
| Investigation reports / Documents received                  |             |        |             |
| Signature of Nurse:   | Date & Time | 19/1/2 | f out (2 20 |

Intra — Procedural Record (To be filled by the Cath Lab Nurse)

| Time          | HR / min  | RR / min  | BP mmHg      | SpO <sub>2</sub> % | Medication / Remarks | Sign. of Nurse |
|---------------|-----------|-----------|--------------|--------------------|----------------------|----------------|
| Onlil84 14.30 | 86 BT MA  | 20 br/m4  | 142/169(15)  | 967.               | 2                    | OR off         |
| 14, 45        | 84 bf lmt | 22 by mir | 140/98 (114) | 100-1.             |                      | MoHE           |
| 15.15         | 88 bflut  | 22 bx/m   | 130/92(104)  | 100 -1             | <b>▶</b> ¬           | Rotto          |
| 15.30         | 90 bot/mx | DD by my  | 148 90(100)  | =                  |                      | aldorte        |
| 15.45         | 906+My    | aabout    | 158 95 (16   | (00%               |                      | 000176         |
| 16.00         | 90 by my  | agning    | 150 lauline  | 100%               |                      | Derth          |
|               |           |           | 20 Cedure    | 904                | ver.                 | \              |
|               |           | 61        |              |                    |                      |                |

# Post Procedure Follow Up Data (to be filled by the doctor) Time: 16.15 Route: P4 femonal arterial Complication: N; aypprog00 BP: 154/94(114) mmHg, HR: 90 57 Mt, RR: 225 Mt, Sp02: 100. Distal Pulse: feld., Puncture Site: no oring shows tome Advise: Shift To: Ward / ICU Bed rest up to \_\_\_\_\_\_ Observe puncture site for bleeding Watch for Pulse in <u>Lt femoral</u> artery. Diet Normal Inform Duty Medical Officer SOS a) If patient complains of any Discomfort b) If dressing is Loose or Socked with Blood c) If limbs are Cold / Absent Pulse / Remove 4- fomoral dressing on 20 / / 29 at 6.00 AM /PM after informing to the consultant. Special instruction if any: 🔊 🥻 Name & Signature of Consultant POST PROCEDURE OBSERVATION BP HRIRR Date & Time SpO2% Site Evaluation Extremity Status Remarks Sign. of Nurse 1 Chops and To Croad Nurses Notes: procedure price LAD and Lex done per femoral arterial sheeth suture applied, kept en Position. plaster handage applied. no looking themstome Condition at the end of procedure : Stable ☐ Critical ☐ Recovery Room ☐ Patient Room ☐ CCU ☐ Other\_ Patient shift to:

Name & Signature of the Nurse:

Date & Time: 19/1/29

Elso Lo



47/Male/MHI202481736 19/01/2024/IPH2024000143

Dr.G. GNANAVELU









NURSING ADMISSION ASSESSMENT (ADULT)

| Date of Admission:  | NURSING ADMISS   | SION ASSESSMENT (ADULT)                             |         |  |  |  |  |  |
|---|--|---|---------|--|--|--|--|--|
| Relationship with Patient:  |  |   | tcher   |  |  |  |  |  |
| Contact No.: 9 C66  |  |   | باقد.   |  |  |  |  |  |
| Interpreter needed:   |  |   |         |  |  |  |  |  |
| Medical History: DM   HTM   Co - Morbidity:   | Interpreter needed: Yes INo   Patient status   | : Oonscious Unconscious Disoriented                 |         |  |  |  |  |  |
| Drugs History: Antiplatelet   Cspecify  |  |   | ₹No     |  |  |  |  |  |
| Psychological Status:   Paim   Anxious   Withdrawn   Agitated   Depressed   Sleeping Difficulty   | 1 ———  |   |         |  |  |  |  |  |
| You been bothered by any of the following problems?   All Days half of the days every day   Total problems?   All the literest or pleasure in doing things   All 1   2   3   6   2   5   5   5   5   5   5   5   5   5  |  |   |         |  |  |  |  |  |
| you been bothered by any of the following problems?  1. Little Interest or pleasure in doing things 2. Feeling down, depressed, or hopeless 3. Teeling down, depressed, or hopeless Cording: A PHO-2 score ranges from 0 to 6; patients with total score of 3 or more should be further evaluated with Columbia-suicide Severity Rating Scale (C-SSRS)tool.  Do you have any special religious, spiritual or cultural needs to be considered? Yes No If Yes, specify details:  Socio Economic Status; Employed Retired Own Business Home-Maker Others:  Vital Signs: Temp: 9R 6°F   Pulse / HR: + + (beats/min)   BP: Lo An (mmHg) Respiration: 9.0 (breaths/min)   SpO <sub>s</sub> : 96 (%)   CBG: 9+ (mg/dl)   Height: 16.2 (cms)   Weight: +D· (kgs)  Allergles / Adverse Reaction: Yes No Medication   Blood Transfusion   Food Not known If Yes, specify:  Pain: Yes SNo. If Yes, Score: 1 O Pain Scale Used: NRS(>12 years)   CPOT (ventilator / comatose)  Puration: bMashs. Location: Academic Class  Nutritional Screening: Last 3 months Appetite:   Increased   Decreased   No Change Last 3 months Weight:   Increased   Decreased   No Change Last 3 months Weight:   Diabetic   Non Diabetic   Type of Diet: NDY Diabetic   Time: 12 to 10 t | ver the past 2 weeks, how often have   | Not at Several More than one Nearly                 |         |  |  |  |  |  |
| 1. Little Interest or pleasure in doing things 2. Feeling down, depressed, or hopeless 3. Feeling down, depressed, or hopeless 5. Scoring: A PHO-2 score ranges from 0 to 6; patients with total score of 3 or more should be further evaluated with Columbia-suicide Severity Rating Scale (C-SSRS)tool.  Do you have any special religious, spiritual or cultural needs to be considered?   |  | all Days half of the days every day                 | otai    |  |  |  |  |  |
| 2. Feeling down, depressed, or hopeless  1 2 3  Scoring: A PHQ-2 score ranges from 0 to 6; patients with total score of 3 or more should be further evaluated with Columbia-suicide Severity Rating Scale (C-SSRS)tool.  Do you have any special religious, spiritual or cultural needs to be considered?   | <u></u>  |   |         |  |  |  |  |  |
| Scoring: A PHQ-2 score ranges from 0 to 6; patients with total score of 3 or more should be further evaluated with Columbia-suicide Severity Rating Scale (C-SSRS)tool.  Do you have any special religious, spiritual or cultural needs to be considered?   | ,  |   | 0       |  |  |  |  |  |
| Columbia-suicide Severity Rating Scale (C-SSRS)tool.  Do you have any special religious, spiritual or cultural needs to be considered? Yes No If Yes, specify details:  Socio Economic Status: Employed Retired Own Business Home-Maker Others:  Vital Signs: Temp: 986°F   Pulse / HR: 144   |  |   |         |  |  |  |  |  |
| If Yes, specify details:   Socio Economic Status:   Employed   Retired   Own Business   Home-Maker   Others:  | Columbia-suicide Severity Rating Scale (C-SSRS)  | )tool   |         |  |  |  |  |  |
| Socio Economic Status:   Employed   Retired   Own Business   Home-Maker   Others:   |  | cultural needs to be considered?                    |         |  |  |  |  |  |
| Vital Signs: Temp: \( \text{ At CP} \)   Pulse / HR: \( \frac{1}{12} \)   (beats/min)   BP: \( \frac{1}{12} \) (or eaths/min)   SpO_2: \( \frac{1}{12} \)   (beats/min)   BP: \( \frac{1}{12} \) (or eaths/min)   SpO_2: \( \frac{1}{12} \)   (F)   CBG: \( \frac{1}{12} \)   (mg/dl)   Height: \( \frac{1}{12} \) (cms)   Weight: \( \frac{1}{12} \) (lkgs)   Allergies / Adverse Reaction: \( \frac{1}{12} \)   Yes \( \frac{1}{12} \)   Medication \( \frac{1}{12} \) Blood Transfusion \( \frac{1}{12} \) Food \( \frac{1}{12} \) Not known If Yes, specify:    Pain: \( \frac{1}{12} \) Yes \( \frac{1}{12} \) No. If Yes, Score: \( \frac{1}{12} \)   Pain Scale Used: \( \frac{1}{12} \) NRS(>12 years) \( \frac{1}{12} \) CPOT (ventilator / comatose) huration: \( \frac{1}{12} \) Medication: \( \frac{1}{12} \) Pain Character: \( \frac{1}{12} \) Dull \( \frac{1}{12} \) Aching \( \frac{1}{12} \) Stabbing \( \frac{1}{12} \) Shooting \( \frac{1}{12} \) Burning \( \frac{1}{12} \) Referred / Radiant Pain \( \frac{1}{12} \) Nutritional Screening:  Last 3 months Appetite: \( \frac{1}{12} \) Increased \( \frac{1}{12} \) Decreased \( \frac{1}{12} \) No Diabetic \(              | <del>_</del>   | Ind Course Business Duma Makes Dathern              |         |  |  |  |  |  |
| Respiration: (breaths/min)   SpO_2: (%)   CBG: (mg/dl)   Height: 16_2 (cms)   Weight: 70 (kgs)    Allergles / Adverse Reaction: Yes 160   |  |   |         |  |  |  |  |  |
| If Yes, specify:  Pain: Yes No. If Yes, Score: No. If Yes, Mention the Name: No. If Yes No. If Yes, Mention the Name: No. If Yes No. If Yes, Mention the Name: No. If Yes No. If Yes, Mention the Name: No. If Yes No. If Yes, Mention the Name: No. If Yes No. I            | 1  |   | s)      |  |  |  |  |  |
| Pain: Yes No. If Yes, Score: No. Pain Scale Used: NRS(>12 years) CPOT (ventilator / comatose) Pain: Nation: Na            | Allergles / Adverse Reaction: ☐ Yes ☐ No   | Medication Blood Transfusion Food Not kno           | wn      |  |  |  |  |  |
| Nutritional Screening:   Location:   Sharp   Stabbing   Shooting   Burning   Referred / Radiant Pain  | If Yes, specify:   |   |         |  |  |  |  |  |
| Pain Character: Dull Aching Sharp Stabbing Shooting Burning Referred / Radiant Pain  Nutritional Screening: Last 3 months Appetite: Increased Decreased No Change Last 3 months Weight: Increased Decreased No Change Type of Patient: Diabetic Non Diabetic Type of Diet: Non Diabetic Type of Patient Informed: Yes No. If Yes, mention the Name: La College Non Disoriented  Orient Patient If: Conscious Orient Patient Attendant If: Unconscious Disoriented  From Stde Rails Notlet Bell Patient Information Board Bathroom Bed Controls  Use of Footstool Grab Bars Notlese Call Bell Television Light Controls Telephone  Functional Assessment:  Particular Assessment Remarks Outcome  Visual Impairment Yes No  Chewing Difficulty Yes No  | Pain: ☑Yes ☑No. If Yes, Score: 110 Pain  | n Scale Used: NRS(>12 years) CPOT (ventilator / com | atose)  |  |  |  |  |  |
| Nutritional Screening: Last 3 months Appetite:  | Juration: 6Mouths.   | Location: afternoone chest                          |         |  |  |  |  |  |
| Last 3 months Appetite:   | Pain Character: Dull Aching Sharp S  | Stabbing Shooting Burning Referred / Radiant Pain   |         |  |  |  |  |  |
| Last 3 months Weight:   | <u> </u>   | eased Mo Change                                     |         |  |  |  |  |  |
| Type of Patient: Diabetic Non Diabetic Type of Diet: New Diabetic  Dietician Informed: Yes No. If Yes, mention the Name: M. Cathain. Time: 12.00  Orient Patient If: Conscious Orient Patient Attendant If: Unconscious Disoriented  Floom State Rails Tollet Bell Patient Information Board Bathroom Bed Controls  Use of Footstool Grab Bars Nurses Call Bell Television Light Controls Telephone  Functional Assessment:  Particular Assessment Remarks Outcome  Visual Impairment Yes No  Chewing Difficulty Yes No   |  |   |         |  |  |  |  |  |
| Dietician Informed: Yes No. If Yes, mention the Name: L. Codduid. Time: 121-00  Orient Patient if: Conscious Orient Patient Attendant If: Unconscious Disoriented  Proof Footstool Grab Bars Nurses Call Bell Patient Information Board Bathroom Bed Controls  Use of Footstool Grab Bars Nurses Call Bell Pelevision Light Controls Telephone  Functional Assessment:  Particular Assessment Remarks Outcome  Visual Impairment Yes No  Chewing Difficulty Yes No  |  |   |         |  |  |  |  |  |
| Orient Patient If:  Onscious  Disoriented         Promote Patient If:  Onscious  Orient Patient Attendant If:  Onscious  Disoriented         Promote Patient Information Board  Ontrols  On   |  |   |         |  |  |  |  |  |
| Room  | <del></del>  | <del></del>   | <u></u> |  |  |  |  |  |
| Use of Footstool Grab Bars Nurses Call Bell Television Light Controls Telephone  Functional Assessment:  Particular Assessment Remarks Outcome  Visual Impairment Yes No  Chewing Difficulty Yes No   |  |   |         |  |  |  |  |  |
| Functional Assessment:  Particular Assessment Remarks Outcome  Visual Impairment Yes No  Hearing Impairment Yes No  Chewing Difficulty Yes No   | Descen Otto Boils Ottoilet Boil  |   |         |  |  |  |  |  |
| Particular     Assessment     Remarks     Outcome       Visual Impairment     ☐ Yes ☐No     ☐ Yes ☐No       Hearing Impairment     ☐ Yes ☐No     ☐ Yes ☐No       Chewing Difficulty     ☐ Yes ☐No     ☐ Yes ☐No   |  | <u> </u>  |         |  |  |  |  |  |
| Visual Impairment       ☐ Yes ☐ No         Hearing Impairment       ☐ Yes ☐ No         Chewing Difficulty       ☐ Yes ☐ No  | Use of Footstool Grab Bars Murs  | <u> </u>  |         |  |  |  |  |  |
| Hearing Impairment Yes No Chewing Difficulty Yes No   | Use of Footstool Grab Bars Nurse   | es Call Bell Television Light Controls Telephon     |         |  |  |  |  |  |
| Chewing Difficulty Yes No   | Use of Footstool Grab Bars Nurse  Functional Assessment:  Particular Assessment Remarks  | es Call Bell Television Light Controls Telephon     |         |  |  |  |  |  |
|   | Use of Footstool ☐ Grab Bars ☐ Nurse  Functional Assessment:  Particular   | es Call Bell Television Light Controls Telephon     |         |  |  |  |  |  |
| Walking Difficulty  | Use of Footstool Grab Bars Nurse  Functional Assessment:  Particular Assessment Remarks  Visual Impairment Yes No  Hearing Impairment Yes No | es Call Bell Television Light Controls Telephon     |         |  |  |  |  |  |

| Daily Activity Of L  | ivina:  |                  |                                       |                |              |                    | · ·                |               | -               |
|--|---|------------------|---------------------------------------|----------------|--------------|--------------------|--------------------|---------------|-----------------|
| Activity   |   | Independe        | ent                                   |                | Assisted     |                    |                    | Donon         | (°              |
| Bathing  |   | <del></del>      | :111.                                 |                | 45515160     |                    |                    | Depend        | Jent            |
| Dressing   |   |                  |                                       |                | <u> </u>     |                    |                    | <u> </u>      | -               |
| Eating   |   |                  |                                       | <del></del>    |              |                    |                    |               |                 |
| Walking  |   |                  |                                       | <del> </del>   |              |                    | <u>_</u>           |               |                 |
| Toilet Use   |   |                  |                                       |                |              |                    |                    | <u> Н</u>     |                 |
|  | late Oaksa                                    |                  |                                       |                |              |                    | <u></u>            | لسا           |                 |
| Pressure Injury Ri   |   |                  |                                       |                |              |                    |                    |               | <del></del>     |
| Sensory Percep   | tion  | Score            | Moisture                              | •              | Score        |                    | e of Acti          |               | Score           |
| No Impairment<br>Slightly Limited  |   | 3                | Rarely Mois Occasional                |                | 3            |                    | Frequen<br>Occasio |               | 4               |
| Very Limited   |   | 2                | Very Moist                            | y WOISI        | 2            | Chair              |                    | ially         | 3 2             |
| Completely Limit   | ed  | 1                | Constantly I                          | Moist          | 1            | Bed F              |                    | -             | 1               |
| Mobility   |   | Score            | Nutrition                             |                | Score        |                    | on & She           | ar            | Score           |
| No Limitation  |   | A                | Excellent                             |                | 4            |                    | parent p           |               | 30016           |
| Slightly Limited   |   | 3                | Adequate                              |                | 3            |                    | itial Probl        |               | 2               |
| Very Limited   |   | 2                | Probably In-                          | -Adequate      | 2            |                    | em Prese           |               | 1               |
| Completely imme  | obile   | 1                | Very Poor                             | <u>'</u>       | 1            | 1                  |                    |               | 1 .             |
| Score Interpretation: Minimal Risk: 23 - 19; At Risk / Mild Risk: 18 - 15; Moderate Risk: 14  High Risk: 12 - 10; Severe Risk: 9 - 6  Total Score: 9 - Action needed: Yes No Pressure injury present at the time of If yes, Location: Grade: Signature: Relation |   |                  |                                       |                |              | e of admi<br>Size: |                    |               |                 |
|  | <del></del>                                   |                  | E FALL ASSES                          |                |              |                    |                    |               |                 |
| Fall Risk Assess   | sment (Mo                                     | dified Mors      | e Scale):                             |                |              |                    |                    |               |                 |
| Variables  |   |                  |                                       |                |              |                    |                    | Ni            | ımeric Value    |
| History of falling   | (immediate                                    | e or within 6    | months)                               |                |              |                    | N-                 |               | 01              |
| - Indiany or running   |   |                  |                                       |                |              |                    | Ye                 | $\overline{}$ | 25              |
| Secondary diagn  | nosis (≥ 2                                    | medical diag     | nosis)                                |                |              |                    | No.                |               | 0               |
|  |   |                  | · · · · · · · · · · · · · · · · · · · | -              |              |                    | Ye                 | s             | 157             |
| Ambulatory Aid<br>None / Bed Rest  |   | noiet .          |                                       |                |              |                    |                    | - [           | -87             |
| Crutches / Cane  |   | 55151            |                                       |                | <del> </del> |                    | _                  | <del></del>   | 15              |
| Furniture  | <u>, , , , , , , , , , , , , , , , , , , </u> |                  |                                       |                | •            |                    |                    | 1             | 30              |
| letrouppup Thor  | roou / Uon                                    | arin Look / Ti   | rbos Insitu                           |                |              |                    | N.                 | o             | .87             |
| Intravenous Ther   | apy / nep                                     | ann Lock / It    | mes main                              |                |              |                    | Ye                 | s             | 20              |
| Gait   |   |                  |                                       |                |              |                    |                    |               | ~~              |
| Normal / Bed Re<br>Weak  | st / Wheel                                    | <u>Chair</u>     | ·                                     |                |              |                    |                    | +             | -6 <sup>7</sup> |
| Impaired   | <u> </u>                                      |                  |                                       |                |              |                    | _                  |               | 20              |
| Mental Status  |   |                  |                                       |                |              |                    |                    | +             |                 |
| Oriented to own  | stability                                     |                  |                                       |                |              |                    | ŀ                  |               | -07             |
| Overestimated o  |   | mitations        |                                       |                | <u> </u>     |                    |                    | $\neg$        | 15              |
| Medications  |   | <del>-</del>     |                                       | -              | <del></del>  |                    |                    |               |                 |
| Includes PCA / o   |   |                  |                                       |                |              | es,                | N                  | o_ <u></u> _  | 0               |
| laxatives, hypogl  | ycemics, s                                    | sedatives, im    | munosuppres                           | ent and psyd   | chotropics   | _                  | YE                 | s             | -15             |
| Score Interpretation   | 1: 0-24: Lou                                  | v-risk; 25-44: N | ledium Risk; Ab                       | ove 45: High i | Risk         | Total So           | core 🛭 🔀           |               |                 |

| As per the score, tick the following appropriate I  | boxe  | es:  |  |  |  |  |
|---|---|--|--|--|--|--|
| Dow Risk Interventions (0 - 24)  Familiarize the patient with the immediate surroundings.  Remind the patient to use call bell before getting out of the patient to use call bell before getting out of the Keep the two side rails in the raised position at all times.  Keep the call bell, bedside table, water, glasses within the Remove excess equipment or furniture to make a clear Keep the patient's bed in the low position at all times excessed. The patient's bed in the low position at all times excessed in the low position at all times excessed in the patient's care bed wheels should be locked.  Encourage family participation in the patient's care Ensure that floor of the bathroom is dry and not slippery.  Review medications for potential side effects that can puse safety belts during movement in wheelchair. The patients are not ambulated by themselves. They are medium risk interventions (25 - 44).  Apply all the low risk interventions  Tie yellow fall risk tag in the bed and Wheel chair / Strett bed or wheel chair or on a toilet seat.  Use restraints and bed monitors as ordered by the door allow the patient to ambulate only with assistance.  Consider peak effects of the medications that effectimination when planning patient's care.  Do not leave patients unattended in diagnostic or treatrent Accompany the patient while going to bathroom. Advice the patient to use grab bars near the toilet, bathrom Advice the patient to use grab bars near the toilet, bathrom Advice the patient to use grab bars near the toilet, bathrom Advice the high-risk patients in a room close to the nurs.  Answer these patients call bells as quickly as possible Provide a commode at bedside (if appropriate).  Urinal / bedpan should be within easy reach (if appropriate).  Urinal / bedpan should be within easy reach (if appropriate).  If appropriate, consider using protection devices: safet | bed for all he pai path cept d a mor  romo re to b  cher ited for ects  ment a  ub, ar restrict  iate) i then | tients during ment te fal e am or hea level areas nd sh ctions | s easy reach g procedure before rising from the bed  Is bulated only with assistance  avy or debilitated patients in a  of consciousness, gait and  shower s mentioned above |  |  |  |
| Initial Assessment to Special Needs and Vulnera   | Yes   | <del></del> -  | Remarks (please specify)   |  |  |  |
| Terminally ill patients   | 169   | 7  | riomania (produce openny)  |  |  |  |
| Patients with intense chronic pain  | $\vdash$  |  | <del></del>  |  |  |  |
| Woman in labor or experiencing termination of pregnancy   | ╁   |  |  |  |  |  |
| Patients with emotional or psychological distress   | ╂╌╌╂  | $ \leq  $  |  |  |  |  |
| Patient suspected of drug or alcohol dependency   |   |  |  |  |  |  |
| Victims of abuse and neglect  |   |  |  |  |  |  |
| Patients whose immune system is compromised   |   |  |  |  |  |  |
| Patient with infections and communicable diseases   | ╂   |  | -  |  |  |  |
| Does the patient have implants  | ┥   | $\vdash$   | -  |  |  |  |
|   | ┼┼┤   |  |  |  |  |  |
| Has tracheotomy been done   | <del>  </del>   | -  |  |  |  |  |
| Has colostomy been done   | $\sqcup$  |  |  |  |  |  |

|               | Assign a s                      | score of 1 if (Y                     | ES) in į         |                      |                 | T RISK ASSE                 |                              | re of -2 if (YES) in p  | aram     | eter no. 1 | ،،    | ,    |
|---------------|---------------------------------|--------------------------------------|------------------|----------------------|-----------------|-----------------------------|------------------------------|---|----------|------------|-------|------|
| S. No.        | <u> </u>                        |                                      | Parar            | neter                | s               | <del></del>                 |                              |   | ,        | Yes / No   | s     | core |
| 1_            | Active cancer                   | (on-going treatr                     | nentor           | diagn                | ose             | d within 6 months o         | or palliative car            | re)   |          | Yes 🖸      | No    |      |
| 2             | Bedridden red                   | cently >3 days o                     | r major          | surge                | ry w            | rithin four weeks           |                              |   |          | Yes 🗌      | No    |      |
| 3             | Calf swelling<br>(Assess for bo |                                      | ed with          | asym                 | ptor            | matic side, measur          | red at 10 cm t               | pelow tibial tubercle   |          | Yes 🗂      | No    |      |
| 4             | Collateral (no                  | nvaricose) supe                      | rficial v        | eins pr              | rese            | nt (Assess for both         | legs)                        |   |          | Yes 📗      | No    |      |
| 5             | Entire leg swo                  | ollen (Assess for                    | both le          | gs)                  |                 |                             |                              |   |          | Yes 📝      | Ńο    |      |
| 6             | Localized ten                   | derness along th                     | ie deep          | venou                | ne ei           | ystem (Assess for b         | ooth legs)                   |   |          | Yes 🔃      | Ńο    |      |
| 7             | Pitting edema                   | , greater in the s                   | ymptor           | natic le             | eg (A           | Assess for both leg         | s)                           |   |          | Yes 🔃      | No    |      |
| 8             | Paralysis, par                  | esis, or recent pl                   | aster ir         | nmobi                | lizat           | ion of the lower ext        | remity (Asses                | s for both legs)  |          | Yes 🗌      | Ńο    |      |
| 9             | Previously do                   | cumented DVT                         | Assess           | for bo               | oth le          | egs)                        |                              |   |          | Yes 📝      | No    |      |
| 10            | Renal diseas<br>oedema, Lym     | e, Renal failure<br>phatic obstructi | , CCF<br>on. Sep | Celluli<br>otic arti | tis (<br>hritis | commonly mistak             | en as DVT),<br>otic syndrome | norbidity like ESLD /<br>Dependent (stasis)<br>, Calf muscle tear or<br>tendon, Fracture. |          | Yes 🗾      | No    |      |
|               |                                 | pretation (Pro                       | babil            | ity of               | DV              | T):                         |                              |   | F        | inal Sco   | re    |      |
| HCK           | the score ob                    | tainea (✔)                           | <b>√</b>         |                      |                 |                             | Action Take                  | en  |          | Date       | Ti    | ime  |
| Low           | Risk                            | -2 to 0                              |                  |                      |                 |                             | -                            |   |          | 19/1/20    | ţ.    |      |
| Мос           | derate Risk                     | 1 to 2                               |                  |                      |                 |                             |                              |   |          |            | 1     |      |
| Hig           | h Risk                          | 3 to 8                               |                  |                      |                 |                             |                              |   |          |            |       |      |
| Per           | sonal Belong                    | gings / Valuab                       | les:             |                      |                 |                             |                              | -   | <u>-</u> |            |       |      |
| Valu          | ables                           | Description                          | on               | Wit<br>Patie         |                 | With Patient's<br>Attendant |                              | Signature of the atient's Attendant   |          | Rema       | ırks  |      |
| Dent          | ures                            | □Upper□L<br>□Both □A                 |                  |                      |                 |                             | ·                            | _   |          |            |       |      |
| Hear          | ing Aid                         | □Right □L<br>⊡Nii                    | eft              |                      |                 |                             |                              |   |          |            |       |      |
|               | glasses /<br>act lens           | □ Yes □₩                             | ľo               |                      |                 |                             |                              |   |          |            |       |      |
| Jewe          | ellery                          | ☐ Yes ☑ ⊀                            | ĺo               |                      |                 |                             |                              |   |          |            |       |      |
| Othe<br>(spec | er valuables<br>cify)           |                                      |                  |                      |                 |                             |                              |   |          |            |       |      |
| Rep           | ort (List of X-                 | ray, ECG, lab                        | report           | s reta               | ined            | d with the nurse)           | :                            |   |          |            |       | _    |
|               |                                 | <u> </u>                             |                  |                      |                 |                             |                              |   |          |            |       | _    |
| Pati          | ent /                           | Sign.                                | 1                |                      |                 | ıme                         |                              | Emp. No. Relationship   |          | Date       | Tim   | ie   |
|               | ent's Attend                    | ant R. or                            | ha<br>——         |                      | R               | .Trisha                     |                              | Daughter  | 19       | 1 24       | 11.30 | 0    |
| Nur           | se                              | Jeni                                 |                  |                      |                 | Louipriya.                  |                              | p <sup>5</sup> Bri  | 19       | 1,/24      | 11.3  | 0    |
| Unit          | l In-Charge                     | 110                                  | سمو              |                      |                 | rilan .2                    | ĩ                            | 0084  | 191      | 1124       | 12:0  | 90   |







47/Malc/MHI202481736 19/01/2024/IPH2024000143

Dr.G. GNANAVELU





| Date:      | 11/2c  | P Shift: ☑Mor  | ning □Evening □Niạ | ght  |          |         |       |  |
|------------|--|--|--------------------|--|----------|---------|-------|--|
| S          | NEWS / F<br>Ventilator<br>Periphera<br>Ryle's Tu<br>Urinary C  | s: (A) ← D W PEWS Score: — r day: — al line day: Right: ① / Le be: □ Yes □ No Da catheter: □ Yes □ No Da | 1<br>(ft:<br>y:    | GCS: IGG (POD: POD: Central line of VIP Score: & ecify organis | ) বি     | -       |       |  |
| В          | Type of s<br>Allergies<br>On room  | ROUND<br>urgery:<br>if any: ょっぱんれるい<br>air / oxygen: ON んのい<br>nts / New Symptoms in last :              | <b>/</b>           | Date of surg   |          |         |       |  |
| A          | ASSESSMENT  Vital Signs: Temp: 9 5 (°F)   Pulse / HR:  |  |                    |  |          |         |       |  |
| R          | RECOMMENDATION Referral doctors: Pending medications: Pending medication indent: Pending lab reports / Investigations: Critical value alert and its corrections: Changes in nursing care plan: Yes No. If Yes, modified care plan date: Pending follow-up orders: Special instructions if any: |  |                    |  |          |         |       |  |
| Handover g | jiven by   | Signature  | Name A social b    |  | Emp. No. | Date    | Time  |  |
| Handover t |  | am   | Marshan            | 4  | · 0/216  | 19/1/24 | 18.20 |  |
| Document   |  | bus  | P. Nalini          | _'   | 55816    | 1911124 | 15 m  |  |

|                       | NL         | JRSES PROGRESS NOTES                  | 3        |               |                |         |
|-----------------------|------------|---------------------------------------|----------|---------------|----------------|---------|
| Date & Time           | (          | Observations / Action                 |          | Signat        | ure with E     | mp. No: |
| 10/124                | Acl        | mexfor lode                           |          |               |                |         |
| (911)                 |            | ·                                     |          |               |                |         |
|                       | pryot Do   | empetfed on 1                         | reeffer. |               |                | _       |
|                       | ero (A) Co | chest win cha                         | done     |               | A              | _       |
| (1-3°0.               | Dur. plus  | dor prin tods                         | 267      |               | N<br>6/h/      |         |
|                       | vpo F      | GOZ OF MOX                            |          |               |                |         |
|                       | control al | y Chadhad                             | E        | <u> </u>      |                |         |
|                       |            | 468Ay (F) 6/1/24                      |          |               |                | _       |
|                       |            | stephent de                           |          |               |                |         |
|                       | mobili     | sed well                              |          |               |                |         |
| )                     | prepriet   | pon clona                             |          |               | \\ < \c, \( \) |         |
| (2)D                  | comen uce  | staker.                               |          |               |                |         |
|                       | Tv Iline   |                                       |          |               |                |         |
| 13:00                 |            | Shifted to Co                         | ath lock |               |                |         |
|                       |            | •                                     |          | 41            | ay             |         |
|                       | handed ov  | ee to Cookhab 3                       | 3 days   |               | Swo            | _       |
|                       |            |                                       | - 60     |               |                |         |
|                       | -          |                                       | ·        |               |                |         |
|                       |            |                                       |          | _             |                |         |
|                       |            |                                       |          |               |                |         |
|                       | -          |                                       | -        |               |                |         |
|                       |            | · · · · · · · · · · · · · · · · · · · |          |               |                | _       |
|                       |            |                                       |          |               |                |         |
|                       |            | •                                     |          |               |                | _       |
| _                     |            |                                       |          | <del></del> - |                |         |
|                       |            |                                       |          | <del>-</del>  |                |         |
|                       |            |                                       | _        |               |                |         |
|                       |            |                                       | -        |               |                |         |
|                       |            |                                       |          |               |                |         |
|                       |            |                                       |          |               |                |         |
|                       | Signature  | Name                                  | Emp. No. |               | Date           | Time    |
| Document endorsed by. | Dus        | e. Nalini                             | တခုၾ     |               | (91/1) 2       | 13.0    |







Patient Details (Affix Label here)

Name: M. R. Rowiftware

UHID: 2024: 190124

Consultant: DR. Curarrawel



| PAI  | ENT CLINICAL   | HANDOVER RECOR   | D FOR NUF                      | (SES          |       |  |  |  |  |
|--|--|--|--------------------------------|---------------|-------|--|--|--|--|
| Date: 19/1/20  | Shift: Mor   | ning Night   |                                | (             |       |  |  |  |  |
| Diagr<br>NEWS<br>Ventil<br>Peripl<br>Ryle's<br>Urina   | y Calneter: Tes Tivo Da  | GCS: 15.  POD:  Podicine Ped Central line  WIP Score:  y:  DR:   Yes   No. If Yes, specify organ | days:                          |               |       |  |  |  |  |
| B Type Allerg On ro                                    | (GROUND of surgery: ア(A fo LAD es if any: ゅんりわ om air / oxygen: おれのか laints / New Symptoms in last   | a aus IV, fluids on  | gery: 19/1/24<br>flow: SDI- NS | 30mill        |       |  |  |  |  |
| Vital BP:\(\frac{1}{2}\) Other Pain Fall F Brade Press | ASSESSMENT  Vital Signs: Temp: Y (°F)   Pulse / HR: 5   (beats/min)   Respiration: 20   (breaths/min)  BP: No   106   (mmHg)   SpO <sub>2</sub> : 18 (%)   Height: 162 (cms)   Weight: 70   (kgs)   BMI: 26 9 kg/m²  Others:  Pain Score: Pain Scale used: PIPPS / CRIES / FLACC / Wong-Baker FACES Pain Rating Scale   NRS / CPOT Fall Risk Score: Pain Fall Risk Protocol:   Low   Medium   High  Braden Score: Minimal Risk: 23-19   At Risk-Mild Risk: 18-15   Moderate Risk: 14-13   High Risk: 12-10   Severe Risk: 9-6  Pressure Ulcer Scale for Healing (PUSH):   Yes   No   NA   Wound Dressing done:   Yes   No   NA   Current diet:   Drains: |  |                                |               |       |  |  |  |  |
| Refer Pend Pend Critic Chan Pend                       | ommendation  al doctors:  ng medications:  ng medication indent:  ng lab reports / Investigations:  Il value alert and its corrections  ges in nursing care plan:   Yes  ng follow-up orders:  al instructions if any:   | S: No. If Yes, modified care plan dat  |                                | o ho ole      | 2.    |  |  |  |  |
| Handover given b                                       | Signature  | Name<br>Convers  | Emp. No.                       | Date 12/12/12 | Time  |  |  |  |  |
| Handover taken b                                       | ON   | 11MA GUALTENDEI  | 0208                           | 15/1/24       | 19:30 |  |  |  |  |
| Document endors  | ed Jacque  | Jayapen)   | 000                            | 19/1/2        | 1930  |  |  |  |  |

|  | NU            | JRSES PROGRESS NOTES                  |          |                  |                |
|--|---------------|---------------------------------------|----------|------------------|----------------|
| Date & Time                                      |               | Observations / Action                 |          | Signature with E | mp. No:        |
| 19/1/24  | parmit from   | uid from la                           | #S       |                  | ~              |
| 16-30  | labe in Sta   | <b>9</b>                              |          |                  |                |
|  | bital param   | eta is normal                         | ,        |                  | _              |
|  | Pt undugone   | 10 PTCA G- CAD & IC                   | <u> </u> |                  |                |
|  | in @ Jennes   | al Sheath @                           |          |                  |                |
|  |               | gite no oongin                        | 9 8      |                  |                |
|  | nes haumawma. |                                       | , ,      | 40 YOY           |                |
|  | Dr line pate  | nt.                                   |          |                  | _              |
|  |               | milh on flow.                         |          | <del></del>      |                |
| 17:00  | Bean talken,  | (Bh churled                           | <u>E</u> | - h-             | ;              |
|  | suppound.     |                                       |          | - Por            |                |
| (B):   | pt parsod     | wine                                  |          |                  |                |
| 17:30  | S/B B. Gra    | naveles adues                         | ( bo     |                  |                |
|  | Consinue of   | -, .                                  |          |                  |                |
| 18:30  | Sheerth nes   | mored princes                         | lu       | W M              |                |
|  | sitc is he    |                                       |          |                  |                |
| 19:00  |               | complaints                            |          | R                | _              |
| 19:30  | I / _         | over la neut                          | duty     | -000             |                |
|  | Staff         |                                       |          |                  |                |
| **   |               |                                       |          |                  |                |
|  |               |                                       |          |                  |                |
| <u> </u>   |               |                                       |          |                  | _              |
|  |               |                                       |          |                  |                |
|  |               |                                       |          |                  |                |
|  |               |                                       |          |                  |                |
|  |               |                                       |          | <u> </u>         |                |
| <del>                                     </del> | , .           | · · · · · · · · · · · · · · · · · · · |          |                  | _ <del>_</del> |
|  |               | <del> </del>                          |          |                  |                |
|  |               |                                       | <u>.</u> | -                |                |
| · ·  | Signature     | Name                                  | Emp. No. | Date             | Time           |
| Document endorsed by                             | Day           | JAYADENS                              | 000      | - Califor        |                |





47/Malc/MHI202481736 19/01/2024/1РН2024000143

Dr.G. GNANAVELU





| Date: 10 | 1/1/29   | Shift: Morr  | ning Evening D | √light   |                              |              | · · , , _ |  |  |
|----------|--|--|----------------|--|------------------------------|--------------|-----------|--|--|
| S        | NEWS / F<br>Ventilator<br>Periphera<br>Ryle's Tu<br>Urinary C  | s: CAD - DVD   |                | GCS: 15/13<br>POD: Central line of<br>VIP Score: | o /5                         | -            |           |  |  |
| В        | Type of s<br>Allergies<br>On room  | ROUND<br>urgery: アクロー おしんかり<br>if any: いにりる<br>air / oxygen: らり でものか<br>nts / New Symptoms in last s | ç 1ex<br>7 911 | Date of surge                                    | ery: 1911/24<br>ow: JUF N.S. | :<br>30m]/h7 | /         |  |  |
| A        | ASSESSMENT  Vital Signs: Temp: 976 (°F)   Pulse / HR:  |  |                |  |                              |              |           |  |  |
| R        | RECOMMENDATION  Referral doctors:  Pending medications:  Pending medication indent:  Pending lab reports / Investigations:  Critical value alert and its corrections:  Changes in nursing care plan: Yes No. If Yes, modified care plan date:  Pending follow-up orders:  Special instructions if any: |  |                |  |                              |              |           |  |  |
|          |  | Signature  | Name           |  | Emp. No.                     | Date / /     | Time      |  |  |
| Handover | <del></del>  | 0/2  | SUMA MAHE      | tuppi  | 0208 -                       | 19/1/24      | 7:30      |  |  |
| Handover | endorsed   | 19:00  | Nothiya.       | nf   | O DA O                       | 19/1/2       | 7/200     |  |  |

| NURSES PROGRESS NOTES    |   |  |                       |                |          |  |
|--------------------------|---|--|-----------------------|----------------|----------|--|
| Date & Time              |   | Observations / Action  | •                     | Signature with | Emp. No. |  |
| 19:30                    | stell pl is while teking. in A metacoop  to eleg pice | ul & Boschiosl   | oluty<br>ted<br>ecert | 02 ·           |          |  |
| 20:00                    | & harebootom<br>>> pt had di<br>as per chart          | et meditation guesse up pt was stible ande   | n the                 | Ores.          |          |  |
| , :                      | not gree in   | I tooking IVF NS Borally<br>J VTSb. Nitrocontin 2.6<br>16:00 so I have Information of the state of t | ng.                   | 0208           |          |  |
| 23:00                    | 2 have given  | under the condiac monito   |                       | On you         |          |  |
| 00'.00<br>07'20<br>03'20 | 2> pt gtsh holy                                       | chast maintained   | <i>V</i>              | 0 / p          |          |  |
| DH:00<br>A:30            | deb.  | ple Collected Escuded  | g .                   | O'Tob          |          |  |
| 06:00<br>07:60           | 9 Morning Care<br>27 CBG Checke<br>green pt had       | <b>1</b>   | 9                     | 075            |          |  |
| 4:30                     | Stiff.  | XV ()  | hy                    | O po           |          |  |
| ,                        | Signature   | Name,  | Emp. No.              | Date           | Time     |  |
| Document endorsed by     | Noo   | 3. NalPnP  | 60 m                  | glitad         | 16 100   |  |





47/Male/MHI202481736 19/01/2024/IPH2024000143

Dr.G. GNANAVELU





| Date: 🐊     | 1/24  | Shift: Morr  | ning Evening | Night .        | .* 2                  | .1                            |        |  |  |
|-------------|---|--|--------------|----------------|-----------------------|-------------------------------|--------|--|--|
| S           | NEWS / F<br>Ventilator<br>Periphera<br>Ryle's Tu<br>Urinary C                     | s: CPO CPEWS Score:  day:  al line day: Right: Lef be: Yes PNo Day catheter: Yes PNo Day   |              |                | days: ;               |                               | ·;     |  |  |
| В           | Allergies<br>On room  | ROUND TO LODE LO origery: if any: NKbB air / oxygen; RB nts / New Symptoms in last s   |              |                | ery: (२/۱/2<br>low: - | <b>५</b><br>६ - <sub>५,</sub> | •      |  |  |
| A           | Vital Signs: Temp: 95-6F)   Pulse / HR:   |  |              |                |                       |                               |        |  |  |
| R           | Referral of<br>Pending<br>Pending<br>Pending<br>Critical va<br>Changes<br>Pending | IMENDATION doctors: medications: medication indent: lab reports / Investigations: alue alert and its corrections in nursing care plan: Yes follow-up orders: |              | care plan date | 3:                    | - 12.                         |        |  |  |
|             |   | Signature  | Name         |                | Emp. No.              | Date                          | Time   |  |  |
| Handover g  | ·   | ( <b>3</b> 6   | Nathiya.     |                | 0240                  | 20/1/24                       | 12:30  |  |  |
| Handover to |   | Hay  | Hannah,      | Prale          | Cos                   | 2011/24                       | 12:30  |  |  |
| Document e  | endorsed  | 000  | S. palt      | カゲ             | 00 st                 | 20/1/24                       | 16/000 |  |  |

| NURSES PROGRESS NOTES |                            |          |             |  |         |  |
|-----------------------|----------------------------|----------|-------------|--|---------|--|
| Date & Time           | Observations / Action      |          | Signat      | ture with E                                    | mp. No. |  |
| 20/1/24               | pt token over from         |          |             | B  | •       |  |
| @7130                 | Night desty state, pt cor  | x cool   |             | 024  | 0       |  |
|                       | & oriented pt stale is the | R - 72   | <b>•</b> >∤ |  |         |  |
|                       | 1900, 95x, BD-121/62 mayed | Cheek    | ed          |  | _       |  |
|                       | S Recorted                 |          |             |  |         |  |
| 8-200                 | as Pt on RAI Pt            | -        | •           | (p/3   |         |  |
|                       | had ( déet, medicine 9     | iven     |             |  |         |  |
|                       | as per drug short          |          |             | ·  |         |  |
|                       | pt Tribe pr                | ovent    |             |  |         |  |
|                       | & pattent.                 |          |             |  |         |  |
| 9:00                  | => Proleuse bane           | 2000,0   |             |  |         |  |
|                       | personed No opping & her   | wo do    |             |  |         |  |
| 10:20                 | >pt shighed to l           | long     |             | No see   |         |  |
|                       | @ 10:20                    |          |             |  |         |  |
| · , , —               | <del></del>                | _        |             | ,  |         |  |
| ,                     | Reciopry bote              |          |             | _  | _       |  |
|                       |                            |          |             |  |         |  |
| - 150                 | pt poodsel troop ccv.      |          |             | (  |         |  |
| 60 530                | pt a stable & conscious.   |          |             | OM   |         |  |
| -                     | infect our charactrool &   |          |             |  |         |  |
|                       | Rece seed                  |          |             |  |         |  |
|                       |                            | gue      |             |  |         |  |
|                       | lier 1) dem to             |          |             |  |         |  |
|                       | ලාළුව ,                    |          |             |  |         |  |
| <b></b>               | urful was cheeked          |          |             | 6/h  |         |  |
|                       | E Reesignal                |          | <u>-</u>    |  |         |  |
| 12-150                | pt herd over &             |          |             |  |         |  |
|                       | eventry duty Shift         |          |             |  |         |  |
|                       | J V                        |          |             |  |         |  |
| · .                   |                            |          |             | г <u>.                                    </u> |         |  |
| Document              | Signature Name             | Emp. No. | <i>ν</i> -Λ | Date   | Time    |  |
| endorsed by           | vol 2 valant               |          | -ψ          | 20/1/24  | 18 100  |  |





47/Malc/MHI202481736 19/01/2024/IPH2024000143

Dr.G. GNANAVELU





| Date: 20    | ર્શાશ્ય   | Shift: ☐ Mọrn  | ing Evening Ni |   | and the second second | <u> </u> |                   |  |  |
|-------------|---|--|----------------|---|-----------------------|----------|-------------------|--|--|
| S           | NEWS / F<br>Ventilator<br>Periphera<br>Ryle's Tut<br>Urinary C  | EWS Score:  day: I line day: Right:  Left  Left  Left  De:  Yes  No  Day  atheter:  Yes  | ' (<br> <br>   | COS: 15 15 POD: — Central line of VIP Score: Cecify organis | lays: —               |          |                   |  |  |
| B           | Allergies i<br>On room  | ROUND  #geny: PTCA-3 LA-Dx  f any: NC-DA  air / oxygen: Dr 2007  ts / New Symptoms in last si  | ou's           | Pyc<br>Date o <del>f curge</del><br>V fluids on flo         | эн: 19 (1624<br>DW: — |          |                   |  |  |
| A           | Vital Signs: Temp: 97 (°F)   Pulse / HR: 80 (beats/min)   Respiration: 80 (breaths/min)  BP: 20 (mmHg)   SpO <sub>2</sub> : 96 (%)   Height: 62 (cms)   Weight: 75 (kgs)   BMI: 65 (9 m²)  Others: Pain Score: 0 Pain Scale used: PIPPS / CRIES / FLACC / Wong-Baker FACES Pain Rating Scale / NHS / CPOT Fall Risk Score: Fall Risk Protocol: Low Medium High  Braden Score: Minimal Risk: 23-19 At Risk-Mild Risk: 18-15 Moderate Risk: 14-13 High Risk: 12-10 Severe Risk: 9-6  Pressure Ulcer Scale for Healing (PUSH): Yes No NA Wound Dressing done: Yes No NA Current diet: Normaldiet |  |                |   |                       |          |                   |  |  |
| R           | Pending Pending Pending Critical va Changes Pending   | IMENDATION doctors: medications: medication indent: lab reports / Investigations: alue alert and its corrections: in nursing care plan:  Yes follow-up orders: |                | ıre plan date   | :                     |          |                   |  |  |
|             |   | Signature  | Name           |   | Emp. No.              | Date     | Time              |  |  |
| Handover g  |   | Hay.   | Harrah Cisa    | tle.  | 0005                  | 20 /1/w  | 19.04             |  |  |
| Handover to |   | Phi  |                | <del>M</del> AB   | 0.801                 | 20/1/24  | ( <del>३</del> -छ |  |  |
| Document    | endorsed  | tal  | 8- Nalfn       | <i>y</i>  | 500rd                 | 20/1/20  | (B)               |  |  |

| NURSES PROGRESS NOTES   |   |                         |  |  |  |  |  |
|-------------------------|---|-------------------------|--|--|--|--|--|
| Date & Time             | Observations / Action   | Signature with Emp. No. |  |  |  |  |  |
| 20/1/24                 | Evening duty notes  |                         |  |  |  |  |  |
| 12:30                   | Portient handing over taken<br>from Morning duty Staff un<br>a homodynamically Stable<br>Condition                  | ffery.                  |  |  |  |  |  |
| 14.00                   | I Pt due deug ace<br>Jiven al per deug Chart.<br>S Pt had women diet.   | Jen'                    |  |  |  |  |  |
| 16.00                   | =5 Pf protoilité voell.   | Leni.                   |  |  |  |  |  |
| 18-30                   | opt vitale cheeted and<br>forosoded.<br>-S Pt Dlo chart Monitered.<br>-S pt hand over given to<br>Night duty Shaff. | Seni<br>On.             |  |  |  |  |  |
|                         |   |                         |  |  |  |  |  |
|                         |   |                         |  |  |  |  |  |
| Document<br>endorsed by | Signature Name Emp.  S- Na Ph?  | No. Date Time           |  |  |  |  |  |





47/Malc/MHI202481736 19/01/2024/IPH2024000143

Dr.G. GNANAVELU





| Date:             | 20   | 1/29  | Shift: . Morr  | ning Devening D        | tight  |              |         |      |
|-------------------|--|---|--|------------------------|--|--------------|---------|------|
| S                 | Ventilator<br>Periphera<br>Ryle's Tu<br>Urinary C  | s: CAPPEWS Score day: day: line day: F be:  Catheter:       | Right: Lef<br>Yes ☑ No Day<br>Yes ☑ No Day                       | ti<br>An I and a       | GCS: ./ 5/<br>POD:<br>Central line<br>VIP Score: | days:        |         |      |
| В                 | Type of s<br>Allergies<br>On room  | if any:<br>air / oxygen                                     | _  | nb //ex                |  |              | १५      | **   |
| A                 | ASSESSMENT  Vital Signs: Temp: |   |  |                        |  |              |         |      |
| R                 | Referral of<br>Pending<br>Pending<br>Pending<br>Critical vo<br>Changes<br>Pending  | medications<br>medication<br>lab reports a<br>alue alert an | s: indent: / Investigations: ad its corrections care plan: ☐ Yes | Mills of Yes, modified | care plan date                                   | ):           |         |      |
| :                 |  | Signatur  | e  | Name                   |  | Emp. No.     | Date    | Time |
| Handover o        | given by   | (   | Steel  | K-Susm                 | non  | 0201         | 21124   | 7.00 |
| Handover t        | aken by  | 110   | 4  | Hannah                 | Grove_   | OLOS         | 24/1/24 | 7,30 |
| Document endorsed |  | · / <u>/</u>  | val_   | a willi                | 1P   | <b>60</b> 50 | 21/1/24 | (K)  |

| NURSES PROGRESS NOTES   |   |          |  |             |  |  |
|-------------------------|---|----------|--|-------------|--|--|
| Date & Time             | Observations / Action                   | Signa    | ture with E                                  | mp. No.     |  |  |
| 20/1/24                 | alight cluty staff a loter              |          |  | 7           |  |  |
| @´                      | , — — — — — — — — — — — — — — — — — — — |          |  |             |  |  |
| (300                    | D) pt housing only texen from.          |          | T-   |             |  |  |
|                         | alignst duty I Staff                    |          | Juy  |             |  |  |
|                         |   |          | 869'   |             |  |  |
| 12.00                   | 2) pt Consigne & Oriented               |          |  |             |  |  |
|                         |   |          |  | _           |  |  |
| 20.00                   | 3) pt dree drigs all given              | •        |  |             |  |  |
| 20:50                   | 6) A heed o diet.                       |          | 7  | _           |  |  |
| 21.30                   | GA Well Mobilities.                     |          | 1 th   |             |  |  |
| 22.30                   | 6) PH well scenning                     |          | 001  |             |  |  |
| 2,50                    | 9pt well sleeping                       |          |  |             |  |  |
|                         |   |          | Agui   |             |  |  |
| 6,00                    | 7 pt Us cherked Stocordes               |          | 500,   |             |  |  |
| 6,00                    | 20+ 90 chart formained                  |          | <u>.                                    </u> |             |  |  |
| 7,00                    | 9pt handing only girnen be              | 1        | 3) 450)                                      |             |  |  |
|                         | Morning I duty Staft.                   |          | 5701.  |             |  |  |
|                         | /                                       | -   -    |  | _           |  |  |
|                         |   |          |  |             |  |  |
|                         |   | -        |  |             |  |  |
|                         |   |          |  |             |  |  |
|                         |   |          |  | _           |  |  |
|                         |   | <u> </u> |  |             |  |  |
|                         |   |          | -  |             |  |  |
|                         |   |          | _  |             |  |  |
|                         | , |          |  | <del></del> |  |  |
|                         |   |          |  |             |  |  |
|                         | <del></del>                             | -        |  |             |  |  |
|                         | <u> </u>                                |          |  |             |  |  |
| •                       | Signature Name Emp                      | No:      | Date   | Time        |  |  |
| Document<br>endorsed by |   | 100.     | 211/24                                       | [6 x2]      |  |  |
| endorsed by             | // // // // // // // // // // // // //  | /        | 12"  |             |  |  |





### Mr.RAVI KUMAR J 47/Male/MHI202481736 19/01/2024/PH2024000143

dr.g. gnanavelu



| Date:   | 21/1   | Shift: Morr  | ing Evening Night  |                       | <i>.</i> |          |  |  |
|---|--|--|--------------------|-----------------------|----------|----------|--|--|
| S   | Ventilatör<br>Periphera<br>Ryle's Tul<br>Urinary C   | s: CAD - DVR PEWS Score: - day: al line day: Right: Left be: Yes-No Day catheter: Yes No Day               |                    | days: ~               |          |          |  |  |
| В   | Allergies<br>On room   | ROUND<br>py<br>urgery: P+(A 子 LAD<br>if any: ハドDA<br>air / oxygen: もい 8つちか<br>nts / New Symptoms in last s | wis IV fluids on f | Dery: 19/1/24  low: - |          | <u>.</u> |  |  |
| A   | Vital Signs: Temp: PH (°F)   Pulse / HR: 80 (beats/min)   Respiration: 2 (breaths/min)  BP: 10 +0 (mmHg)   SpO <sub>2</sub> : 98 (%)   Height: 62 (cms)   Weight: 401 (kgs)   BMI: 24.9 g/m²  Others: Pain Score: Pain Scale used: PIPPS / CRIES / FLACC / Wong-Baker FACES Pain Rating Scale / NRS / CPOT  Fall Risk Score: 50 Fall Risk Protocol: Low Medium High  Braden Score: Minimal Risk: 23-19 At Risk-Mild Risk: 18-15 Moderate Risk: 14-13 High Risk: 12-10 Severe Risk: 9-6  Pressure Ulcer Scale for Healing (PUSH): Yes Ng NA Wound Dressing done: Yes No No NA Current diet: Normal Liet Drains: |  |                    |                       |          |          |  |  |
| RECOMMENDATION  Referral doctors: Pending medications: Pending medication indent: Pending lab reports / Investigations: Critical value alert and its corrections: Changes in nursing care plan: Yes No. If Yes, modified care plan date: Pending follow-up orders: Special instructions if any:  RECOMMENDATION  Referral doctors: Pending medications:  Ni  Ni  Ni  Ni  Pending follow-up orders: A follow-up orders: Special instructions if any: |  |  |                    |                       |          |          |  |  |
|   |  | Signature  | Name               | Emp. No.              | Date     | Time     |  |  |
| Handover o  |  | -Hay   | Hannah Grace       | 0105                  | 21 1 2y  | 12:30    |  |  |
| Document  | <del></del>  | wel  | 3. wall of         | 000t                  | 21/1/20  | 18,00    |  |  |
|   |  | <del></del>  |                    |                       |          | NY.      |  |  |

|                      | NUR                               | RSES PROGRESS NOTES             | ,         |                |            |
|----------------------|-----------------------------------|---------------------------------|-----------|----------------|------------|
| Date & Time          | Ob                                | pservations / Action            |           | Signature with | ı Emp. No. |
| 21/1/ay              | Mosni                             | ng duty notes                   |           |                | `          |
| 7:30                 | From Night                        | ing over taken<br>duty staff in | na        | 1 by           | 5          |
| 8:00                 | Vital Signs Cl                    | hecked & Repose                 | ded       | Hayou          | <b>1</b>   |
| 9:00                 | Due deugs<br>deug chart           | are given as p                  | <u>ea</u> | Hoy            | 5          |
| LAM                  | parient too                       | day Plan fo                     | <i>y</i>  | 027            | ſ          |
| 18:40                | Prince de<br>discharge<br>puri en | Samony o                        | clarid.   | <b>D</b>       | f (<br>,   |
|                      |                                   |                                 |           |                |            |
|                      |                                   | •                               |           |                |            |
|                      | Signature                         | Name                            | Emp. No.  | Date           | Time       |
| Document endorsed by | Neel                              | s. welfng                       | 600       | no silips      | ( [fw)     |





# ADULT NURSING CARE PLAN

F Mr.RAVI KUMAR J

N 47/Malc/MHI202481736

U 19/01/2024/IPH2024000143

Dr.G. GNANAVELU





| Initial Date: (9// كال   | Time: / / と ろ つ   | Modified Date: Time:  |  |                      |  |  |
|--|---|---|--|----------------------|--|--|
| Reason for Modification:   |   | Diagnosis: (AD - De)  |  |                      |  |  |
| Patient Specific<br>Problems / Needs   | Measurable Goals  | Nursing Interventions   | Evaluation   | Sign &<br>Initials   |  |  |
| NUTRITION  Keep NPO Regular Diet Others:   | Patient will have adequate nutrition with no nausea and vomiting Patient will consume daily nutritional requirements in accordance to his activity level and metabolic needs  | ☐ Provide Prescribed diet on time ☐ Encourage patient to consume the served meal ☐ Record amount of food consumed   | M MP O From OxOD  EPT had (N) Click  N Pt had @ diet   | Comi<br>Comi<br>Comi |  |  |
| OXYGENATION    Room Air   Nasal Cannula / High Flow O;   Mask   BiPAP / CPAP   Ventilator   Tracheostomy   Others: | Patient will have normal O₂ saturation Patient ABG levels will return to and remain within normal limits No other respiratory abnormalities Patient respiratory rate will remains within established limits Patient will indicates, either verbally or through behavior, feeling comfortable when breathing | <ul> <li>☐ Encourage chest physio / deep breathing and coughing exercise / Spirometry exercises</li> <li>☐ Provide well-ventilated environment / respiratory medications / Oxygen as per doctors order</li> <li>☐ Utilise pulse oximetry to check O₂ saturation and pulse rate</li> <li>☐ If any O₂ abnormalities detected inform immediately to the concerned physician</li> <li>☐ Place patient with proper body alignment for maximum breathing pattern</li> <li>☐ Evaluate skin colour, temperature, capillary refill and central venous peripheral cyanosis</li> <li>☐ Note for changes in level of consciousness</li> </ul> | M 3poz - 987.  | 9000 OF 0700         |  |  |
|  | ,   | Send sputum for culture and sensitivity based on physician order     Maintain clear airway by suctioning or encouraging patient with successful coughing  | N pl on sooman   | 0 200                |  |  |
| FLUID & ELECTROLYTES  Oral Intravenous Enteral Nutrition Parenteral Nutrition Others:                              | Patient will have balanced fluid and electrolytes balance   | ☐ Enhance fluid intake unless restricted ☐ Check IV sites and assess if there is any complication ☐ Provide tube feedings ☐ Monitor intake and output ☐ Measure or estimate fluid losses from all sources such as diaphoresis, wound drainage, and gastric losses ☐ Monitor for possible sources of fluid loss ☐ Monitor BP for orthostatic changes   | M RG Chart med monitored monitored por NS 30 millin.  By NS 30 millin.  N IVF NS, 30 milling on Moning | On one               |  |  |

| Т | 201110  |  |   |                                   | -                  |
|---|---|--|---|-----------------------------------|--------------------|
|   | Patient Specific<br>Problems / Needs  | Measurable Goals   | Nursing Interventions   | Evaluation                        | Sign &<br>Initials |
|   | MOBILITY  Mobile / Immobile  Walk with assistance Physiotherapy Others:   | Patient will mobilize freely Patient will perform physical activity independently or within limits of disease Patient will use safety measures | ☐ Encourage regular ambulation ROM exercise ☐ Apply Anti-Embolic stocking / SCD ☐ Evaluate the need for assistive devices ☐ Assess the safety of the environment ☐ Consider the need for home assistance  | m ps mobilised a                  | A SI               |
|   |   | to minimize potential for injury Patient will demonstrate the use of adaptive devices to increase mobility                                     | (e.g., physical therapy, visiting nurse)  ☐ Note for progressing thrombophlebitis (e.g., calf pain, Homan's sign, redness, localized swelling, a rise in temperature)   | bod frelly.                       | 2000               |
|   |   |  |   | N PH will mobilize in bed feely   | 0100               |
|   | ELIMINATION  Catheter, bedpan, urinal  Nasogastric tube Bowel movement  | Patient will have normal elimination pattern Patient will control of urinary in-continence or urinary retention,                               | ☐ Encourage fluid intake ☐ Encourage fibre diet intake ☐ Encourage early ambulation ☐ Report any abnormalities to physician ☐ Observe voiding accessories as foley's /  | M clamputton                      | roll               |
|   | ☑ Urination<br>☐ Others:  | control of bowel incontinence,<br>and regular elimination patterns   | silicone catheter  Check placement before feeding Aspirate NG tube, check colour / consistenct / volume / Hemetemesis as per doctors order  | elimination pattern               | B<br>Omn           |
|   |   |  | and follow proper protocol  Check for malena / constipation / urinary retention   | N pt het e<br>Chiminatroi prefere | 000                |
|   | SKIN INTEGRITY  Maintain normal skin integrity Pressure points site assessment HAPI OPI  GRADES OF PRESSURE INJURY            | Patient will maintain normal healing status Patient will discharge with intact skin integrity  | Minimize / Eliminate friction and shear  Minimize pressure (off-loading) with special beds  Make sure wrinkles free bed / comfort surfaces and devices  Early skin inspection and treatment  Keep position changing 2 hourly and manage pain  Manage moisture, clean and dry skin | M                                 |                    |
|   | ☐ GRADE.1 ☐ GRADE 2 ☐ GRADE 3 ☐ GRADE 4 ☐ Unstageable ☐ Deep Tissue Injury ☐ Healing Status ☐ PUSH Decreased ☐ PUSH Increased | `  |   | p+ had @ Skin  E rntegrity        | Bono               |
|   | ☐ Intermittent Assisted ☐ Dermatitis ☐ Pressure injury / blisters site care given ☐ Others:                                   |  |   | M Integrity                       | a Fros             |
|   |   | l,   |   |                                   | Į.                 |

.

| Patient Specific<br>Problems / Needs  | Measurable Goals  | Nursing Interventions  | Evaluation Sign Initia   |     |
|---|---|--|--|-----|
| HYGIENE  Bed-Bath Assist-Bath Self-Care CBD Care (if present) Others:   | Patient will stay clean and well-groomed Patient will demonstrate lifestyle changes to meet self-care needs Patient will recognize individual weakness or needs | ☐ Encourage patient to do daily bathing and oral hygiene ☐ Change patient's gown daily ☐ Encourage hand hygiene ☐ Consider the patient's need for assistive devices ☐ Apply moisturizing solution  | M pt yrsonmad Coll  Expl groomed.  N pt will stey class of the   | h!  |
| SAFETY  Check ID Hand IV care EJV CENTRAL LINE Side rails Others:   | Patient will have no life-threatening situations  | ☐ Check the identity with ID band before any interaction with the patient ☐ Raise side rails ☐ Provide proper invasive line care ☐ Keep bed locked and low at all time ☐ Educate care providers to be the patient ☐ Follow restrain policy (if needed)                               | MED hand D   | B   |
| COMFORT AND SLEEP Pain Control Sleep Patterns Others:   | Patient will have comfortable sleep Patient will verbalize / or through behavior about pain relief and adequate sleep   | Provide clean calm and restful environment Provide privacy at all time Monitor pain scale / sleep pattern Provide pharmacological and non-pharmacological therapy  | M  EN on composte forto  N pot on comfostile is and  |     |
| OBSERVATION  ☑ Vital Signs ☐ GCS ☐ Blood Sugar ☐ Others:  | Patient will have normal range of vital parameters  | Monitor vital signs regularly Monitor vital signs on ordered time Assess physically for any abnormality Inform doctor if there is any abnormality Monitor GCS of patient Determine and treat the underlying cause of altered LOC Regular blood sugar monitoring as per doctors order | Mertal stante of | TW. |
| PSYCHOLOGICAL / SPIRITUAL SUPPORT Spiritual Needs Beliefs / Values / Customs Anxiety and Copying Pattern Identify Stressors Others: | ☐ Patient will achieve spiritual needs ☐ Patient will be able to control his feeling toward his illness ☐ Patient will maintain normal psychological pattern    | Pray or encourage the patient to pray Use inspirational words Respond to spiritual needs as they arise Evaluate spiritual needs Encourage verbalization of feelings / therapeutic touch Provide empathy and reassurance  | M - Bylhological Bright om one.  | 7   |

| Patient Specific<br>Problems / Needs   |           | Measurable Goals  |      | Nursing Interventions  |         | Evaluation  |       | Sign &<br>Initials |
|--|-----------|---|------|--|---------|---|-------|--------------------|
| CQMMUNICATION  Verbal  Non-verbal Sigh language Others:  |           | Patient will communicate effectively with positive feedback |      | <ul> <li>✓ Introduce the care giver</li> <li>☐ Encourage the use of call bell</li> <li>☐ Obtain interpreter if needed</li> <li>☐ No negative speaking about the patient's condition or prognosis in the patient's presence</li> </ul>  |         | MPt community  Ept vertally  Community  N pt community  is good                   |       | OND<br>OND<br>OND  |
| SPECIAL INTERVENTIONS    Medication   Wound care   Isolation   Ostomy Care   Blood / Blood products transfusion   Fluid tapping   DVT Management   Others: |           | ☐ To manage on time   |      | Double check for high alert medication Observe and report any medication reaction Provide proper measures of wound care Follow hospital polices and protocols of isolation and explain to the patient / family Check for cross matching and typing, to ensure compatibility Practice strict asepsis while transfusing blood or blood products and fluids Monitor DVT score and continue treatment as per doctors order |         | M  Etherteed meducation (a)  So per dry half one  N medication given as  purchent |       |                    |
|  | Signature |   | Name | ·  | Emp. ID |   | Date  | Time               |
| Endorsed by  |           | S. Nalini   |      | 0024   |         | 1911124   | 16:00 |                    |

المرازعة المحاولية والمساولة والمعاولة والمعاو

. . . . .





# ADULT NURSING CARE PLAN

Mr.RAVI KUMAR J

47/Male/MHI202481736 19/01/2024/19H2024000143

Dr.G. GNANAVELU





8 500 pm Initial Date: 🔏 **Modified Date:** Time: **Reason for Modification:** Diagnosis: UNSTABLE ANGINA - DVD / SHIN POR FONCTION. Patient Specific Sign & **Nursing Interventions** Measurable Goals **Evaluation** Initials Problems / Needs Patient will have adequate nutrition NUTRITION Provide Prescribed diet on time Fe Cop ☐ Keep NPO with no nausea and vomiting ☐ Encourage patient to consume the served meal Regular Diet ☐ Patient will consume daily nutritional ☐ Record amount of food consumed Others: requirements in accordance to his activity level and metabolic needs OXYGENATION Patient will have normal O, saturation ☐ Encourage chest physio / deep breathing and ☐ Room Air ☐ Patient ABG levels will return to and coughing exercise / Spirometry exercises Masal Cannula / High Flow O, remain within normal limits ☐ Provide well-ventilated environment / respiratory Mask Mask ☐ No other respiratory abnormalities medications / Oxygen as per doctors order ☐ BIPAP / CPAP ☐ Patient respiratory rate will remains ☐ Utilise pulse oximetry to check O₂ saturation and pulse rate ☐ If any O₂ abnormalities detected inform immediately to ☐ Ventilator within established limits ☐ Tracheostomy ☐ Patient will indicates, either verbally the concerned physician Others: or through behavior, feeling Place patient with proper body alignment for maximum comfortable when breathing breathing pattern Evaluate skin colour, temperature, capillary refill and central venous peripheral cyanosis ■ Note for changes in level of consciousness Send sputum for culture and sensitivity based on physician order ☐ Maintain clear airway by suctioning or encouraging patient with successful coughing ☐ Enhance fluid intake unless restricted FLUID-& ELECTROLYTES Patient will have balanced fluid and ☐ Check IV sites and assess if there is any complication □ Oral electrolytes balance T Intravenous ☐ Provide tube feedings Monitor intake and output ☐ Enteral Nutrition Measure or estimate fluid losses from all sources such ☐ Parenteral Nutrition ☐ Others: as diaphoresis, wound drainage, and gastric losses Monitor for possible sources of fluid loss ☐ Monitor BP for orthostatic changes

| 3  |   |  |  |                    |
|--|---|--|--|--------------------|
| Patient Specific<br>Problems / Needs   | Measurable Goals  | Nursing Interventions  | Evaluation                                     | Sign &<br>Initials |
| MOBILITY  Mobile / Immobile  Walk with assistance  Physiotherapy  Others:  | Patient will mobilize freely Patient will perform physical activity independently or within limits of disease Patient will use safety measures  | ☐ Encourage regular ambulation ROM exercise ☐ Apply Anti-Embolic stocking / SCD ☐ Evaluate the need for assistive devices ☐ Assess the safety of the environment ☐ Consider the need for home assistance                             | M pt will mobilize on bed.                     | ONE C              |
|  | to minimize potential for injury Patient will demonstrate the use of adaptive devices to increase mobility                                      | (e.g., physical therapy, visiting nurse)  Note for progressing thrombophlebitis (e.g., calf pain, Homan's sign, redness, localized swelling, a rise in temperature)  | well   | Hay                |
|  |   |  | n p4 Mobilized                                 | Parl.              |
| ELIMINATION  Catheter, bedpan, urinal  Nasogastric tube  Bowel movement  Urination                                   | Patient will have normal elimination pattern Patient will control of urinary in-continence or urinary retention, control of bowel incontinence, | □ Encourage fluid intake     □ Encourage fibre diet intake     □ Encourage early ambulation     □ Report any abnormalities to physician     □ Observe voiding accessories as foley's /   | M pt on & chimneton profession                 | 0240               |
| Others:  | and regular elimination patterns  | silicone catheter  Check placement before feeding Aspirate NG tube, check colour / consistenct / volume / Hemetemesis as per doctors order and follow proper protocol  | E Partient had roomal elimination patt         | they on or or      |
|  | ,   | Check for malena / constipation / urinary retention  | n pt R peellevan                               | ore.               |
| SKIN INTEGRITY  Maintain normal skin integrity Pressure points site assessment HAPI OPI  GRADES OF PRESSURE          | Patient will maintain normal healing status Patient will discharge with intact skin integrity   |  | M p4 will rominationed  P Sicin integrity      | 62 us              |
| INJURY  GRADE 1 GRADE 2 GRADE 3 GRADE 4 Unstageable Deep Tissue Injury Healing Status PUSH, Decreased PUSH Increased |   | Maintain adequate nutrition and hydration     Proper application of medications and dressing     Follow doctors and TVN order properly     Monitor the healing status     Educate patient and family members about further skin care | Patient had<br>E posmal climination<br>Patteen | Hay                |
| ☐ Intermittent Assisted ☐ Dermatitis ☐ Pressure injury / blisters site care given ☐ Others:                          |   |  | Pt Skir W<br>Droteginity                       | Ha                 |
| L  |   |  |  |                    |

| 1 | <del></del>  |   |   |                                 |                 |
|---|--|---|---|---------------------------------|-----------------|
| ; | Patient Specific<br>Problems / Needs   | Measurable Goals  | Nursing Interventions   | Evaluation                      | Sign & Initials |
|   | HYGIENE  Bed Bath Assist Bath  | Patient will stay clean and well-groomed Datient will demonstrate lifestyle                                 | ☐ Encourage patient to do daily bathing and oral hygiene ☐ Change patient's gown daily ☐ Encourage hand hygiene                                   | M pt will stry clean            | Di Lo           |
|   | ☐ Self-Care ☐ CBD Care   | changes to meet self-care needs Patient will recognize individual weakness or needs                         | ☐ Consider the patient's need for assistive devices ☐ Apply moisturizing solution   | E Pt groomed well               | fay our         |
|   |  | · ." ' i.   |   | n by dogume                     | F.              |
|   | SAFETY  Check ID Hand  UV care   | Patient will have no life-threatening Situations  | ☐ Check the identity with ID band before any interaction with the patient ☐ Raise side rails  | M Pt ID Binderet                | 12 No           |
|   | CENTRAL LINE ☐ Side rails ☐ Others:  |   | ☐ Provide proper invasive line care ☐ Keep bed locked and low at all time ☐ Educate care providers to be the patient                              | E ID band present               | Hay             |
|   |  | )   | Follow restrain policy (if needed)  | N Is some                       |                 |
|   | COMFORT AND SLEEP  | Patient will have comfortable sleep Patient will verbalize / or through                                     | Provide clean calm and restful environment Provide privacy at all time  | M pt on comfots sea             | Seut            |
|   | ☐ Sleep Patterns ☐ Others:   | behavior about pain relief and adequate sleep   | ☐ Monitor pain scale / sleep pattern ☐ Provide pharmacological and non-pharmacological therapy  | E                               |                 |
|   |  |   | 1.1   | N· C                            |                 |
|   | OBSERVATION  Vital Signs  GCS  Blood Sugar   | Dattent will have normal range of vital parameters  | Monitor vital signs regularly Monitor vital signs on ordered time Assess physically for any abnormality Inform doctor if there is any abnormality | M pt vite's cheeped             | ozu t           |
|   | Others:  |   | ☐ Monitor GCS of patient ☐ Determine and treat the underlying cause of altered LOC ☐ Regular blood sugar monitoring as per doctors order          | Elatient Vital Signs are Stable | Hay<br>Olos     |
|   |  |   |   | N Pt VI schoered                | 1001            |
|   | PSYCHOLOGICAL / SPIRITUAL SUPPORT Spiritual Needs Beliefs' / Values / Customs              | Patient will achieve spiritual needs     Patient will be able to control his     feeling toward his illness | ☐ Pray or encourage the patient to pray☐ Use inspirational words☐ Respond to spiritual needs as they arise  | M psychological support         | O POLO          |
|   | ☐ Beliefs: / Values / Customs ☐ Anxiety and Copying Pattern ☐ Identify Stressors ☐ Others: | Patient will maintain normal psychological pattern  | Evaluate spiritual needs     Encourage verbalization of feelings / therapeutic touch     Provide empathy and reassurance                          | E -                             |                 |
|   |  |   |   | N                               |                 |

| Patient Specifi<br>Problems / Ne   |           | Measurable Goals                            |      | Nursing Interventions  |                                | Evaluation |                                   | Sign &<br>Initials |
|--|-----------|---|------|--|--------------------------------|------------|-----------------------------------|--------------------|
| COMMUNICATION  Commun |           | Patient will communic with positive feedbac |      | ☐ Introduce the care giver ☐ Encourage the use of call bell ☐ Obtain interpreter if needed ☐ No negative speaking about the patient's or prognosis in the patient's presence   | condition                      | E Pt Com   | nunitated<br>Nell<br>promunicated | 104                |
| SPECIAL INTE  Medication  Wound care  Isolation  Ostomy Care  Blood / Blood p transfusion  Fluid tapping  DVT Managem  Others:   | oroducts  | ☐ To manage on time                         |      | Double check for high alert medication Doserve and report any medication react Provide proper measures of wound care Follow hospital polices and protocols of and explain to the patient / family Check for cross matching and typing, to compatibility Practice strict asepsis while transfusing be blood products and fluids Monitor DVT score and continue treatme as per doctors order | solation<br>ensure<br>slood or | M medicent | chrit.  lengs  given  olngs       | De la serie        |
|  | Signature |   | Name |  | Emp. ID                        | 1          | Date                              | Time               |
| Endorsed by  | <b>/</b>  | Veel  | St   | NelPnP   | <b>∂</b> €                     | ) Del      | salilore                          | 1800               |
|  |           |   |      |  |                                |            |                                   | ``.                |






### **ADULT NURSING CARE PLAN**

Patient Details (Affix Label here)

Mr.RAVI KUMAR J

47/Malc/MHI202481736 19/01/2024/IPH2024000143

Dr.G. GNANAVELU





Every heart beat counts Time: 8:00 **Modified Date:** Initial Date: Time: Reason for Modification: Diagnosis: AD XLex **Patient Specific** Sian & Nursing Interventions Measurable Goals Evaluation Problems / Needs Initials Patient will have adequate nutrition M Pt had normal diet NUTRITION Provide Prescribed diet on time ☐ Keep NPO with no nausea and vomiting ☐ Encourage patient to consume the served meal Regular Diet Patient will consume daily nutritional ☐ Record amount of food consumed requirements in accordance to his Others: E activity level and metabolic needs Ν Encourage chest physio / deep breathing and OXYGENATION Patient will have normal O, saturation M Patient was Stable on soom air Room Air
Nasal Cannula / High Flow O<sub>2</sub> Patient ABG levels will return to and coughing exercise / Spirometry exercises ☐ Provide well-ventilated environment / respiratory remain within normal limits ☐ Mask ☐ No other respiratory abnormalities medications / Oxygen as per doctors order BIPAP / CPAP Patient respiratory rate will remains ☐ Utilise pulse oximetry to check O₂ saturation and pulse rate Ows ☐ Ventilator within established limits ☐ If any O<sub>2</sub> abnormalities detected inform immediately to Patient will indicates, either verbally ☐ Tracheostomy the concerned physician Others: or through behavior, feeling ☐ Place patient with proper body alignment for maximum Е comfortable when breathing breathing pattern Evaluate skin colour, temperature, capillary refill and central venous peripheral cyanosis ☐ Note for changes in level of consciousness. ☐ Send sputum for culture and sensitivity based on physician order N ☐ Maintain clear airway by suctioning or encouraging patient with successful coughing FLUND & ELECTROLYTES M Ilochaet Maintained ☐ Patient will have balanced fluid and Enhance fluid intake unless restricted electrolytes balance ☐ Check IV sites and assess if there is any complication Intravenous ☐ Provide tube feedings Monitor intake and output ☐ Enteral Nutrition ☐ Parenteral Nutrition Others: as diaphoresis, wound drainage, and gastric losses Ε ☐ Monitor for possible sources of fluid loss ☐ Monitor BP for orthostatic changes Ν

| Patient Specific<br>Problems / Needs   | Measurable Goals   | Nursing Interventions   | Evaluation                                | Sign &<br>Initials   |
|--|--|---|---|--|
| MOBILITY  Mobile / Immobile  Walk with assistance  Physiotherapy  Others:  | Patient will mobilize freely Patient will perform physical activity independently or within limits of disease Patient will use safety measures   | ☐ Encourage regular ambulation ROM exercise ☐ Apply Anti-Embolic stocking / SCD ☐ Evaluate the need for assistive devices ☐ Assess the safety of the environment ☐ Consider the need for home assistance  | m Patient Mobilised<br>well               | Hay<br>Olos  |
| Citiers.   | to minimize potential for injury  Patient will demonstrate the use of adaptive devices to increase mobility                                      | (e.g., physical therapy, visiting nurse)  Note for progressing thrombophlebitis (e.g., calf pain, Homan's sign, redness, localized swelling, a rise in temperature)   | E   |  |
|  |  | • • •   | N   |  |
| ELIMINATION  Catheter, bedpan, urinal  Nasogastric tube  Bowel movement  Urination                                     | Patient will have normal elimination pattern  Patient will control of urinary in-continence or urinary retention, control of bowel incontinence. | Encourage fluid intake Encourage fibre diet intake Encourage early ambulation Report any abnormalities to physician Observe voiding accessories as foley's /  | M Patient had normal elimination patteen  | Hou  |
| Others:  | and regular elimination patterns   | silicone catheter Check placement before feeding Aspirate NG tube, check colour / consistenct / volume / Hemetemesis as per doctors order   | E   |  |
|  |  | and follow proper protocol Check for malena / constipation / urinary retention  | N   |  |
| SKIN INTEGRITY    Maintain normal skin integrity   Pressure points site   assessment   HAPI   OPI   GRADES OF PRESSURE | Patient will maintain normal healing status  Patient will discharge with intact skin integrity   | Minimize / Eliminate friction and shear  Minimize pressure (off-loading) with special beds  Make sure wrinkles free bed / comfort surfaces and devices  Early skin inspection and treatment  Keep position changing 2 hourly and manage pain  Manage moisture, clean and dry skin | Patient had<br>M normal Stin<br>Integrity | though the state of the state o |
| INJURY  GRADE 1 GRADE 2 GRADE 3 GRADE 4 Unstageable Deep Tissue Injury Healing Status PUSH Decreased PUSH Increased    | ,  |   | E   |  |
| Intermittent Assisted Dermatitis Pressure injury / blisters site care given Others:                                    |  | - ~   | N   |  |

| Patient Specific<br>Problems / Needs  | Measurable Goals  | Nursing Interventions   | Evaluation                                | . Sign &<br>Initials |
|---|---|---|---|----------------------|
| HYGIENE  Bed-Bath Assist-Bath Self-Care CBD Care (if present) Others:   | Patient will stay clean and well-groomed Patient will demonstrate lifestyle changes to meet self-care needs Patient will recognize individual weakness or needs           | Encourage patient to do daily bathing and oral hygiene Change patient's gown daily Encourage hand hygiene Consider the patient's need for assistive devices Apply moisturizing solution   | M Pt groomed well  E  N                   | Hout                 |
| SAFETY Check ID Hand IV care EJV CENTRAL LINE Side rails Others:  | Patient will have no life-threatening situations  | Check the identity with ID band before any interaction with the patient Raise side rails Provide proper invasive line care Keep bed locked and low at all time Educate care providers to be the patient Follow restrain policy (if needed)  | M Idbard present  E  N                    | Hoy                  |
| COMFORT AND SLEEP Pain Control Sleep Patterns Others:  OBSERVATION Vital Signs GCS Blood Sugar Others:                                | Patient will have comfortable sleep Patient will verbalize / or through behavior about pain relief and adequate sleep  Patient will have normal range of vital parameters | Provide clean calm and restful environment Provide privacy at all time Monitor pain scale / sleep pattern Provide pharmacological and non-pharmacological therapy  Monitor vital signs regularly Monitor vital signs on ordered time Assess physically for any abnormality Inform doctor if there is any abnormality Monitor GCS of patient Determine and treat the underlying cause of altered LOC Regular blood sugar monitoring as per doctors order | M E  N M Patient Vital Signs are Stable E | Hay-                 |
| PSYCHOLOGICAL / SPIRITUAL SUPPORT Spiritual Needs Beliefs / Values / Customs / Anxiety and Copying Pattern Identify Stressors Others: | Patient will achieve spiritual needs Patient will be able to control his feeling toward his illness Patient will maintain normal psychological pattern                    | Pray or encourage the patient to pray Use inspirational words Respond to spiritual needs as they arise Evaluate spiritual needs Encourage verbalization of feelings / therapeutic touch Provide empathy and reassurance   | ME  |                      |

| Patient Specifi<br>Problems / Ne   |  | Measurable Goals  |   | Nursing Interventions   | _           | Evaluation  |                 | Sign &<br>Initials |
|--|--|---|---|---|-------------|-------------|-----------------|--------------------|
| COMMUNICATOR OF THE COMMUN |  | Patient will communic<br>with positive feedback   | Patient will communicate effectively with positive feedback  Introduce the care giver  Encourage the use of call bell  Obtain interpreter if needed  No negative speaking about the patient's |   | s condition | M Pt Com    | nunicolted well | Hory               |
| Others:  | or prognosis in the patient's presence |   |   |   |             | E<br>N      |                 |                    |
| SPECIAL INTERVENTIONS  Medication  Wound care Isolation Ostomy Care Blood / Blood products transfusion Fluid tapping DVT Management Others:  |  | ☐ Observe and report any medication real Provide proper measures of wound call Follow hospital polices and protocols of and explain to the patient / family ☐ Check for cross matching and typing, to compatibility ☐ Practice strict asepsis while transfusing |   |   | M Due de    | ugs all     | H94-            |                    |
|  |  |   |   | and explain to the patient / family Check for cross matching and typing, to compatibility Practice strict asepsis while transfusing | ensure      | E           |                 |                    |
| ☐ Others:  | ent                                    |   |   | blood products and fluids  Monitor DVT score and continue treatme as per doctors order  | int         | N           |                 |                    |
|  | Signature                              |   | Name  |   | Emp. ID     |             | Date            | Time               |
| Endorsed by  |  | pocel   | s. walt nf  |   | <u>ල</u> 1  | 0024 19/1/2 |                 | Held               |
| ·  |  |   |   |   |             |             |                 |                    |
|  |  | •   |   |   |             |             |                 |                    |
|  |  |   |   |   |             |             |                 |                    |





47/Male/MHI202481736 19/01/2024/IPH2024000143

Dr.G. GNANAVELU





Every heart beat counts Date: (9 |

20

|  | BRADEN S  | CALE FOR PREDICTII   | NG PRESSURE INJUR   | Y RIS   | SK T  | ime:                                 | W   | 8          | N  |
|--|---|--|---|---|---|--------------------------------------|-----|------------|----|
| SENSORY PERCEPTION ability to respond meaning-fully to pressure-related discomfort | Completely Limited     Unresponsive (does not moan, flinch, or grasp) to painful stimuli, due to diminished level of consciousness or sedation OR limited ability to feel pain over most of body  | 2. Very Limited Responds only to painful stimuli. Cannot communicate discomfort except by moaning or restlessness OR has a sensory impairment which limits the ability to feel pain or discomfort over 1/2 of body             | 3. Slightly Limited Responds to verbal commands, but cannot always communicate discomfort or the need to be turned OR had some sensory impairment which limits ability to feel pain or discomfort in 1 or 2 extremities   | Pespo<br>comma<br>deficit                         | npairment<br>onds to verb<br>nds. Has no sens<br>which would li<br>ofeel or voice pair<br>fort                        | ory<br>imit                          | Н   | 4          | φ  |
| MOISTURE<br>degree to which<br>skin is exposed<br>to moisture                      | 1. Constantly Molst Skin is kept moist almost constantly by perspiration, urine etc. Dampness is detected every time patient is moved or turned   | 2. Very Moist Skin is often, but not always moist. Linen must be changed at least once a shift   | 8. Occasionally Moist Skin is occasionally moist, requiring an extra linen change approximately once a day  | Skin is ı   | ly Moist<br>usually dry, linen o<br>s changing at rou<br>s  |                                      | 4   | M          | 3  |
| ACTIVITY<br>degree of<br>physical activity   | Confined to bed   | 2. Chairfast Ability to walk severely limited or non-existent. Cannot bear own weight and / or must be assisted into chair or wheelchair   | 3. Walks Occasionally Walks occasionally during day, but for very short distances, with or without assistance. Spends majority of each shift in bed or chair  | Walks of<br>twice a<br>at least                   | s Frequently<br>outside room at lo<br>day and inside ro<br>once every two ho<br>vaking hours                          | oom                                  | H   | 1          | /  |
| MOBILITY ability to change and control body position                               | Completely Immobile     Does not make even slight changes in body or extremity position without assistance  | 2. Very Limited Makes occasional slight changes in body or extremity position but unable to make frequent or significant changes independently   | 3. Slight Limited  Makes frequent through slight changes in body or extremity position independently  | Makes<br>change                                   | Makes major and frequent changes in position without assistance   |                                      | H   | 3          | 3  |
| NUTRITION<br>usual food<br>intake pattern  | 1. Very Poor Never eats a complete meal. Rarely eats more than any food offered. Eats 2 servings or less of protein(meat or dairy products) per day. Takes fluids poorly. Does not take a liquid dietary supplement OR Is NPO and / or maintained on clear liquids or IV's for more than 5 days | 2. Probably inadequate Rarely eats a complete meal and generally eats only about 2 of any food offered. Protein intake includes only 3 servings of meat or diary products per day. Occasionally will take a dietary supplement | 3. Adequate  Eats over half of most meals. Eats a total of 4 servings of protein (meat, diary products) per day. Occasionally will refuse a meal, but will usually take a supplement when offered OR is on a tube feeding or TPN regimen which probably meets most of nutritional needs | Never<br>Usually<br>more s<br>diary pr<br>eats be | llent lost of every m refuses a me eats a total of e ervings of meat oducts. Occasion tween meals. D lire supplementa | eal.<br>4 or<br>and<br>nally<br>Does | 4   | 3          | 3  |
| FRICTION   | Problem     Requires moderate to maximum assistance in moving. Complete lifting without sliding against sheets is impossible. Frequently  | 2. Potential Problem  Moves feebly or requires minimum assistance. During a move skin probably slides to some extent against sheets,   | strength to lift up completely during move. I   | ly and ha   | as sufficient mus<br>good position in t   | scle<br>bed                          | عم) | M          | 3  |
| & SHEAR  | slides down in bed or chair, requiring frequent re-positioning with maximum   | chair, restraints or other devices.<br>Maintains relatively good position in chair   |   |   | TOTAL SCO   | RE                                   | / / | ,          | 14 |
|  | assistance. Spasticity, contractures or agitation leads to almost constant friction   | or bed most of the time but occasionally slides down   |   |   | Initial & Emp. I  |                                      |     | (D)<br>(D) | 02 |
| Score  | Interpretation: Minimal Risk: 23 - 19; At Risk /  | Mild Risk: 18 - 15; Moderate Risk: 14 - 13; I  | High Risk: 12 - 10; Severe Risk: 9 - 6  | ,   | Initial & Emp. I<br>of Sr. Staff Nur  | No.<br>rse:                          | 100 | 1 1        | No |



1. Completely Limited

Unresponsive (does not moan, flinch,or

grasp) to painful stimuli, due to diminished

level of consciousness or sedation OR

limited ability to feel pain over most of body

SENSORY

discomfort

PERCEPTION

ability to respond

meaning-fully to

pressure-related



Responds only to painful stimuli. Cannot

communicate discomfort except by

moaning or restlessness OR has a

sensory impairment which limits the ability

to feel pain or discomfort over 1/2 of body

2. Very Limited

Patter Details (Affix Label here)

Mr.RAVI KUMAR J

47/Male/MHI202481736 19/01/2024/IPH2024000143

Dr.G. GNANAVELU

3. Slightly Limited

BRADEN SCALE FOR PREDICTING PRESSURE INJULIAL RISK

Responds to verbal commands, but

cannot always communicate discomfort

or the need to be turned OR had some

sensory impairment which limits ability to

feel pain or discomfort in 1 or 2 extremities

MHI/NUR/2022/045

| <u> </u>   | Every h                         | eart b    | eat co | unts |
|--|---------------------------------|-----------|--------|------|
| i:   | Date:                           | <u>20</u> | 1      | 24   |
| Y RISK   | Time:                           | 5         | 4      | N    |
| A: No Impairment Responds to vocammands. Has no deficit which wou ability to feel or voice discomfort  | sensory<br>Id limit             | 4         | 4      | 4    |
| 4. Rarely Moist<br>Skin is usually dry, li<br>requires changing a<br>intervals                         |                                 | 3/        | 3      | 3    |
| 4. Walks Frequently Walks outside room twice a day and insi at least once every to during waking hours | at least<br>de room<br>wo hours | 1         | M      | 2    |

|   |   | ,  | 1 /  |  |                |       | 1      |
|---|---|--|--|--|----------------|-------|--------|
| MOISTURE<br>degree to which<br>skin is exposed<br>to moisture | 1. Constantly Moist Skin is kept moist almost constantly by perspiration, urine etc. Dampness is detected every time patient is moved or turned   | 2. Very Moist Skin is often, but not always moist. Linen must be changed at least once a shift   | 2.Occasionally Moist Skin is occasionally moist, requiring an extra linen change approximately once a day  | 4. Rarely Moist<br>Skin is usually dry, linen only<br>requires changing at routine<br>intervals  | 3              | 3     | 3      |
| ACTIVITY degree of physical activity                          | 1. Bedfast Confined to bed  | 2. Chairfast Ability to walk severely limited or non-existent. Cannot bear own weight and / or must be assisted into chair or wheelchair   | 3. Walks Occasionally Walks occasionally during day, but for very short distances, with or without assistance. Spends majority of each shift in bed or chair | 4. Walks Frequently Walks outside room at least twice a day and inside room at least once every two hours during waking hours  | 1              | 3     | 2      |
| MOBILITY ability to change and control body position          | Completely Immobile     Does not make even slight changes in body or extremity position without assistance  | 2. Very Limited  Makes occasional slight changes in body' or extremity position but unable to make frequent or significant changes independently   | 3 Slight Limited Makes frequent through slight changes in body or extremity position independently   | 4. No Limitation Makes major and frequent changes in position without assistance   | 3              | 4     | 4      |
| NUTRITION<br>usual food<br>intake pattern                     | Never Poor     Never eats a complete meal. Rarely eats more than any food offered. Eats 2 servings or less of protein(meat or dairy products) per day. Takes fluids poorly. Does not take a liquid dietary supplement OR Is NPO and / or maintained on clear liquids or IV's for more than 5 days | 2. Probably Inadequate Rarely eats a complete meal and generally eats only about 2 of any food offered. Protein intake includes only 3 servings of meat or diary products per day. Occasionally will take a dietary supplement | 4 servings of protein (meat, diary products) per day. Occasionally will refuse   | 4. Excellent Eats most of every meal. Never refuses a meal. Usually eats a total of 4 or more servings of meat and diary products. Occasionally eats between meals. Does not require supplementation | 3              | 3     | 3      |
| FRICTION  | 1. Problem     Requires moderate to maximum assistance in moving. Complete lifting without sliding against sheets is impossible. Frequently   | 2. Potential Problem  Moves feebly or requires minimum assistance. During a move skin probably slides to some extent against sheets,   |  |  | 3              | 3     | 3      |
| & SHEAR   | slides down in bed or chair, requiring frequent re-positioning with maximum   | chair, restraints or other devices.<br>Maintains relatively good position in chair   |  | TOTAL SCORE  | M              | ದಿದ್ದ | ථග     |
|   | assistance. Spasticity, contractures or agitation leads to almost constant friction   | or bed most of the time but occasionally slides down   |  | Initial & Emp. No. of Staff Nurse:   | ( <del>)</del> |       | AL STA |
| Score   | Interpretation: Minimal Risk: 23 - 19; At Risk (  | <br>  Mild Risk: 18 - 15; Moderate Risk: 14 - 13; I  | High Risk: 12 - 10; Severe Risk: 9 - 6   | Initial & Emp. No.   | wel            | we    | NSa    |

of Sr. Staff Nurse: A





Particular (Affix | abel here)
Mr.RAVI KUMAR J
N: 47/Malc/MHI202481736
Ui 19/01/2024/!PH2024000143
D Dr.G. GNANAVELU
C



Every heart beat counts


|  | BRADEN S  | CALE FOR PREDICTI  | NG PRESSURE INJUR   | RIS   | SK  | Date:<br>Time:                                     | AL.     | F | 700<br>IV |
|--|---|--|---|---|---|--|---------|---|-----------|
| SENSORY PERCEPTION ability to respond meaning-fully to pressure-related discomfort | 1. Completely Limited     Unresponsive (does not moan, flinch,or grasp) to painful stimuli, due to diminished level of consciousness or sedation OR limited ability to feel pain over most of body  | 2. Very Limited Responds only to painful stimuli. Cannot communicate discomfort except by moaning or restlessness OR has a sensory impairment which limits the ability to feel pain or discomfort over 1/2 of body             | cannot always communicate discomfort  | Despo<br>comma<br>deficit                         | npairment on dis to v nds. Has no s which woul ofeel or voice fort                              | ensory<br>d limit                                  | 4       |   |           |
| MOISTURE<br>degree to which<br>skin is exposed<br>to moisture                      | 1. Constantly Moist Skin is kept moist almost constantly by perspiration, urine etc. Dampness is detected every time patient is moved or turned   | 2. Very Moist Skin is often, but not always moist. Linen must be changed at least once a shift   | 3. Occasionally Moist Skin is occasionally moist, requiring an extra linen change approximately once a day  | Skin is t   | ly Moist<br>usually dry, lin<br>s changing at<br>s  |  | 3/      |   |           |
| ACTIVITY<br>degree of<br>physical activity   | 1. Bedfast Confined to bed  | 2. Chairfast Ability to walk severely limited or non-existent. Cannot bear own weight and / or must be assisted into chair or wheelchair   | 3/Walks Occasionally Walks occasionally during day, but for very short distances, with or without assistance. Spends majority of each shift in bed or chair | Walks of<br>twice a<br>at least                   | s Frequently<br>outside room<br>day and inside<br>once every twaking hours                      | at least<br>le room                                | 3       |   |           |
| MOBILITY<br>ability to change<br>and control body<br>position                      | Completely Immobile     Does not make even slight changes in body or extremity position without assistance  | 2. Very Limited Makes occasional slight changes in body or extremity position but unable to make frequent or significant changes independently   |   | Makes   | imitation<br>major and f<br>s in position<br>nce  |  | 4       |   |           |
| NUTRITION<br>usual food<br>intake pattern  | 1. Very Poor Never eats a complete meal. Rarely eats more than any food offered. Eats 2 servings or less of protein(meat or dairy products) per day. Takes fluids poorly. Does not take a liquid dietary supplement OR is NPO and / or maintained on clear liquids or IV's for more than 5 days | 2. Probably Inadequate Rarely eats a complete meal and generally eats only about 2 of any food offered. Protein intake includes only 3 servings of meat or diary products per day. Occasionally will take a dietary supplement | ** servings of protein (meat, diary products) per day. Occasionally will refuse a meal, but will usually take a supplement                                  | Never<br>Usually<br>more s<br>diary pr<br>eats be | llent nost of even refuses a eats a total ervings of m roducts. Occa etween meals uire suppleme | meal.<br>of 4 or<br>eat and<br>sionally<br>s. Does | 3       |   |           |
| FRICTION   | 1. Problem     Requires moderate to maximum assistance in moving. Complete lifting without sliding against sheets is impossible. Frequently   | 2. Potential Problem  Moves feebly or requires minimum assistance. During a move skin probably slides to some extent against sheets,   | strength to lift up completely during move. N   |   |   |  | 3       |   |           |
| & SHEAR  | stides down in bed or chair, requiring<br>frequent re-positioning with maximum<br>assistance. Spasticity, contractures or   | chair, restraints or other devices.  Maintains relatively good position in chair or bed most of the time but occasionally  |   | -   | TOTAL S   | CORE   | 20      |   |           |
|  | agitation leads to almost constant friction   | slides down  |   |   | Initial & En  | Nurse:   | of oxog |   |           |
| Score  | Interpretation: Minimal Risk: 23 - 19; At Risk ;  | / Mild Risk: 18 - 15; Moderate Risk: 14 - 13; I  | High Risk: 12 - 10; Severe Risk: 9 - 6  |   | Initial & En  | ıp, No.<br>Nurse:                                  | Nort    |   |           |





47/Malc/MHI202481736 19/01/2024/IPH2024000143

Dr.G. GNANAVELU



MHI/NUR/2022/052



**Every heart beat counts** 

|                | Pain<br>Score     | Pain Character<br>(dull, achy, sharp, stabbing, shooting,<br>burning, referred / radiant pain) | Duration | Location / Site | Interventions | Staff Initial<br>& Emp. No. | Senior Staff<br>Initial &<br>Emp. No. |
|----------------|-------------------|--|----------|-----------------|---------------|-----------------------------|---------------------------------------|
| याभिप<br>१११५० | ol <sub>l</sub> o | No Din   | 1        | -               |               | al colhi                    | Cad                                   |
| `.             |                   | Pt neumed  | bus      | n cash          | lat @ 16:30   |                             | 7                                     |
| 16:30          | 0/10              | ,  | -        |                 |               | 2000                        | pul                                   |
| /7.°30         | %6                | No pour  |          | 1               |               | 2000                        | pol                                   |
| 15:30          |                   | NO Rain  |          | )               |               | 323                         | ice                                   |
| 9:30           | 3/0               | NO pain  | -        | . :             |               | 878                         | Ded                                   |
| do:30          | 0/10              | سدد و ۵۰   |          | _               |               | Dong                        | Ned                                   |
| 2 1.36         | 0/10              | No Pain  | _        |                 | :             | 0200                        | Dorp                                  |
| 2330           | %                 | No pain  |          | _               | _             | 0,000                       | Derie                                 |

| Date &<br>Time     | Pain<br>Score                        | (dull, achy | ain Cha<br>sharp, st<br>, referred | aracter<br>abbing, shooting,<br>/ radiant pain)                      | Duration  | Location / Site                                   |  | Interventions               |         | Staff Initial<br>& Emp. No. | Senior Staff<br>Initial &<br>Emp. No. |
|--------------------|--------------------------------------|-------------|------------------------------------|--|---|---|--|-----------------------------|---------|-----------------------------|---------------------------------------|
| <del>ુ</del> કુષ્ઠ | 0/10                                 |             | No                                 | Pain   | <i></i>   | _   |  |                             |         | Cora                        | wal                                   |
| po'.3°             |                                      |             |                                    |  |   |   | _  |                             |         | 6200                        | N we                                  |
| 01:30,             | 0/10                                 |             | No                                 | Pain   | •   |   |  |                             |         | Oros                        | 10 mil                                |
| Q i30              | 0/10                                 |             | N 0                                | fam  |   | -   |  | _                           |         | 02003                       | Nove                                  |
| l                  |                                      | •           |                                    |  |   | P/  | AIN SCALES   |                             |         |                             |                                       |
| (28 week           | PIPPS<br>s to < 38                   | weeks)      | 7 - 12 =                           | ss = Minimal to no<br>= Mild pain - Provi<br>Moderate to seve        | de comfort me   | easures<br>nocological intervent                  | on   | <del></del>                 |         |                             | -, -                                  |
| (38 we             | CRIES<br>eks - 2 m                   | onths)      |                                    |  |   |   | s of gestation. A maximal s<br>gesic administration is indi  |                             |         | re is > 4,                  |                                       |
|                    | ACC Sca<br>nths - 7 y                |             | 0: Rela                            | xed & comfortab  | le, 1-3; Mild di  | iscomfort, 4-6: Mod                               | erate discomfort, 7-10: Sev  | ere discomfort / paln /     | both    | · ·                         |                                       |
| Paln               | -Baker FA<br>Rating S<br>ars - 12 ye | cale        | O<br>No<br>Hurt                    | 2<br>Burts   | 4 Hurts Little  | 6<br>Hurts<br>Even More                           | 8 10 Hurts Whole Let Worst   | Numerical  0 1 2  None Mile | 3 4     | (age more than 12           | 9 10                                  |
| Observa            | cal care F<br>tion Tool<br>tor / com | (CPOT)      | BODY I<br>COMPI<br>VOCAL<br>MUSCI  | MOVEMENTS: 0<br>LIANCE WITH VE<br>IZATION (non-in<br>LE TENSION: 0 - | - Absence of m<br>INTILATION (in<br>tubated patier<br>Relaxed, 1 - Te | ntubated patients):                               | position, 1 - Protection, 2 - F<br>0 - Tolerating Ventilator or Mo<br>ormal tone or no sound, 1 - S<br>ense, Rigid                                 | ovement, 1 - Coughing       |         | Fighting ventilator (or)    |                                       |
|                    | harmacol<br>tervention               |             | Cutane<br>Therma                   | ous Stimulation<br>al Therapies (no l                                | a <mark>nd massage:</mark><br>onger than 15                           | : E - Positioning; F - F<br>to 20 minutes); G - C | C - Music; D - Physical and music; D - Physical and musicing / Massage the skin old application; H - Hot application; H - Bychoterferntial therapy | ication; I - Shortwave di   | athermy | 10                          |                                       |









47/Malc/MHJ202481736

Dr.G. GNANAVELU

19/01/2024/IPH2024000143

MHI/NUR/2022/052

# Heart Institute

Every heart beat counts

# PAIN RE-ASSESSMENT & MONITORING CHART

| Date &<br>Time | Pain<br>Score | Pain Character<br>(dull, achy, sharp, stabbing, shooting,<br>burning, referred / radiant pain) | Duration | Location / Site |   | aff Initial<br>Emp. No. | Senior Staff<br>Initial &<br>Emp. No. |
|----------------|---------------|--|----------|-----------------|---|-------------------------|---------------------------------------|
| 124<br>0330    | 0/10          | No prin  | _        | -               |   | 7200                    | Not                                   |
| 04,30          | 0/10          | · No pain  |          | _               |   | 2007.                   | Next                                  |
| 6530           | 0/10          | No Pain  | _        |                 |   | 23.                     | Dore                                  |
| 0630           | %             | No pg, i   |          |                 |   | 200.                    | Mal                                   |
| F:30           | 9/10          | No Posi  | ·<br>    |                 |   | O Nagy                  | 19:00                                 |
| 8:30           | 0)10          | No pour  | _        | <b>L</b>        |   | 2000                    | Not                                   |
| 9 130          | Óh            | No pais  |          |                 |   | 0290                    | Dod                                   |
| 10:30          | ા             | No pour  |          | -               |   | A COLUMN                | Dord                                  |
| 15,00          | 0(60          | No pain  | _        |                 | + | Jost                    | Hug                                   |

| Date &<br>Time | Pain<br>Score                         | (dull, achy           | ain Cha<br>, sharp, sta<br>n, referred / | racter<br>abbing, shooting,<br>radiant pain)                            | Duration  | Location / Site                                   |  | Intervention       | ns                              |                                  | Staff Initial<br>& Emp. No. | Senior Staff<br>Initial &<br>Emp. No. |
|----------------|---------------------------------------|-----------------------|--|---|---|---|--|--------------------|---------------------------------|----------------------------------|-----------------------------|---------------------------------------|
| [q:0°          | صاه                                   | ~                     | to pai                                   | Jn  | <b>-</b>  |   | _  | ·                  |                                 |                                  | Hay                         | None                                  |
| 930, O         | opo                                   | 9<br>9<br>9<br>9<br>9 | No                                       |   | <b>.</b>  |   |  |                    |                                 |                                  | <b>201</b> ,                | Nove                                  |
| 13.00          | 0/10                                  |                       | No                                       | Paro  |   |   |  |                    |                                 |                                  | Par.                        | New                                   |
| 4.00           | %10                                   |                       | VJo                                      | pam   | <del>-</del>  |   |  |                    | _                               |                                  | Foi.                        | 1900g                                 |
|                |                                       |                       |  |   | <u> </u>  | P/  | AIN SCALES   |                    |                                 |                                  |                             |                                       |
| (28 wee)       | PiPPS<br>s to <u>&lt;</u> 38          | weeks)                | 7 - 12 =                                 | s = Minimal to no<br>Mild pain - Provid<br>Moderate to sever            | le comfort me   | asures<br>nocological interventi                  | on   |                    |                                 | _                                |                             |                                       |
| (38 we         | CRIES<br>eks - 2 m                    | onths)                |  |   |   |   | s of gestation. A maximal sco<br>gesic administration is indica  |                    |                                 |                                  | i,                          |                                       |
|                | ACC Sca                               |                       | 0: Relax                                 | ed & comfortable  | e, 1-3: Mild d  | iscomfort, 4-6: Mode                              | erate discomfort, 7-10: Sever  | e discomfort / p   | pain / both                     |                                  |                             |                                       |
| Paln           | -Baker FA<br>Rating Sa<br>ars - 12 ye | cale                  | ((%)) O SE                               | 2<br>Hurts<br>Little Bit  | (©)  4  Hurts Little More   | ිලිලා (<br>Hurts<br>Even More                     | 8 10 Hurts Whole Lot Worst   | Numer  1 None      | rical Rating 2 3                | Scale (age m                     | ore than 12 7 8             | 9 10                                  |
| Observa        | cal care F<br>tion Tool<br>ttor / com | (CPOT)                | BODY M<br>COMPL<br>VOCALI<br>MUSCLI      | IOVEMENTS: 0 -<br>IANCE WITH VEI<br>ZATION (non-int<br>E TENSION: 0 - F | Absence of m<br>NTILATION (in<br>ubated patien<br>delaxed, 1 - Te | ntubated patients): (                             | position, 1 - Protection, 2 - Re<br>0 - Tolerating Ventilator or Mov<br>ormal tone or no sound, 1 - Sig<br>ense, Rigid           | ement , 1 - Coug   | hing but toler                  | ating, 2 - Fighting<br>, sobbing | ventilator (or)             | ,                                     |
| •              | harmacol<br>terventior                | _                     | Cutaned<br>Thermal                       | ous Stimulation a<br>Therapies (no lo                                   | nd massage:<br>onger than 15                                      | : E - Positioning; F - F<br>to 20 minutes): G - C | C - Music; D - Physical and me<br>Rubbing / Massage the skin<br>old application; H - Hot applic<br>terferntial therapy   Psycho- | ation; I - Shortwa | ave diathermy<br>counselling: K | C- Individual Couns              | seling; L - Famiļy          | counseling ,                          |
| Pharmac        | ological I                            | nterventio            | ns as per c                              | loctor's prescrip   | tion  |   |  |                    |                                 | <u> </u>                         | <u> </u>                    |                                       |









MHI/NUR/2022/052



Every heart beat counts

### PAIN RE-ASSESSMENT & MONITORING CHART

| Date &<br>Time | Pain<br>Score | Pain Chara<br>(dull, achy, sharp, stabb<br>burning, referred / ra | cter<br>ing, shooting,<br>diant pain) | Duration | Location / Site |   | Interventio | ns  | Staff Initial<br>& Emp. No. | Senior Staff<br>Initial &<br>Emp. No. |
|----------------|---------------|---|---------------------------------------|----------|-----------------|---|-------------|-----|-----------------------------|---------------------------------------|
| 11:00          | 0/60          | No pair   | 1                                     |          | _               | 1 |             |     | Hay Swo                     | Nest                                  |
| ,              |               |   |                                       |          |                 |   | _           |     |                             |                                       |
|                |               |   |                                       | ·        |                 |   |             |     |                             |                                       |
|                |               |   |                                       |          |                 |   |             |     |                             |                                       |
|                |               |   |                                       |          |                 |   |             |     |                             |                                       |
|                |               |   |                                       | `        |                 |   |             | ) " |                             |                                       |
|                |               |   |                                       |          |                 |   |             |     |                             |                                       |
|                |               |   |                                       |          |                 |   |             |     |                             |                                       |
|                |               | ·   |                                       |          |                 | / |             |     |                             |                                       |

| Date &<br>Time | Pain<br>Score                          | (dull, achy, | ain Character<br>sharp, stabbing, shooting,<br>referred / radiant pain)              | Duration  | Location / Site  | Interventions  | Staff Initial<br>& Emp. No.                      | Senior Staff<br>Initial &<br>Emp. No. |
|----------------|--|--------------|--|---|--|--|--|---------------------------------------|
|                |  |              |  |   |  |  |  |                                       |
| _              |  |              |  |   |  |  |  |                                       |
| 7              |  |              |  |   |  |  |  |                                       |
| `              |  |              |  |   |  |  |  |                                       |
|                | _                                      |              |  |   | P <i>A</i>   | IN SCALES  |  |                                       |
| (28 week       | PIPPS<br>(s to <u>&lt;</u> 38          | weeks)       | 6 or less = Minimal to no<br>7 - 12 = Mild pain - Provid<br>>12 = Moderate to severe | le comfort me   |  | n  |  |                                       |
| (38 we         | CRIES<br>eks - 2 ma                    | onths)       |  |   |  | of gestation. A maximal score of 10 is possible. If the CRIES score is > esic administration is indicated for a score of 6 or higher.  | 4,   | · ·                                   |
|                | ACC Scal                               |              | 0: Relaxed & comfortable   | e, 1-3: Mlld d  | iscomfort, 4-6: Mode   | rate discomfort, 7-10: Severe discomfort / pain / both   |  |                                       |
| Pain           | -Baker FA<br>Rating Se<br>ars - 12 ye  | cale         | O 2 No Hurts Little Bit  | (©)  4  Hurts Little More   | 6 Hurts Even More  | Numerical Rating Scale (age  | <del>                                     </del> | years) 9 10                           |
| Observa        | cal care F<br>ition Tool<br>ator / com | (CPOT)       | COMPLIANCE WITH VEN  | Absence of m<br>NTILATION (II<br>ubated patler<br>lelaxed, 1 - Te | novements or normal p<br>ntubated patients): 0<br>nts): 0 - Talking on no<br>nse, Rigid, 2 - Very Te | osition, 1 - Protection, 2 - Restlessness / Agitation<br>- Tolerating Ventilator or Movement , 1 - Coughing but tolerating, 2 - Fightin<br>mal tone or no sound, 1 - Sighing, Moaning, 2 - Crying out, sobbing<br>nse, Rigid | g ventilator (or)                                |                                       |
|                | harmacole<br>tervention                |              | Cutaneous Stimulation a<br>Thermal Therapies (no lo                                  | nd massage:<br>inger than 15                                      | E - Positioning; F - R<br>to 20 minutes): G - Co   | - Music; D - Physical and mental exercisers ubbing / Massage the skin Ild application; H - Hot application; I - Shortwave diathermy erferntial therapy   Psycho-social therapy/counselling: K - Individual Cou               | nseling; L - Famil                               | / counseling                          |
| Pharmac        | ological i                             | nterventior  | ns as per doctor's prescrip  | tion  |  |  |  | <del></del>                           |

.



47/Malc/MHI202481736

19/01/2024/IPH2024000143

Dr.G. GNANAVELU





### DVT RISK ASSESSMENT

Assign a score of 1 if (YES) in parameter nos. 1 to 9, and assign a score of -2 if (YES) in parameter no. 10 Date Time 11230 8:00 \$00 **PARAMETERS** S. No. Active cancer (on-going treatment or diagnosed 1 0 within 6 months or palliative care) O 0 Bedridden recently >3 days or major surgery Ø 2 within four weeks 1D O Calf swelling >3 cm compared with asymptomatic 3 side, measured at 10 cm below tibial tubercle  $\emptyset$ (Assess for both legs) 0 Collateral (nonvaricose) superficial veins present 0 4 O. (Assess for both legs) 0 5 Entire leg swollen (Assess for both legs) 0 O Localized tenderness along the deep venous 6 0 O system (Assess for both legs) Ø Pitting edema, greater in the symptomatic leg 0 7 O 1D (Assess for both legs) Paralysis, paresis, or recent plaster immobilization 0 8 Ø of the lower extremity (Assess for both legs) 10 0 9 Previously documented DVT (Assess for both legs) Ð 0 Alternative diagnosis to DVT as likely or more likely (Assess for both legs) / Co-morbidity like ESLD / Renal disease, Renal failure, CCF Cellulitis  $\bigcirc$ 10 (commonly mistaken as DVT), Dependent (stasis) oedema, Lymphatic obstruction. Septic arthritis, ТÒ 0 Cirrhosis, Nephrotic syndrome, Calf muscle tear or strain, Haematoma (collection of blood) in the muscle, Sprain or rupture of a leg tendon, Fracture. O 0 **FINAL SCORE** 200 Low Risk: -2 to 0 | Moderate Risk: 1 to 2 | High Risk: 3 to 8 OW ☐ Yes ☐ Yes ☐ Yes ☐ Yes ☐ Yes **DVT** prophylaxis started □No □No □No □ No VZ∕No Signature & Emp. No. of RN Signature & Emp. No. of Sr. RN



### Medway Hospitals

The way to better health
(A Unit of United Alliance Healthcare Pvt Ltd)

Mr.RAVI KUMAR J

Pi 47/Malc/MHI202481736

N: 19/01/2024/IPH2024000143

U Dr.G. GNANAVELU



Yhere heart beat never stops

# MODIFIED MORSE FALL RISK ASSESSMENT CHART

|   | Date | 19/1/26 | 11/24          | 19/1/29       | 20/124      | 20/1/24  | 100      | 21/124     |          | ]    |
|---|------|---------|----------------|---------------|-------------|----------|----------|------------|----------|------|
| Variables   | Time | 11:30   |                | 19:30         | 8:00        |          | 80.00    | 8:00       |          |      |
| History of falling  | No   | O       | <b>(</b> 0)    | 6             |             | 0        | 0        | 0          | 0        | 0    |
| (immediate or within 6 months)  | Yes  | 25 /    | 25             | 25            | 25          | 25       | 25       | 25         | 25       | 25   |
| Secondary diagnosis   | No   | 0       | 0              | 0             | 0           | 0        | 0        | 0          | 0        | 0    |
| (≥ 2 medical diagnosis)   | Yes  | , 15    | (15)           | <b>(15)</b>   | (15)        | 18       | 15       | 15         | 15       | 15   |
| AMBULATORY AID  |      | 8       | 0              | 0             | 0           | 0        | 0        | 9          | 0        | 0    |
| None / Bed Rest / Nurse Assist<br>Crutches / Cane / Walker  |      | 15      | (15)           | (15)          | (15)        | 15       | 115      | 15,00      | 15       | 15   |
| Furniture   |      | 30      | 30             | 30            | 30          | 30       | 30       | 30         | 30       | 30   |
| Intravenous Therapy /   | No   | _0_     | ,O,            | ٩             | 0           | 0        | 0        | 0          | 0        | 0    |
| Heparin Lock / Tubes Insitu   | Yes  | 20      | (20)           | (20)          | <u>(20)</u> | 50       | ¢20      | <b>\20</b> | 20       | 20   |
| GAIT  |      | -0-     | 10             | (o)           | 6           | •        | _هـ      | 9/         | 0        | 0    |
| Normal / Bed Rest / Wheel Chair<br>Weak   |      | 10      | 10             | 10            | 10          | 10       | 10       | 10         | 10       | 10   |
| impaired  |      | 20      | 20             | 20            | 20          | 20       | 20       | 20         | 20       | 20   |
| MENTAL STATUS Oriented to own stability   |      | _م_     | 6              | (o)           | (o)         | <b>v</b> | 9        | a          | 0        | 0    |
| Overestimated or forgets limitations  |      | 15      | 15             | 15            | 15          | 15       | 15       | 15         | 15       | 15   |
| MEDICATIONS Includes PCA / opiates, diuretics, laxatives, hypnotics, sedatives,   | No   | 0       | 0              | 0             | 0           | 0        | 0        | 0          | 0        | 0    |
| immunosuppresent, anticonvulsants,  | Yes  | 15      | /15)           | (15)          | (15)        | \15      | 15       | 15         | 15       | 15   |
| anti-hypertensives, hypoglycemics and psychotropics   |      |         |                |               |             |          |          |            |          |      |
| Total Score   |      | 31)     | 65             | 65            | 66          | 15       | 605      | 60         |          |      |
| Low Risk (0 - 24)   |      |         |                |               |             |          |          |            |          |      |
| Medium Risk (25 - 44)   |      | ~       | X              |               |             |          |          |            |          |      |
| High Risk (above 45)  |      |         |                |               |             |          | ~~~      |            | _        |      |
| Signature & Emp. No. of RN  | . (  | 18cm    | <b>B</b> C. WA | 0 <u>%</u> 25 | (A) (A)     | Hout     | 1000 M   | Harter     |          |      |
| Signature & Emp. No. of Sr. RN  |      | حما     | NER            | Nice          | Noce        | wisa     | Very     | 000        | 7        |      |
| , in the second | •    |         | ) - 24: L      | ow Risk       | ; 25 - 44   | 1: Mediu | ım Risk; | Above 4    | 45: High | Risk |

|   | Ι         | 100  |  | 11.         | 1/10   | 1,50             | 1-5        |  |  | <u>, , , , , , , , , , , , , , , , , , , </u>    |
|---|-----------|--|--|-------------|--|------------------|------------|--|--|--|
| INTERVENTIONS   | Date      | 4/11   | 11/24  | 19/1/24     | 3/1/02   | egy,             | 20/,       | zililey  |  | <u>'</u>   |
| Tick as per the Risk Score  | Time      | 15230  | 14:30  | [9;59       | $\mathcal{R}_{i\theta_{g_0}}$                    | 1 2/200          | 000        | \$100  |  |  |
| Low Risk Interventions (0 - 24)   |           | (C)  | 19/1-/-  |             |  | /                | J. J.      | 7  |  |  |
| Familiarize the patient with the immediate surround   | inas      | (  | ^  |             |  |                  | /          |  |  | İ  |
| Remind the patient to use call bell before getting ou   |           |  |  |             |  | _                |            |  |  | -  |
| Keep the two side rails in the raised position at all t   |           | <u> </u>   | <b>-</b>   |             | <u> </u>   |                  |            |  |  |  |
| all patients regardless of age  |           | /  |  |             |  | /_               |            | /  | 1  |  |
| Keep the call bell, bedside table, water, glasses w   | ithin the | /  | /  |             |  |                  |            |  |  |  |
| patient's easy reach  |           |  | . *  |             |  |                  | /          |  |  |  |
| Remove excess equipment or furniture to make  | a clear   |  |  |             |  |                  |            |  |  | 1  |
| path  |           |  |  |             |  |                  |            |  |  |  |
| Keep the patient's bed in the low position at all times   | sexcept   | /  |  |             | /  | ′                | /          |  |  | ļ  |
| during procedure  |           |  |  |             |  |                  | /          |  |  |  |
| Teach fall-prevention techniques, such as sitting   | up for a  | /  | /  |             |  | ^                |            | 1  |  |  |
| moment before rising from the bed   |           |  | <del>                                     </del> |             | <u> </u>   |                  |            | <i>U</i>   | -  |  |
| Bed wheels should be locked   | · ·       | -  |  |             | 15   | <del>-</del>     | /          | -  |  |  |
| Encourage family participation in the patient's care  |           | <del>  _</del>                                   |  | 1           | <del>                                     </del> | -                | 1          | +/-  | <u> </u>   | ļ  |
| Ensure that floor of the bathroom is dry and not slipp  |           | <del>  _</del>                                   | -/-  | /-          | -  | <del> </del>     |            | +/-  |  | <u> </u>   |
| Review medications for potential side effects to promote falls  | nat can   | ´  |  | /           | \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \            | //               |            |  |  | 1  |
| Use safety belts during movement in wheelchair  |           |  | /  | _           |  | -                | -/-        | -  |  | <del>                                     </del> |
| The patients are not ambulated by themselves. The   | ov are to | <del> </del>                                     | <del></del>                                      |             |  |                  | 1          | <del>                                     </del> |  | -  |
| be ambulated only with assistance   | ey are to |  |  |             | /  | ^                |            |  |  |  |
| Medium risk interventions (25 - 44)   |           |  |  |             |  |                  |            |  |  |  |
| Apply all the low risk interventions  |           |  | -  |             |  |                  | ľ /        | /  |  |  |
| Tie yellow fall risk tag in the bed and Wheel chair / St  | tretcher  | -  |  |             | -  |                  |            |  |  |  |
| Make sure that proper transfer precautions are in   |           |  |  |             | <b>-</b>   |                  | /          |  |  | <del>                                     </del> |
| for heavy or debilitated patients in a bed or wheel   |           | /  |  | /           |  |                  |            | _ ا  |  |  |
| on a toilet seat  |           | _  |  |             |  |                  | (          |  |  |  |
| Use restraints and bed monitors as ordered by the o   | doctor    |  | <u> </u>   |             | /  |                  |            | _  |  |  |
| Allow the patient to ambulate only with assistance  |           |  |  | ~           | 7  | _                | -/         |  |  |  |
| Consider peak effects of the medications that effects   | cts level | 1  |  |             | -  |                  |            |  |  |  |
| of consciousness, gait and elimination when p   | lanning   |  | -  |             | /  |                  |            |  |  | l  |
| patient's care  |           |  |  |             | 0  |                  | /          |  |  | 1  |
| Do not leave patients unattended in diagno  | stic or   |  |  |             | /  | / .              |            | /  |  |  |
| treatment areas   |           |  |  |             | /  |                  |            |  |  |  |
| Accompany the patient while going to bathroom   |           |  | /_   |             |  |                  |            |  |  |  |
| Advice the patient to use grab bars near the toilet, t  | oathtub,  | _  |  |             |  | _                |            |  |  |  |
| and shower  |           |  |  |             |  | _/_              | /          |  |  | ļ  |
| Make sure the family and other visitors understand  | and the   | /  | _  |             |  | ľ /              |            |  |  | ł  |
| restrictions mentioned above  |           |  |  | _           |  |                  | "/         |  |  |  |
| High-risk interventions (above 45)  |           |  |  |             |  |                  |            |  |  |  |
| Apply all the low and medium risk interventions   | hor       |  | <u> </u>   | <del></del> | <u> </u>   | <del>  / -</del> | · /        |  |  |  |
| Tie red fall risk tag in the bed, wheel chair and stretc  |           |  | V-   | -           |  | <del></del>      | //         | /_   |  |  |
| Locate the high-risk patients in a room close to the station  | Hurses    |  | ,  | •           |  |                  | / /        |  |  |  |
| Answer these patients call bells as quickly as possib   | nle       |  | <del>/</del> /                                   |             |  | 1                |            |  | -  |  |
| Provide a commode at bedside (if appropriate)   |           | <del>                                     </del> | -/-  |             | -  | V ,              | //         | <del>                                     </del> | · <del>-</del>                                   |  |
| Urinal/bedpan should be within easy reach (if appro   | priate)   | <del>                                     </del> | 1  |             | 7  | /                | 1/         |  |  |  |
| Encourage family members or other visitors to s   |           |  | NA   | <b> </b>    | 1  |                  |            | -  | <del>                                     </del> | <del>                                     </del> |
| them  | •         |  |  | ماد         | 38   | L/               | <u>Ľ</u> / |  |  |  |
| If appropriate, consider using protection devices   | : safety  |  | 1  |             |  |                  |            |  |  |  |
| belts   | •         | <u> </u>   | <u>.</u>   | ~~          | \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\           | 1.20             |            |  |  | <u> </u>   |
| Signature & Emp. No.  | of RN     | of while   | Pronox   | 070         |  | Hard             |            | 1  |  |  |
| Signature & Emp. No. of \$  | Sr. RN    | 100  | 1100   | 12col       | 1000   | 19000            | عرور ا     | Nas  |  |  |
|   | =         | V  |  | 1-47-6      | , - , , ,  | (                | Y          | <del>' }</del>                                   |  |  |
| professional and the second and the |           |  |  |             |  |                  |            |  |  |  |







### 



### PATIENT AND FAMILY EDUCATION RECORD

| Assessment To be f                 | filled by co         | ncerr   | ıed_d  | isci  | plines. U | lse k    | ey b  | elov     | W     |       |            | :            |                |
|------------------------------------|----------------------|---------|--|-------|-----------|----------|-------|----------|-------|-------|------------|--------------|----------------|
| Barriers to                        | Barriers to Learning |         |  |       |           |          |       |          |       |       |            | es           | s Factors      |
| None                               | ☐ Visi               | on / H  | earin  | g lin | nitations | ;        |       |          | ] Use | of la | nterp      | rete         | er             |
| Limited Reading Abilities          | Phy                  | sical b | arrie  | rs    |           |          |       |          | ] Edu | cate  | fam        | ily          |                |
| Religious / Cultural Factors       | Lan                  | guage   | barr   | iers  |           |          |       |          | Sim   | ple l | ang        | uag          | e              |
| Congnitive Limitations - unable to | Low                  | motiv   | /atior   | ı/d   | esire to  | leari    | า     |          | Writ  | ten   | Instu      | ctio         | ons            |
| understand and follow directions   |                      |         |  |       |           |          |       |          |       | ı     |            |              |                |
| Completed By : Date                | 1e                   | 2 بر    | <u> </u>   | Nurs  | e Signa   | ture     | :     |          | (A    | 76    | (h/        |              |                |
| Learning Record                    |                      |         |  |       |           |          |       |          | ,     |       |            |              |                |
| Need                               | Dat                  | e       | Visit  | : 1   | Date      | <u> </u> | /isit | 2        | Date  | 83    | Visit      | 3            | Signature      |
|                                    | 19/12                | ŊL      | P  | 0     | 20/1/29   | L        | Р     | 0        | 37/1  | Ŀ     | Р          | 0            | <del></del> ,  |
| Disease                            |                      | 1       | <u> </u>   |       | AD(,      |          |       |          | 100   |       |            |              | Doctor         |
| Information on                     |                      |         |  |       |           |          |       |          |       |       |            | Г            | i do.          |
| Disease / Diagnostics              |                      |         | OI.  | 4     |           | ß        | ap    | V        | r     | P     | DD         | $ \lor $     | 155            |
| Treatment                          |                      | 1       | 6  |       |           | ۴        |       | Ì        |       |       |            | П            | (30            |
| Medications                        |                      | 0       | Т  |       |           | Ç        | 0.0   | <b>V</b> | -     | 10    | QD         | $\vee$       | Doctor / Nurse |
| ☐ Information on Safe and          |                      |         |  |       |           |          |       |          |       |       |            |              |                |
| Effective use of medicines         |                      |         | _  |       |           | _        |       |          | _     | P     | <i>o</i> t |              | MA             |
| ☐ Information on drug / drug and   |                      |         |  |       |           | _        |       |          |       |       |            |              |                |
| drug / food interactions           | _1                   | 1       | 1  |       |           |          | ]     |          | }     | •     | •          |              |                |
| ☐ Discharge Medications            |                      | 7       |  |       |           |          |       |          |       |       |            |              | ·              |
| Surgical Instructions              |                      |         |  |       |           |          |       |          |       |       |            |              | Nurse          |
| Pre - Operative Instructions       |                      | P       | 4  | u     |           | 0        | Ðρ    | V        | 1     | -     |            |              | BAN            |
| Post - Operative Instructions      |                      | T       |  |       |           | 1        |       |          |       |       |            |              | 7 4 111        |
| (Wound / Dressing Care)            |                      |         |  |       |           |          |       |          |       | P     | 08         | <b>V</b>     | 1              |
| Pain Management                    |                      |         |  |       |           |          |       |          |       | ,     |            |              | Nurse          |
| Reporting of pain                  |                      | P       | 09   | V     |           | Ç        | 00    | J        | 1     | P     | οP         | $\checkmark$ | Nas            |
| Pain Management                    |                      | 7       | e0 ·   | V     |           | 3        |       |          |       |       |            |              | 024            |
| Safe and effective use of medical  | 1                    | 7 *     | <del>                                     </del> |       |           | 1        |       |          |       |       |            |              | Doctor / Nurse |
| Equipment (if required)            |                      |         |  |       |           |          |       |          |       |       |            |              |                |
| Name of Equipment                  |                      |         |  |       |           |          |       |          |       |       |            |              |                |
| Rehabilitation Techniques          |                      |         | 1  |       |           |          |       |          |       |       |            |              |                |

| Need   | Date                                | ١١           | /isit | 1                              | Date                            | ١                | /isit  | 2           | Date | ١                                     | /isit      | 3          | Signa              | ture          |
|--|-------------------------------------|--------------|-------|--------------------------------|---------------------------------|------------------|--|-------------|------|---------------------------------------|------------|------------|--------------------|---------------|
|  |                                     | L            | Р     | О                              | 1                               | L                | Р  | 0           |      | L                                     | Р          | 0          |                    | ì             |
| Nutritional Guidance   | T .                                 |              |       |                                |                                 |                  |  |             |      |                                       |            |            | Dieticia           | n             |
| Diet Instruction for patients at<br>Nutritional risk   |                                     | 0            | ھ     | ٥                              |                                 | _                | ٩  | 5           |      | <b>N</b>                              | ٠.         | ァ <u>*</u> | enior Distribution | ماریات<br>کنم |
| Diet advice for home   |                                     | -            | _     | F                              |                                 | -                |  | 7           |      | W                                     | <u>م</u> ی | 7          | Nurse              | ¥ - 2         |
| Discharge Planning   |                                     |              |       |                                |                                 |                  |  |             |      |                                       |            |            | _                  |               |
| Self care  |                                     |              |       |                                |                                 |                  |  |             |      |                                       |            |            |                    |               |
| Follow up  |                                     |              |       | L                              |                                 |                  |  | П           |      |                                       |            |            |                    |               |
| Reporting Concerns Immunizations   |                                     |              |       |                                |                                 |                  |  |             |      |                                       |            |            |                    |               |
| Parenting education  | 1                                   |              |       | Ī                              |                                 |                  |  |             |      |                                       |            |            |                    |               |
| Others   |                                     |              |       | İ                              |                                 |                  |  |             |      |                                       |            |            |                    |               |
| Risk Factor Reduction  |                                     |              |       |                                |                                 |                  |  |             |      |                                       |            |            |                    |               |
| Smoking Cessation .  |                                     |              |       |                                |                                 |                  |  |             |      |                                       |            |            | Doctor             |               |
| Weight Control   |                                     |              |       |                                |                                 |                  |  |             |      |                                       |            |            |                    |               |
| Exercise   |                                     |              |       | L                              |                                 |                  | $ldsymbol{ld}}}}}}}$ | $\bigsqcup$ |      |                                       |            |            |                    |               |
| Hypertension - ,   |                                     |              |       | L                              | <u> </u>                        |                  |  |             |      |                                       |            |            |                    |               |
|  |                                     |              |       |                                |                                 |                  |  |             |      |                                       |            |            |                    |               |
| PROCESS (P)- OD - Oral Discussion<br>DUTCOME (O) - RD - Return Demon   | , D- Dem                            | ons          | trati | ion                            | , W- Wr                         | itter            | ı Ma   |             |      |                                       | (;         | Stat       | te Relatio         |               |
| LEARNER (L) - P-Patient, M - Mother<br>PROCESS (P)- OD - Oral Discussion<br>OUTCOME (O) - RD - Return Demon  | , D- Dem                            | ons          | trati | ion                            | , W- Wr                         | itter            | ı Ma   |             |      |                                       |            | Stat       | te Relatio         | onshi         |
| EARNER (L) - P-Patient, M - Mother PROCESS (P)- OD - Oral Discussion DUTCOME (O) - RD - Return Demon   | , D- Dem                            | ons          | trati | ion                            | , W- Wr                         | itter            | ı Ma   |             |      |                                       | (;         | Sta        | te Relatio         | onshi         |
| LEARNER (L) - P-Patient, M - Mother<br>PROCESS (P)- OD - Oral Discussion<br>OUTCOME (O) - RD - Return Demon  | , D- Dem                            | ons          | trati | ion                            | , W- Wr                         | itter            | ı Ma   |             |      |                                       | (3         | Sta        | te Relatio         | onshi         |
| LEARNER (L) - P-Patient, M - Mother PROCESS (P)- OD - Oral Discussion OUTCOME (O) - RD - Return Demons Written Material given and explained  | , D- Dem                            | ons          | trati | ion                            | , W- Wr                         | itter            | ı Ma   |             |      | ·                                     | (;         | Staf       | te Relatio         | onshi         |
| LEARNER (L) - P-Patient, M - Mother PROCESS (P)- OD - Oral Discussion OUTCOME (O) - RD - Return Demonstrate Material given and explained Reports Given:  | , D- Dem<br>stration,<br>I (if any) | ons          | trati | ion                            | , W- Wr                         | itter            | ı Ma   |             |      |                                       | Pel        |            |                    |               |
| EARNER (L) - P-Ratient, M - Mother PROCESS (P)- OD - Qral Discussion DUTCOME (O) - RD - Return Demonstrate Material given and explained Reports Given :  | , D- Dem<br>stration,<br>I (if any) | ons<br>V - \ | trati | ion<br>pali                    | , W- Wr                         | ders             | ı Ma   |             | 9    | · · · · · · · · · · · · · · · · · · · |            |            |                    |               |
| EARNER (L) - P-Ratient, M - Mother PROCESS (P)- OD - Qral Discussion OUTCOME (O) - RD - Return Demons Vritten Material given and explained Reports Given :  Given Pendi  | , D- Dem<br>stration,<br>I (if any) | ons<br>V - \ | trati | oali<br>Die                    | , W- Wr                         | ders             | n Ma   |             | 9    | · · · · · · · · · · · · · · · · · · · |            |            |                    |               |
| EARNER (L) - P-Ratient, M - Mother PROCESS (P)- OD - Qual Discussion DUTCOME (O) - RD - Return Demonstrates Material given and explained Reports Given :  Given Pending Discharge Summary Pending ECG Report       | , D- Dem<br>stration,<br>I (if any) | ons<br>V - \ | trati | Die CT                         | , W- Wr                         | ders             | n Ma   |             | 9    | · · · · · · · · · · · · · · · · · · · |            |            |                    |               |
| EARNER (L) - P-Ratient, M - Mother PROCESS (P)- OD - Oral Discussion OUTCOME (O) - RD - Return Demons Vritten Material given and explained Reports Given :  Given Pend Discharge Summary ECG Report Doppler Report | , D- Dem<br>stration,<br>I (if any) | ons<br>V - \ | trati | Die CT                         | t Advice                        | epor             | n Ma   |             | 9    | · · · · · · · · · · · · · · · · · · · |            |            |                    |               |
| Reports Given:  Given Pend Discharge Summary ECG Report Doppler Report X-Ray Report  | , D- Dem<br>stration,<br>I (if any) | ons<br>V - \ | verb  | Die CT ECI                     | t Advice<br>Scan Re             | epor             | n Ma   |             | 9    | · · · · · · · · · · · · · · · · · · · |            |            |                    |               |
| LEARNER (L) - P-Patient, M - Mother PROCESS (P)- OD - Oral Discussion OUTCOME (O) - RD - Return Demonstrate Material given and explained Reports Given:  | , D- Dem<br>stration,<br>I (if any) | ons<br>V - \ | trati | Die<br>CT<br>ĆT<br>ECI<br>Ultr | t Advice<br>Scan Re<br>Scan Fil | epor<br>m<br>Rep | n Ma   |             | 9    |                                       |            |            |                    |               |



47/Male/MHI202481736 19/01/2024/IPH2024000143

Dr.G. GNANAVELU





# Inter Disciplinary Team Rounds (IDTR) Checklist

| Date: 19/1/24  | Time:    | 1-3      | อ        |                                       |                 |          |        |
|--|----------|----------|----------|---------------------------------------|-----------------|----------|--------|
| Checklist  | Yes      | No       | NA       | А                                     | ction / Remarks |          | -      |
| MEDICAL  |          |          |          |                                       |                 |          |        |
| Daily Consultant Visit                                     |          |          |          |                                       |                 |          |        |
| Plan of care discussed                                     |          |          |          |                                       |                 |          | -      |
| Discharge Planning   | /        |          |          |                                       |                 |          |        |
| Others if any  |          |          |          |                                       |                 |          |        |
| NURSING  |          |          |          |                                       |                 |          |        |
| Safety Precautions Ensured                                 | /        |          |          |                                       | <del> </del>    |          | ,      |
| Care of Lines and Tubes                                    |          |          |          |                                       |                 |          |        |
| Infection Control Measures                                 |          |          |          |                                       |                 |          |        |
| Skin Care  |          |          |          |                                       |                 |          |        |
| Response to assistance                                     |          |          |          |                                       |                 |          |        |
| Others if any  |          |          |          |                                       |                 |          |        |
| DIETICIAN  |          |          |          |                                       |                 |          |        |
| Diet Adequate  |          | /        |          |                                       | _               |          |        |
| Special Request  |          |          |          |                                       |                 |          |        |
| PHYSIOTHERAPIST  |          |          |          |                                       |                 |          |        |
| Available for Assistance for<br>Activities of Daily Living |          |          | _        |                                       |                 |          |        |
| Others if any  |          |          |          |                                       |                 |          |        |
| PATIENT CARE SERVICES                                      | 3        |          |          | -                                     |                 |          |        |
| Room Cleaning satisfactory                                 |          |          |          |                                       |                 |          |        |
| Room Amenities Adequate                                    |          |          |          |                                       |                 |          |        |
| Billing Update available                                   |          | -        |          |                                       |                 |          |        |
| Non-Availability of any service                            |          |          |          |                                       |                 |          |        |
| Spiritual Needs (if yes specify)                           |          |          |          | -11-                                  |                 |          |        |
| Others if any  |          |          |          |                                       |                 |          |        |
|  | •        | ln       | iter Dis | sciplinary Team Members               | <del></del>     |          |        |
|  | Signatur | e        |          | Name                                  | Reg. / Emp. No. | Date     | Time   |
| Doctor   | Dı٠      | لبر له   | itethn   |                                       | 122068          | 1911/24  | 12:00  |
| Nursing Staff  | <u> </u> | <u> </u> |          | A. monther                            | 0/h/            | 19/1/201 | (12 30 |
| Dietician  | <u> </u> | elle     | سللا     | Maria Catherine John Sunior Dictition | 2401            | 1911/2   | 12270  |
| Physiotherapist  |          |          |          |                                       | <u> </u>        |          |        |
| Patient Care Service Staff                                 |          |          |          |                                       |                 |          |        |



47/Male/MHI202481736 19/01/2024/IPH2024000143

Dr.G. GNANAVELU





### **IN-HOUSE TRANSFER FORM**

| Part A (to be filled by Nurses) |                                |                 |                 |             |                       |                          |                                      |  |  |  |  |
|---------------------------------|--------------------------------|-----------------|-----------------|-------------|-----------------------|--------------------------|--------------------------------------|--|--|--|--|
| Dat                             | e of Transfer:                 | 2 y Time: 16    | <u>: ይ</u> ቴ Tr | ansferred   | from: C               | CO To:                   | und Floor                            |  |  |  |  |
| Día                             | gnosis:                        | DVD             |                 |             | -                     |                          |                                      |  |  |  |  |
| Vita                            | Signs: Temp. 子& _L (°F         | )   Pulse / HR: | 88              | (beats/n    | nin)   BP: <u>123</u> | (mmHg)   Respi           | iration: 20 (breaths/min)            |  |  |  |  |
| Pari                            | B (to be filled by Ph          | ysicians)       | Any Critic      | al Investig | gations:              |                          |                                      |  |  |  |  |
|                                 | Check for                      |                 |                 | Trai        | nsferring Docto       | or                       | Receiving Doctor                     |  |  |  |  |
| Resp                            | piratory (Breath sounds)       | Clear           | Crepita         | tion 🔲 F    | Rhonchi 🔲 O           | thers:                   | Yes No                               |  |  |  |  |
| Abdo                            | omen                           | Soft            | Tender          |             | Distended 🔲 O         | thers:                   | Yes No                               |  |  |  |  |
| Hear                            | t Sound                        | Normal [        | Feeble          | e 🗌 Loud    | d Others:             |                          | Yes No                               |  |  |  |  |
| CNS                             |                                | Consciou        | ıs 🗌 Or         | iented      | GCS Sco               | re:                      | Yes No                               |  |  |  |  |
|                                 | Surgical Patients<br>plicable) | Surgical Site:  | Hea             | lthy 🔲 S    | oakage O              | thers:                   | Yes No                               |  |  |  |  |
|                                 |                                | Prese           | nt Medic        | ation (for  | Medication R          | econciliation)           |                                      |  |  |  |  |
| S.<br>No.                       | Current Medic                  | ation           | Dose            | Route       | Frequency             | Date & Time of last dose | To be continued during hospital stay |  |  |  |  |
| 1                               | T. Abour                       |                 | 400             | P/0         | NS.                   | 19/1/24/19/10            | , ⊠Yes □ No                          |  |  |  |  |
| ٤                               | t. Ema                         |                 | 2.5             | plo         | BS                    | 20/1/24                  | ☑ Yes □ No                           |  |  |  |  |
| 3                               | Frontiget                      | <u>-</u> _      | 2-01            | Plo         | BA                    | ۱,                       | ☑Yes □ No                            |  |  |  |  |
| _4_                             | T. KtxL                        |                 | 25              | No          | 00.                   | 17                       | ☐ Yes ☐ No                           |  |  |  |  |
| 5                               | T. Pm-A                        |                 | 1./15           | Plo         | 1-0-0                 | ۴,                       | ☑ Yes ☐ No                           |  |  |  |  |
| 6                               | 1. Pan                         |                 | 45              | plo         | 1000                  | . ,                      | ☐ Yes ☐ No                           |  |  |  |  |
| 7                               | I. Alm                         |                 | 0.23            | <i>b</i> /b | rs                    | Miley                    | ☑ Yes □ No                           |  |  |  |  |
| 8'.                             | 1. Nikou                       |                 | 57              | Plo         | 1-0-1                 | 2011/24                  |                                      |  |  |  |  |
|                                 |                                |                 |                 |             |                       | _                        | ☐ Yes ☐ No                           |  |  |  |  |
|                                 |                                |                 | )               |             |                       |                          | ☐ Yes ☐ No                           |  |  |  |  |
|                                 |                                | <del></del> -   |                 |             |                       |                          | ☐ Yes ☐ No                           |  |  |  |  |
|                                 |                                |                 |                 |             |                       |                          | ☐ Yes ☐ No                           |  |  |  |  |
|                                 | _                              |                 | ,               |             | <u> </u>              |                          | ☐ Yes ☐ No                           |  |  |  |  |
|                                 |                                |                 | . 3             |             | , ; -                 |                          | ☐ Yes ☐ No                           |  |  |  |  |
|                                 |                                |                 |                 |             |                       |                          | ☐ Yes ☐ No                           |  |  |  |  |

| Additional De          | tails (i | if any):                      |   |                   |            |               |          |
|------------------------|----------|-------------------------------|---|-------------------|------------|---------------|----------|
|                        |          |                               |   |                   |            |               |          |
|                        |          |                               |   |                   |            |               |          |
| •                      |          |                               |   |                   |            |               |          |
|                        |          | ,                             |   |                   |            |               |          |
| Patient Condi          | tion:    | Stable                        | Sick-need urgent care  Other                                      | <br>ers:          | -          | <u> </u>      |          |
| · ;                    | Sign     | ·                             | Name  | Reg. No.          | Date       | <u> </u>      | Time     |
| Transferring<br>Doctor |          | 4                             | BALAJI  | 123419            | 20/        | 1/24          | (O:20    |
| Receiving<br>Doctor    |          |                               | Dr. Latshmi   | 122068            | 20         | 11/20         | 10:300   |
| Part C (to be          | illed t  | y Nurses)                     |   |                   |            | - <del></del> |          |
| Check for              |          |                               | Transferring Nurse  |                   |            | Receivi       | ng Nurse |
| Drains •               |          | Chest A                       | bdominal Others:  |                   |            | Yes           | □ No     |
| Respiratory            |          | Air Way Type:  Oxygen Therapy | Patent Tracheostomy Others  | s:li/m            | <br>nin    | Yes           | . □ No   |
| NG Tube / Oral         |          | Yes No                        | For Feeding Gastric Suction                                       | Fluid Restriction |            | Yes           | □ No     |
| Foley's Catheter       | r        | Yes No                        |   |                   |            | Yes           | No       |
| Intravenous Aco        | ess ,    | Peripheral Lin                | ne Central Venous Line Others                                     | :                 |            | Yes           | □ No     |
| Pressure Injury        |          | Yes No                        | If Yes, give details:   |                   |            | Yes           | □ No     |
| Score                  |          | Fall Risk: 💆                  | WELLS: , NEWS / PEWS:   |                   |            | Yes           | √ No     |
| Patient Belongir       | ıgs      | Yes J                         | If Yes, give details:   |                   |            | Yes           | . No     |
| Handover Detail        | ıs.      |                               | inistration Record explained: Yes Yes Reports handed over: Yes No | _                 |            | Yes           | No No    |
| Patient Attendar       | nt )     | Yes No                        | If No, give details:  |                   |            | ☐ Yes         | . □ No   |
| Additional De          | tails (i | if any):                      |   |                   |            |               |          |
| II.                    |          | 1<br>1                        |   |                   |            |               |          |
|                        |          | ; ,                           |   | ,                 |            |               | ļ        |
|                        |          | •                             | · ·   |                   |            |               |          |
|                        |          |                               |   |                   |            |               |          |
|                        |          | •                             |   |                   |            |               |          |
| -                      | Sign     | •                             | Name  | Emp. No.          | Date       | ;             | Time     |
| Transferring<br>Nurse  |          | <b>W</b>                      | Nothina:  | 10240             | <b>3</b> 0 | 1,100         | 10:3     |
| Receiving<br>Nurse     |          |                               | A- MON When   | 0/4/              | 201        | 1/24          | (0)39    |

.

i







Every heart beat counts

# VIP SCALE (VISUAL INFUSION PHLEBITIS)

PATIENT NAME:

Mr.RAVI KUMAR J

47/Malc/MHI202481736

19/01/2024/IPH2024000143

AGE / SEX:

Dr.G. GNANAVELU

IP No. / UHID No

Ward / Bed No. Rep Cu (9)

#### ANY SCORE>O SHOULD BE MONITORED IN EVERY SHIFT

| DATE    | TIME  | SITE                                | SCORE | DESCRIPTION      | ACTION   | FOLLOW UP   | S / N<br>EMP No. |
|---------|-------|-------------------------------------|-------|------------------|----------|-------------|------------------|
| 19/1/24 |       |                                     |       |                  |          |             |                  |
| 191112  | 19:30 | H-Brachio                           | 0/5   | Patent           | Fherlet  | tollowd     | One-             |
| 11.     | £ 200 | Total Bright                        |       | protent          | oflu has | gollowed    | 0246             |
| 20/1/24 | Mooce | T. J.                               | V d   | t trachial       | Rem      | oved        |                  |
|         | 12:00 | Metacaepo                           | 0/5   | Patent           | Hushad   | -           | + Part           |
| Dolipu  | 80.00 | Metacaepa<br>Cotacorpa<br>Metacaepa | ols   | portent          | Lenho    |             | Olej.            |
|         |       | Į.                                  |       |                  |          | <del></del> |                  |
| 21/1/24 | 8,00  | Lt<br>Metacaupal                    | 0(5   | Patent<br>Sc lin | Hushood  | moved -     | Hayoux           |
|         |       |                                     |       | su din           |          | moved -     |                  |
|         |       |                                     |       |                  |          |             |                  |
|         |       | <u> </u>                            |       |                  |          |             |                  |
|         | _     |                                     |       |                  |          |             |                  |
|         |       |                                     |       |                  |          |             |                  |
| _       |       |                                     |       |                  |          |             |                  |
|         |       |                                     |       |                  |          | <u> </u>    |                  |
|         |       | _                                   |       |                  | ()       |             |                  |







#### Mr.RAVI KUMAR J 47/Male/MHI202481736 19/01/2024/IPH2024000143

Dr.G. GNANAVELU



MHI/PHARM/2022/028



Every heart beat counts

# MEDICATION ADMINISTRATION RECORD

|   | Drug  | Chart:                           | of   |   |   | Heig  | ht (cms):                                       | 162 cm  | Weigh                       | t (kg): <u>7</u> 0                  | 16[Rd      |
|---|---|----------------------------------|--|---|---|---|---|---|-----------------------------|-------------------------------------|------------|
|   |   |                                  | KNOWN MEDICINE A   | LLERGIE   | S (if NC  | ONE is c  | onfirmed  | , write NKDA ii   | n box 1)                    |                                     |            |
|   | Drug De   | -<br>etails                      | - NICDA  | Descri  | ption of <i>i</i>   | Allergy   |   |   |                             | or's Sign:                          |            |
| l |   |                                  | _ Nos  |   |   | -   |   |   | Nam                         | . G.Laks                            | i anti     |
|   | B.  |                                  | <u> </u>   |   | _   |   | , <u>*</u> (, ; ,                               |   |                             | No. 1200                            | 08         |
| ١ | D   | ОСТО                             | R INSTRUCTIONS   | <u> </u>  |   |   |   | TAFF INSTRUC  | CTIONS                      | <u>, t</u>                          |            |
|   | <ol> <li>Write in</li> <li>Sign at</li> <li>No pre</li> </ol> | n BLOCK<br>nd enter<br>scription | me when prescribing drug LETTERS, clearly and legibly MCI registration no. or apply seal should be altered / overwritten mat when writing time | 2. Nurse<br>3. For ne<br>follow<br>4. Stand<br>Q8hrly | in-charge<br>aw prescrip<br>standard<br>ard Timing<br>: 06:00hrs, | should ve<br>otion, follo-<br>timings<br>gs: Q24hrly<br>14:00hrs, 2 | w the timing<br>r: 10:00hrs, C<br>22:00hrs or 0 | omissions<br>art on daily basis<br>s of doctor's presc<br>112hrly: 10:00hrs, 22<br>9:00hrs, 14:00hrs, 2<br>00hrs, 06:00hrs, 10: | 2:00hrs or 0<br>21:00hrs, Q | 6:00hrs, 18:00h<br>6hrly: 05:00hrs, | ırs,       |
| l |   | _                                | Stat /   | Once O  | nly / P   | remed   | ication   | Drugs   |                             |                                     | t ).       |
| Į | Date  | Time                             | Drug   |   | Dose  | Route   | <del> `</del>                                   | Doctor  | <del>-</del>                | Administered                        |            |
| I | valiley   | <u>ш.ч.</u>                      | CNJ: PENTANY   |   | Ding  | <b>⊕</b>  | Sign.   | Reg. No.  | Sign.                       | Emp. No.                            | Time 12,00 |
|   | 101/1/24  | 14-45                            | INJ: EMESET  |   | Hmg   | QV  | 1   | 532464  |                             | 可見                                  | 14.45      |
|   | ıslıgu  | 14-45                            | INJ: HEPARN  | . 🛭   | 5900  | JA.   | N   | Coryles .   |                             | 01686                               | 14.50      |
| ľ | 9/1   | 12.02                            | and: HEPARIN   |   | 2500  | Qγ  | V,  | 10246   |                             | 01616                               | 15.05      |
|   | गोर्ग   | 160,00                           | SYP-CREMAPE  | n   | 25ML  | Plo   | Eb.   | 13455°  | (ID)                        | 2000 5                              | 10:10      |
|   |   |                                  |  |   |   |   |   |   |                             |                                     |            |
|   |   |                                  |  |   |   |   |   | <u> </u>  |                             |                                     |            |
|   |   |                                  |  | <u> </u>  |   |   |   |   |                             |                                     |            |
|   |   |                                  |  | <u>.</u>  |   |   |   |   |                             | · ;                                 |            |
| Ì |   |                                  |  |   | Ì.  |   | 1   |   | ·<br>                       |                                     |            |
| ļ |   |                                  |  |   |   |   |   |   |                             |                                     |            |
| ļ |   |                                  | ·  |   |   |   |   | · ˈ.  |                             | ,<br>,                              |            |
|   |   |                                  |  |   |   |   |   |   |                             |                                     |            |

|  |                                    | R PRESCRIP        |   | Date ->               | To be                                   | filled b     | ╙               | ing Staff | only. Sign       | and time   | given         |
|--|------------------------------------|-------------------|---|-----------------------|---|--------------|-----------------|-----------|------------------|--|---------------|
|  |                                    | led in by Doctors | s only <b>▼</b>                                   | Time <b>★</b>         | 19/1/21                                 | 30/11        | 4/1/2           |           |                  |  |               |
|  | DRUG NAME<br>ナ・                    | ASPIRIN_          |   |                       |   | ,            | <del>-</del>    |           |                  |  |               |
|  | Dose R                             | oute<br>Plo       | Frequency   | (4.00                 |   |              | - P1            | (36)      |                  |  | 7             |
|  | Dr. Sign & Reg. No.                |                   | Start Date & Time                                 | ~                     |   |              |                 |           |                  |  |               |
| œ√   | Additional Info:                   |                   | Stop Date & Time                                  |                       |   |              |                 |           |                  |  |               |
|  |                                    |                   |   |                       |   |              | _               |           |                  | +  | <b>├</b> ─₹   |
|  | DRUG NAME<br>T' LLO!               | DOGREL            |   |                       |   |              | <u> </u>        |           |                  |  |               |
|  | Dose R                             | oute<br>Plo       | Frequency   |                       | • |              | (h              |           |                  |  |               |
| į  | Dr. Sign & Reg. No.                | / Seal<br>のしと     | Start Date & Time  191124 1:300  Stop Date & Time | n Ultroo              |   | <u> </u>     | ) (<br><u>-</u> | 8         |                  |  |               |
| [] ہے  | de 12                              |                   | 19/1/12 @ 15/00                                   |                       | 4                                       |              |                 |           |                  |  |               |
| QH/  | Additional Info:                   |                   | [[1]][][0]  |                       |   |              | }               |           |                  |  | <b> </b>      |
|  | DRUG NAME<br>T- ATOK               | VASTATIN          |   |                       |   |              | <b>-</b> -      |           |                  |  |               |
| iarmacist<br>at Institute                      | Dose R                             | oute<br>Plo       | Frequency 0.3 11.3 gm                             | John (                | 80.00<br>0.00                           | 80.5<br>50.5 |                 |           |                  |  |               |
| Clinical Pharmacist<br>Medway Heart Institute  | Dr. Sign & Reg. No.                |                   | Start Date & Time 9 (24) Stop Date & Time         |                       |   | ·            |                 |           |                  |  |               |
| d  | Additional Info:                   | 7.77              |   | * **                  |   |              |                 |           |                  |  |               |
|  | DRUG NAME                          | 19.5              | <u> </u>  | •                     |   |              |                 |           | <del>-   -</del> | <del>                                     </del> | <del>  </del> |
|  |                                    | NVAS              |   | ٠                     |   |              |                 | ·•        |                  |  |               |
| acist<br>stitute                               | Dose R                             | oute<br>Plo       | Frequency   | . •                   |   |              | <del>[</del>    | ,,,,,     |                  |  |               |
| Clinical Pharmacist<br>Medway Heat Institute   | Dr. Sign & Reg. No.                | / Seal            | Start Date & Time                                 | 80:00                 | 9 5 S                                   | <b></b>      |                 | Ly        |                  | <u></u>  |               |
| Clir<br>Med                                    | Additional Info:                   | 068               | Stop Date & Time                                  |                       | 3                                       |              |                 |           |                  |  |               |
| - \  |                                    |                   |   |                       |   | <b>∕</b> 0   | <del> </del> -  | -         | <del>-   -</del> | +  | +1            |
|  | DRUG NAME                          | NH TRO CON        |   | 8100                  |   | <b>B</b> i   | 7               |           |                  |  |               |
| iolat<br>Hulis                                 | Dose 2-6mg R                       | oute Plo          | Frequency   | 9000<br>9000<br>00000 | 186 3.<br>201 2.                        |              |                 | ~~\       |                  |  |               |
| Clinical Pharmabla!<br>Medway Head Institution | Dr. Sign & Reg. No.                |                   | 1911/26 (34)                                      | γ<br>                 |   |              | {               |           |                  |  | <b>-</b>      |
| Made   | - A I V                            |                   | Stop Date & Time                                  | 0                     |   |              |                 |           |                  |  |               |
|  | Additional Info:                   |                   |   |                       | 47                                      | ₩.√          |                 |           |                  | _  |               |
| Ø  | Area In-charge<br>Nurse Signature: |                   |   |                       | 000)                                    | 902          |                 |           |                  |  |               |

| '                              |                                   | AR PRESCRIP      |   | Date →        | To be          |               | y Nurs        | ing Sta  | ff only.   | Sign a    | nd time    | given       |
|--------------------------------|-----------------------------------|------------------|---|---------------|----------------|---------------|---------------|----------|------------|-----------|------------|-------------|
|                                |                                   |                  |   | r.            | (OLT)          | On The        | 8:30          |          |            | <b> _</b> |            |             |
|                                | DRUG NAME                         | 7 · M            | ET XL   | 8am           | -9             | 67            | test          |          | <b>-</b>   |           |            |             |
| J e                            | Dose                              | Route 25 mg      | Frequency   |               |                |               |               |          | <br>       | - <b></b> |            | <br>        |
| Inical Pharmack                | Dr. Sign & Reg. N                 | lo. / Seal W2008 | Start Date & Time                                   | 20.00<br>pm : | 2000           | 30°30         |               |          |            |           |            |             |
| St.                            | Additional Info:                  |                  | <u> </u>  |               | }              | <del> </del>  | <b></b> -     | <b>-</b> | } <b>-</b> | <b></b>   |            | - <b></b> - |
|                                | DRUG NAME                         | -PRAX-A          | •   | 81.60         |                |               | 830           |          |            |           |            |             |
| nstitute                       | Dose 10 75                        | Route            | Frequency   |               |                |               |               |          |            |           |            |             |
| Way Hearl Institute            | Dr. Sign & Reg. N                 | ()               | Start Date & Time 19/1   19/16/100 Stop Date & Time | : 1.          | .: •           |               |               |          |            |           |            |             |
| N                              | Additional Info:                  | lo 2460          | <u> </u>  |               |                |               |               |          | <b></b>    |           |            |             |
|                                | DRUG NAME                         | AN               |   | 7:00          |                | 7:00          | Broi -        |          |            |           | <b></b>    | <b>-</b> -  |
| Activate Heart Institute       | Dose                              | Route            | Frequency   |               |                |               |               |          |            |           |            |             |
| $\Lambda$                      | Dr. Sign & Reg. N                 |                  | Start Date & Time                                   |               |                |               |               |          |            |           |            |             |
|                                | Additional Info:                  | (- 2466          |   |               | } <b>-</b> -   | <b> </b>      | <b>-</b> -    |          | <b>-</b>   |           | <b>-</b> - |             |
|                                | DRUG NAME                         | PRAY_            |   |               |                |               |               |          |            |           |            |             |
|                                | Dose<br>0.2579                    | Route            | Frequency   |               |                |               |               |          |            |           |            |             |
| Clinical Pham<br>Medway Head I | Dr. Sign & Reg. N                 |                  | Start Date & Time                                   |               |                |               |               |          |            |           |            |             |
| 4                              | Additional Info:                  | า รวพุห          | Stop Date & Time                                    | 21:00         | 81.00<br>81.00 | 21.5°         |               |          |            |           |            |             |
|                                | DRUG NAME                         | enor Mr          |   | 8:00          |                |               | 176n7<br>8:30 |          |            | *****     |            |             |
| 919192                         | Dose 3 Cha                        | Route<br>(%      | Frequency   |               |                |               |               |          |            |           |            | - <b></b>   |
| Megway near maying             | Dr. Sign & Reg. N                 | o. / Seal        | Start Date & Time  201120 9:30  Stop Date & Time    |               |                |               |               |          |            |           |            |             |
| Ŕ                              | Additional Info:                  | ento             |   | 90200         | >              | 2030<br>Ports |               |          |            |           |            |             |
|                                | Area In-charge<br>Nurse Signature | :                |   |               | Page 30        | Dor           | New           |          |            |           |            |             |

Clinical Pharmecist
Medway Heart Institute

Clinical Pharmacist
Aedway Heart Institute

| <u> </u>                    |                                    |                                       | Date →        | Toba   | filled b       | nz Niews | inc St-      | off only   | Sion o   | ad time     | civon  |
|-----------------------------|------------------------------------|---------------------------------------|---------------|--|----------------|----------|--------------|--|--|-------------|--|
|                             | GULAR PRESC<br>be filled in by Doo |                                       |               | <del> </del>                                     | <u> </u>       | y Nurs   | ing Sta      | iii oniy.  | Sign a   | na time     | given  |
| <u> </u>                    |                                    | Clors only                            | Time <b>★</b> | 20/1/2   | 7              |          |              | ļ  | ļ. <u> </u>                                      |             |  |
| DRUG NAME                   |                                    |                                       | 8:00          |  | 9:00           |          | ļ            | ļ  | <u> </u>   | } <u>-</u>  | <u> </u>   |
| J.En                        | <u> </u>                           |                                       | 8 - 00        |  | Hont           | <u> </u> |              |  | <b> </b>   | <u> </u>    | <br>   |
| Dose                        | Route                              | Frequency                             |               |  |                |          | ļ            | ļ <b>-</b>                                       | }  | <b> </b>    | ļ  |
| 7-5 9                       |                                    | 1-0-1                                 | <b> </b>      | <del>                                     </del> |                |          |              | <b>├</b>   |  | <u> </u>    | -  |
| Dr. Sign & Re               | eg. No. / Seal                     | Start Date & Time                     |               | ļ  | ļ              |          | ļ            | ļ  | ļ  |             | <b></b> -  |
| (2)6/1                      |                                    | Stop Date & Time                      | }             | 20   |                | <br>     | -            | -  | <del>  -</del>                                   | -           | <u> </u>   |
|                             |                                    |                                       | 20:00         | 50.2   | <u> </u>       |          | <b> </b>     | }  |  | <b> </b>    |  |
| Additional Inf              | <del>-</del>                       |                                       |               | 308  | 0.2.7          |          |              | <del>                                     </del> |  |             | _  |
| DRUG NAME                   |                                    |                                       | 2:00          | <del></del>                                      | 8:30           |          |              | <b></b> -  |  |             |  |
| Tinik                       |                                    |                                       |               |  | 447            | 7.       | <u> </u>     |  | <u> </u>   |             | -  |
| Dose<br>√√                  | Route Plo                          | Frequency                             |               | :  | <u>-</u>       |          | <u>-</u>     |  | <br>   |             |  |
| Dr. Sign & Re               | <del></del>                        | Start Date & Time                     | <del></del> - |  | •              |          |              |  | .::  | · ,         | -  |
| B. Sign & he                | g. 140. / Seal                     | 20/1/24@10:00                         | ]             | <b>}</b> -                                       |                |          | }            | }  | }- <i></i> -                                     | ]- <i></i>  | 1  |
| (2061)                      |                                    | Stop Date & Time                      | <del> </del>  | 00.00  |                |          | 7            |  |  |             | 1.   |
| Additional Inf              |                                    |                                       | 20:00         | 90.À   |                |          |              | [  | }  |             |  |
| DRUG NAME                   |                                    |                                       | <del> </del>  | 33   |                |          | <u> </u>     | <u> </u>   |  |             | <del> </del>                                     |
| DITOG WAND                  | •                                  | •                                     |               |  |                |          | ļ            |  |  |             |  |
| Dose                        | Route                              | Frequency                             |               |  | <u> </u>       |          |              | <u> </u>   |  |             |  |
| 2000                        | 1.04.6                             |                                       |               |  | - <i>:</i>     |          |              | ·  | •  |             |  |
| Dr. Sign & Re               | g. No. / Seal                      | Start Date & Time                     | <u> </u>      |  |                |          |              | <u> </u>   |  | <u>-</u>    |  |
| J                           |                                    |                                       |               |  | <br>           |          |              | ·  |  |             |  |
|                             |                                    | Stop Date & Time                      |               |  |                |          |              | a 1 m j  |  |             |  |
| Additional Inf              | o:                                 |                                       | 1             |  | (- <b>-</b>    |          |              |  |  |             | <u> </u>   |
| DRUG NAME                   | <u> </u>                           | · · · · · · · · · · · · · · · · · · · |               |  | <del>-</del>   |          | -            |  |  |             |  |
|                             |                                    |                                       | }             |  |                |          |              |  |  | [= ·        | 1  |
| Dose                        | Route                              | Frequency                             |               |  |                |          |              |  |  |             | 2  |
|                             |                                    | ·                                     | <u>.</u> .    |  |                |          | - 9          |  | <b>.</b>   |             |  |
| Dr. Sign & Re               | g. No. / Seal                      | Start Date & Time                     |               |  |                |          |              |  | <u> </u>   | <u></u>     | <u></u>  |
|                             |                                    | Stop Date & Time                      | <u> </u>      |  |                |          |              |  |  |             |  |
|                             |                                    |                                       | }             | ļ  | ļ<br>          |          | ·            |  | <br>   | <u> </u>    | ļ  |
| Additional Inf              |                                    |                                       |               |  |                |          |              | <u> </u>   |  |             |  |
| DRUG NAME                   |                                    | •                                     |               | <b> </b>   | <br>           |          | ļ            | <br>   | <br>   | <b> </b>    | ļ  |
|                             |                                    | ·                                     | <u> </u>      |  | <u> </u>       |          |              |  |  | <u> </u>    |  |
| Dose                        | Route                              | Frequency                             |               | }  | }              |          |              | }<br>  | <br>   |             | <b></b>  |
| D- 0: 0.5                   |                                    | Start Date & Time                     | <u> </u>      | <u> </u>   | -              | <u> </u> | -            | <u> </u>   |  |             | 1  |
| Dr. Sign & Re               | eg. No. / Seal                     | Start Date of Time                    | ]             |  |                |          | ļ            | } <i></i>  | ļ  |             |  |
|                             |                                    | Stop Date & Time                      | <u> </u>      | -  |                | <u> </u> |              | 1  | <del>                                     </del> | -           |  |
| Additional Inf              |                                    |                                       | -             | <b></b>  | <del> </del> - |          | <del> </del> | ****   | }  | - <b></b> - | <del> </del>                                     |
|                             | <u> </u>                           |                                       | -             |  | , 0.           | <u> </u> |              | -  | <del> </del>                                     |             | <del>                                     </del> |
| Area In-char<br>Nurse Signa |                                    | •                                     |               | Nie  | 1290           | +        |              | ]  | }  |             |  |
| Hurse Signa                 |                                    |                                       |               | کی ۱۸  | (* '           | Į .      |              | L  | <u> </u>   |             |  |

|                             |                | FOODIDTIONS       | Date →        | To be  | filled l | oy Nurs  | ing Sta      | aff only.  | Sign a       | nd time        | e given |
|-----------------------------|----------------|-------------------|---------------|--|----------|----------|--------------|------------|--------------|----------------|---------|
| ) - ASI                     | REQUIRED PR    | ESCRIPTIONS       | Tíme <b>↓</b> |  |          |          |              |            |              |                |         |
| DRUG NAMI                   | <u> </u>       |                   |               | ļ  |          |          | \ <b>-</b>   |            |              |                |         |
| Dose                        | Route          | Frequency         | -             | ļ  |          |          |              |            |              |                |         |
| Dr. Sign & Re               | eg. No. / Seal | Start Date & Time | _             | <b>-</b>   |          |          |              |            |              |                |         |
| 1                           |                | Stop Date & Time  | <u> </u>      |  |          |          | <u> </u>     |            | , <u>,</u>   |                |         |
| Additional Inf              | fo:            |                   |               |  |          |          |              |            |              |                | ]       |
| DRUG NAME                   | Ξ              |                   |               | ļ  |          | <b>-</b> |              |            | - · ·        |                |         |
| Dose                        | Route          | Frequency         |               | ļ  |          |          |              |            |              |                |         |
| Dr. Sign & Re               | eg. No. / Seal | Start Date & Time |               |  |          |          |              |            |              |                |         |
|                             |                | Stop Date & Time  | ]             | ļ  |          |          |              |            |              |                |         |
| Additional Inf              | <u>-</u>       | <del> </del>      | <u> </u>      |  |          | <u> </u> | <del> </del> |            |              | <u> </u>       |         |
| DRUG NAME                   |                |                   | ļ             |  |          |          |              |            |              |                |         |
| Dose                        | Route          | Frequency         |               |  |          |          |              |            |              |                |         |
| Dr. Sign & Re               | g. No. / Seal  | Start Date & Time |               |  |          |          |              |            |              |                |         |
|                             |                | Stop Date & Time  | -             |  |          |          | ļ            | ļ          |              |                |         |
| Additional Inf              |                |                   |               | ļ  |          |          |              |            |              |                |         |
| DRUG NAME                   |                |                   |               | <b></b>  |          |          | <u>:</u>     |            |              |                |         |
| Dose                        | Route          | Frequency         |               |  |          |          |              |            |              |                |         |
| Dr. Sign & Re               | g. No. / Seal  | Start Date & Time |               |  |          |          |              |            |              |                |         |
|                             |                | Stop Date & Time  |               | <del>                                     </del> |          |          |              |            |              |                |         |
| Additional Inf              | o:             | <del> L _</del>   | 1             | <b>}</b>   |          |          |              | }          |              | <del> </del> - |         |
| DRUG NAME                   |                |                   |               |  |          |          |              |            |              |                |         |
| Dose                        | Route          | Frequency         |               |  |          |          |              | ~.         |              |                |         |
| Dr. Sign & Re               | g. No. / Seal  | Start Date & Time |               |  |          |          |              | ļ          |              |                |         |
|                             |                | Stop Date & Time  | <b>]</b>      |  |          |          |              | <u> </u>   | <br> -<br> - |                |         |
| Additional Inf              | o:             |                   | 1             | <b></b>  |          |          |              | } <u>-</u> | <u> </u>     | <br>           |         |
| Area In-char<br>Nurse Signa | ge<br>ture:    |                   |               |  |          |          | -            |            | . ÷.,        | _              |         |

.

|                  |          | Ī           | PARENTE      | ERAL INFU    | JSION P | RESCRIPTION AND ADM                    | IINISTRA | ATION F | RECOI    | RD           |            |             | •      |
|------------------|----------|-------------|--------------|--------------|---------|--|----------|---------|----------|--------------|------------|-------------|--------|
| Data             | т:       | Intravenous | Valuma       | Rate /       |         | Additive Drug                          |          |         | Do       | ctor         | Adn        | ninistratio | n      |
| Date             | Time     | Fluid       | Volume       | Duration     | Route   | Name                                   | Dose     | Range   | Sign.    | Reg. No.     | Start Time |             | _      |
| <u> १</u> ९/१/२५ | 14.30    | IVF: NI     | Soom         | 30m1/<br>/hY | W       | 0.9-1 NS                               | _        | _       | <u>L</u> | 10246        | 14.30      | 4:30        | OF OIF |
| <u> </u>         |          |             |              |              |         |  |          |         |          |              |            |             |        |
|                  |          |             |              |              |         |  |          |         |          |              |            |             |        |
|                  |          |             |              |              |         | ·<br>                                  |          |         |          |              |            |             |        |
|                  | <u> </u> |             |              |              |         | ······································ |          |         |          |              |            |             |        |
|                  |          |             |              |              |         |  |          |         |          |              |            |             |        |
|                  |          |             |              |              |         |  |          |         |          |              |            |             |        |
|                  |          |             |              |              |         | · · · · · · · · · · · · · · · · · · ·  |          |         |          | ļ. <u></u> - |            |             |        |
|                  |          |             | <u> </u>     |              |         |  |          |         |          |              |            | <del></del> |        |
|                  |          |             |              |              |         | <del> </del>                           | -        |         |          |              |            |             |        |
|                  |          |             | -            |              |         | · · · · · · · · · · · · · · · · · · ·  |          |         |          |              |            |             |        |
|                  |          |             | <del> </del> | <u> </u>     |         |  |          |         |          | _            |            | *           | •      |

1

÷

# PARENTERAL INFUSION PRESCRIPTION AND ADMINISTRATION RECORD **Additive Drug** Doctor Administration Rate / Intravenous Time Volume Date Duration Fluid Dose Sign. Reg. No. Start Time End Time Sign. Route Name Range 17.

| Date    | Time  | Diet          | Signature | Reg. No. | Date | Time | Diet | Signature | Reg. No. |
|---------|-------|---------------|-----------|----------|------|------|------|-----------|----------|
| (911/34 | 10:00 | NPO           |           | 122068   |      |      |      |           |          |
| 9/1/24  | 16:30 | Low aut diet. | 1         | 123619   |      |      |      |           |          |
| 0/1/20  | 8 :00 | Low aut diet. | *         |          |      |      |      |           |          |
|         |       |               |           |          |      |      |      |           |          |
| !       |       |               |           |          |      |      |      |           |          |
|         | _     |               |           |          |      |      | •    |           |          |

### **NURSE IDENTIFICATION RECORD**

(to be entered by all the nurses involved in administering medications prescribed in the chart)

| Date    | Shift   | Name of Nurse   | Emp. No. | Initials      | Date | Shift   | Name of Nurse | Emp. No. | Initials |
|---------|---------|-----------------|----------|---------------|------|---------|---------------|----------|----------|
|         | Morning |                 |          |               |      | Morning | · ·           |          |          |
| 18/1/29 | Evening | Ramyu's         | onst     | フ             |      | Evening |               |          |          |
| 19/1/24 | Night   | SUMA MAHISTUANS | 0205     | G             |      | Night   |               |          |          |
| Rolley  | I       | Neuthina.       | 0240     | $\varnothing$ |      | Morning |               |          |          |
| 20/1/24 | Evening | Hannah Cirale   | 0105     | Hay           |      | Evening |               |          |          |
| 20/1/20 | Night   | Pau. Shea       | 0072     | Pole          |      | Night   |               |          |          |
| 21/1/24 | Morning | Hannah Essue    | olor     | Hory          |      | Morning | <u></u>       |          |          |
|         | Evening | , .             |          |               |      | Evening |               |          |          |
|         | Night   |                 |          |               |      | Night   | · -           |          |          |
|         | Morning | ·               |          |               |      | Morning | _             |          |          |
|         | Evening |                 | ′        |               |      | Evening |               |          |          |
|         | Night   |                 |          |               |      | Night   |               | S .      | , p /    |




Mr.RAVI KUMAR J 47/Male/MHI202481736 19/01/2024/19H2024000143 Dr.G. GNANAVELU



+ 19/1/20

لردوح





F @MedwayHospitals
Medway Hospitals

@medwayhospitals

@medway-hospitals

**Medway Hospitals** 

@medwayhospitals

Medway Hospitals Kumbakonam Tel: 0435 - 2412345 Medway JSP Hospitals Chengalpattu Tel: 044-27426829

1800 572 3003

Trustpuram, Chennai Kodambakkam, Chennai Mogappair, Chennai Tel: 044-2473 4454 Tel: 044-2473 4455 Tel: 044-26530011 Temail: Info@medwayhospitals.com | Website: www.medwayhospitals.com | CIN: U74900TN2011PTC083665

**Medway Hospitals** 







47/Malc/MHI202481736 19/01/2024/IPH2024000143

**ERMEDIATE CARE FLOWCHART** 

Dr.G. GNANAVELU

UHID NO:

M4 -224 81736 444

M SEX:

SURGICAL PROCEDURE: PTOR TO LAS & LON

POSTOP DAY:

D,

**FLUID REQUIREMENT:** 

| DATE      | UR     | INE    | Cł      | IEST C      | RAIN       | AGE  | TOTAL  |             | I.V. FI | UIDS   |        | ORAL | / R.T. | TOTAL  | TOTAL.  |
|-----------|--------|--------|---------|-------------|------------|------|--------|-------------|---------|--------|--------|------|--------|--------|---------|
| &<br>TIME | н.т.   | G.T.   |         | AIR<br>LEAK | н.т.       | G.T. | OUTPUT |             |         |        | H.T.   | н.т. | G.T.   | INTEKE | BALANCE |
| d olilou  |        | -      |         |             |            |      | 1      |             |         |        | _      | 50   | • •    | is de  | 507     |
| € 1.00    | _      |        |         |             |            |      |        |             |         |        | _      | 30   | 1570   |        | £ 0     |
| 91:00     | •      |        |         |             |            |      | ~      | -           |         |        | -      | 200  | 25 O   | 250    | 2.50 t  |
| 10.00     | Į      | -      |         |             |            |      | -      |             |         |        |        | 50   | 300    | 300    | 3009    |
|           |        | (      |         |             | Shi.       |      |        | ,           | 1       | 1      |        |      |        |        |         |
|           |        | 77     | -       |             | <u>⊅h≀</u> | ex e | 9 -    | <b>-</b> b_ |         | يعوما  | 2      |      |        |        |         |
|           |        | •      |         | _           |            |      |        |             |         |        |        |      |        |        |         |
|           |        |        |         |             |            |      |        |             |         |        |        |      |        |        |         |
|           |        |        |         |             |            | _    |        |             |         |        |        |      |        |        |         |
|           |        |        |         |             |            |      |        |             |         |        |        |      |        |        |         |
|           |        |        |         |             |            |      |        |             |         |        |        |      |        |        |         |
|           |        |        |         |             |            |      |        |             |         |        |        |      |        |        |         |
|           |        |        |         |             |            |      |        |             |         |        |        |      |        |        |         |
|           |        | 1      |         |             |            |      |        |             |         |        | 7      |      |        |        |         |
|           |        |        |         |             |            |      |        |             |         |        |        | _    |        |        |         |
|           |        |        |         |             |            |      |        |             |         |        |        |      |        |        |         |
|           |        |        |         |             |            |      |        |             |         |        |        |      |        |        |         |
| -         |        |        |         |             |            |      |        |             |         |        |        |      |        |        |         |
|           |        |        |         |             |            |      |        |             |         |        | '      |      |        |        |         |
|           |        |        |         |             |            |      | <br>   |             |         |        |        |      |        |        |         |
|           |        |        | .       |             |            |      |        |             |         |        |        |      |        |        |         |
| SPECI     | FIC OF | BSERVA | TIONS/I | I<br>REMAR  | KS         |      |        | MEDIC       | CATION  | / DRUG | <br>SS | 1    |        |        |         |
| _         |        |        |         |             |            | •    |        |             |         | ~      |        |      |        |        |         |
|           | •      |        |         |             | r.         |      |        |             |         |        |        |      |        |        |         |
|           |        |        |         |             |            |      |        |             |         |        |        |      |        |        |         |







### INTERMEDIATE CARE FLOWCHART

NAME: MR. RAVI KUMAR. J

UHID NO:

AGE: 477

SEX: M

M71202481736 SURGICAL PROCEDURE: PTIA & CAD & CCX

POSTOP DAY :  $\mathcal{D}_{\mathfrak{h}}$ 

FLUID REQUIREMENT: -

| DATE              | UR              | INE    | CI    | IEST [      | RAIN     | AGE  | TOTAL         |            | I.V. FLU | JIDS |            | ORAI        | √ R.T.      | TOTAL      | TOTAL        |
|-------------------|-----------------|--------|-------|-------------|----------|------|---------------|------------|----------|------|------------|-------------|-------------|------------|--------------|
| &<br>TIME         | H.T.            | G.T.   |       | AIR<br>LEAK | н.т.     | G.T. | OUTPUT<br>300 | SIS        |          |      | H.T.       | н.т.        | G.T.        | INTEKE     |              |
| 16:30             | -               | 1      |       |             |          |      | 300           | 30         |          |      | 30         | loo         | 100         | 230        | 70           |
| 1:30              | bœ              | 600    |       |             |          |      | 900           | 30         |          |      | <u>30</u>  | _           | 100         | 260        | <u> 740</u>  |
| 18:30             |                 | b00    |       |             |          |      | 900           | 30         |          |      | <u>30</u>  | 50          | 150         | 340        | -<br>560     |
| <u>19:30</u>      |                 | Ьоь    |       | _           | <u> </u> |      | 900           | 30         |          |      | <u>30</u>  | -           | 150         | 370        | -<br>530     |
| D-30              |                 | 600    |       |             |          |      | 900           | 30         |          |      | 30         | 150         | 300         | 550        | <br>350      |
| 21:30             | ~               | 600    |       |             |          |      | 900           | So         |          |      | <i>3</i> 0 | -           | <i>3</i> ∞_ | 580        | -<br>320     |
| <u> 22:3</u> 0    | <del>7</del> 00 | 1300   |       |             |          |      | 1300          | 30         |          |      | <u>30</u>  | 50          | 350         | 660        | 640          |
| <u> 23 :30</u>    | <u>-</u>        | 1300   |       |             |          |      | 1300          | 30         |          |      | 30         | _           | 350         | 690        | 610          |
| <u> </u>          |                 | 1300   |       | _           |          |      | 1300          | 30         |          |      | 30.        | <i>10</i> 0 | 450         | 720        | <u>-</u> 580 |
| 01130             | -               | 1300   |       |             |          |      | 1300          | 30         |          |      | 30         | -           | 450         | <i>750</i> | 550          |
| 02:30             |                 | 1300   | <br>  |             |          |      | 1300          | 30         |          |      | 30         | _           | 450         | F80        | 520          |
| <sub>0</sub> 3\30 |                 | 1300   |       |             |          |      | 1300          | 30         |          |      | 30         | 1           | 450         | 810        | 490          |
| 04:30             | -               | 1300   |       |             |          |      | 1300          | <i>3</i> 0 |          |      | 30         | 100         | 550         | 940        | 360          |
| 65130             | -               | 1300   |       |             |          |      | 1300          | 910        |          |      |            | -           | <i>55</i> 0 | 940        | 360          |
| 06:30             | _               | 1300   |       |             |          |      | 1300          |            |          |      |            | a-          | 550         | 940        | 360          |
| of :30            | _               | 2100   |       |             |          |      | 2100          |            |          |      |            | teo         | 650         | 1840       | 1060         |
| SPEC              | IFIC O          | BSERVA | TIONS | REMAR       | KS       |      |               | MEDI       | CATION / | DRUG | S          |             |             |            |              |
|                   |                 |        |       |             | <b></b>  |      |               |            |          | 1    |            | <b></b> .   |             |            |              |
|                   |                 |        |       |             |          |      |               |            |          |      |            |             |             |            |              |







47/Male/MHI202481736 19/01/2024/IPH2024000143

162 cm

NAME

**HEIGHT:** 

**BLOOD GROUP:** 

Dr.G. GNANAVELU 

UHID NO:

WEIGHT: Fab kg

AGE: 474

B.S.A: 1.86 m2

SEX: M.

ERMEDIATE CARE FLOWCHART

202481736

| HAEMODYNAMICS            |    |            |        |     |     |        |     | RESI  | P. PARAMET | rERS | INVESTIGATIONS / |
|--------------------------|----|------------|--------|-----|-----|--------|-----|-------|------------|------|------------------|
|                          |    | RHY.       |        |     | ŀ   | PERI.  |     | RR    | BREATH     | SPO2 | OTHER DATA       |
| 8100                     | 71 | &) NN      | વક્ષ્ય | 120 | 95  | Warn   | 7+7 | કાં ૦ | BRCL       | 95   | et on RA         |
| ]<br>_ <del>?!00</del> _ | 85 | Sinw       | વક્ત   | 123 | 95  | War    | 4+  | 20    | BRCL       | 95   | ٤/               |
| 10.00                    | 3h | الإسام آثر | 18.0°C | 123 | 9Y_ | CONTEM | 11  | 20    | Br/cl      | 954. | 1                |
|                          |    |            |        |     |     |        |     |       |            |      |                  |
|                          |    |            |        |     |     |        |     |       |            |      |                  |
|                          |    |            | '      |     |     |        |     |       |            |      |                  |
|                          |    |            |        |     |     |        |     |       |            |      |                  |
|                          |    | -          |        |     | _   |        |     |       |            |      | -                |
|                          |    |            |        |     |     |        |     |       |            |      |                  |
| [                        |    |            |        |     |     |        | -   |       |            |      |                  |
|                          |    |            |        |     |     |        |     |       |            |      |                  |
|                          |    |            | _      |     |     |        |     |       |            |      |                  |
| <u> </u>                 |    |            |        |     |     |        |     |       |            |      |                  |
|                          |    | -          |        | i   |     |        |     |       | · ,        |      |                  |
|                          | -  |            |        |     |     |        |     |       | ```        |      | <b>,</b> ,       |
| <u> </u>                 |    |            | -      | _   |     | j:     |     |       |            |      |                  |
|                          |    |            |        |     |     |        |     |       |            |      |                  |

**PREVIOUS DAY - HOURS** 

DRAINAGE

TOTAL INTAKE = 1040ml

URINE

TOTAL OUTPUT 2 21 00ml

BALANCE = - Lo 60 mL







### INTERMEDIATE CARE FLOWCHART

В

HEIGHT: 1620m

NAME: MR. RAUI KUMAR. J

UHID NO:

AGE: YTY SEX: M

MH1202481736 BLOOD GROUP:

WEIGHT: 70.6Kg

B.S.A: 1.86m2

|               |            | НА                   | EMOE   | YNAM        | ics    | •       |            | RESI       | P. PARAMET | rers  | INVESTIGATIONS / |
|---------------|------------|----------------------|--------|-------------|--------|---------|------------|------------|------------|-------|------------------|
| TEMP          | H.R.       | RHY.                 | ST.    | B.P.        | R.A.P. | PERI.   | P.P.       | RR         | BREATH     | SPO2  | OTHER DATA       |
| 16:30         | bf         | Sow                  | 97 Y   | 186<br>186  | 116    | noonw   | 44         | 20         | Bal        | 981,  | 69 room ar       |
| 1 <u>4:30</u> | 68         | Sinu)                | 974    | 153         | 110    | Walm    | 4 +        | 20         | Brl        | 981.  |                  |
| 18:30         |            | zinud                | 976    | 127         | 104    | Cooper  | 4+         | 21         | Bol        | 971.  | 15               |
| 19:30         |            | \$ PYVV <sup>™</sup> | 948    | 1837<br>911 | 109    | Pagaw   | 44         | 19         | Borl       | 991.  | 71               |
| 2:30          | 76         | SIM                  | Ta'3   | 132         | lat    | William | 1-1        | di         | 501cl      | 96.1. | ,,               |
| 21:30         | 77         | Sws                  | 977°4. | 128<br>97   | т      | warm    | 4          | 22         | Brlel      | 97.)  | 11               |
| 2239          | <b>%</b> ० | Sins                 | 984    | 136<br>94   | 108    | พณฑ     | #          | 23         | Bllol      | 96.1. | )'               |
| 25:30         | જુ 1       | Sivs                 | 974    | 114<br>84   | 44     | M SEM   | H          | 22         | BIH        | 98.1. | <i>(</i> /       |
| 00:30 °       | #5         | SM                   | ናንች    | 10±<br>73   | 84     | war-    | #          | 23         | BILI       | 98 f. | lr               |
| 6 :30         | #3         | Si~s                 | 94,46  | 123         | 97     | war     | + +        | 24_        | plil       | 93 1  | l+               |
| 02:30         | <b>34</b>  | Sirg                 | 9a'4F  | 142<br>87   | 112    | Weln    | 11         | 22         | Blc        | 9€4.  | (r               |
| 03:30         | 76         | g <sub>1</sub> ~1    | 98'35  | 122         | 97     | Mexim   | <b>t</b> t | 23         | ol Lef     | 374   | tr               |
| 64:30         | 22         | Sirg                 | 977    | 127         | 104    | wern    | H          | 24         | BILI       | 964.  | ſ,               |
| ]             | fЧ         | Svs                  | 89'F   | 134         | ton    | ise.    | * 1        | 23         | Bled       | 97.1  | · · ·            |
| 06:30         | #          | وسو                  | 99'5   | 119         | 95     | wer-    | <i>H</i>   | Qц         | BILI       | 971   | . 4              |
| 67:30         | 44         | S <sub>2</sub>       | 94 4   | 124         | 101    | bu-     | dr         | a <i>3</i> | BIL        | 961   | - 3              |

DRAINAGE URINE

PREVIOUS DAY - HOURS

TOTAL INTAKE

TOTAL OUT PUT

BALANCE